



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 9.]

பாராளுமன்றம் ஒழுங்குப் புத்தகம்

2018 ஏப்ரல் 19, வியாழக்கிழமை உட்பட அன்றைய தினத்திலிருந்து
2018 ஏப்ரல் 06, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது

2018 ஏப்ரல் 19, வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

840/ '16

கௌரவ புத்திக பத்திரண,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) தூரப்பயணச் சேவை பேருந்து வண்டிகள் ஓய்வுக்காக நிறுத்தப்படுகின்ற இடங்களில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலைகளில் அநேகமானவை மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளன என்பதையும்;
- (ii) மேற்படி இடங்களில் கழிவறை வசதிகள் ஒழுங்காக இல்லை என்பதையும்;
- (iii) மேற்படி சிற்றுண்டிச்சாலைகளில் தரக்குறைவான உணவு பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்பதையும்;
- (iv) மேற்படி (i) மற்றும் (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் பேருந்துப் பயணிகளின் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி சிற்றுண்டிச்சாலைகளின் ஒழுங்குமுறையாக்கலுக்காக தற்போதுள்ள முறையியல் யாதென்பதையும்;
- (ii) மேற்படி முறையியல் திருத்தப்பட வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அந்தத் திருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2.

1248/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் மன்னார் மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இன்றளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (iii) 1983 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த நிலைமை முடிவடையும் வரை குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டிற்கும் அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை யாது;
- (iv) யுத்த நிலைமை முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவு;
- (v) மேற்படி அனைத்தினதும் முன்னேற்றம் பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

(2)

3.

1655/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) திருகோணமலை துறைமுகத்தைச் சார்ந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எண்ணெய் தாங்கிகள் இருக்கின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்த எண்ணெய்த் தாங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எண்ணெய்த் தாங்கிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iv) ஆமெனில், அந்த எண்ணெய்த் தாங்கிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகள் யாவை என்பதையும்;
- (v) தற்போதைய நல்லாட்சி அரசு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அந்த எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்ட வருமானத்தை ஒவ்வொரு வருடத்திற்குமைய வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

4.

2000/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் அமைச்ச அலுவலகங்களின் முகவரிகள் யாவை என்பதையும்;
- (ii) அந்த அலுவலகங்களுக்காக வாடகை அல்லது குத்தகை செலுத்தப்படின் அந்த மாதாந்த வாடகை/ குத்தகை தொகை எவ்வளவென்பதையும்;
- (iii) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த வாடகை/ குத்தகைத் தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) அமைச்சரின் பிரத்தியேக பதவியணியின் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) அந்த பிரத்தியேக பதவியணிக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) அமைச்சருக்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

5.

2008/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட காப்புறுதி இழப்பீட்டுத் தொகை அக்குடும்பங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதையும்;
- (ii) 2016ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சேதமடைந்த வீடு ஒன்றுக்கு அதிகபட்சம் ரூபா 25 இலட்சம் வரை காப்புறுதி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதம அமைச்சரினால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொலொன்னாவ, அங்கொட, வெல்லம்பிட்டிய, சேதவத்த, களனிமுல்ல, பேலியகொட, கடுவலை மற்றும் பஹல போமிரிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள எந்தவொரு வீட்டுக்கும் இதுவரை அவ்வாறான காப்புறுதி இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iii) 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த வீடுகளை விலை மதிப்புச் செய்து காப்புறுதி இழப்பீட்டுத் தொகையொன்றை அல்லது வேறு ஏதேனும் இழப்பீட்டுத் தொகையொன்றை செலுத்த நடவடிக்கை எடுக்கும் திகதி யாது என்பதையும்;
- (iv) சேதமடைந்த வீடுகளுக்கு இன்றளவில் ஏதேனும் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டிருப்பின், அவ்வாறு இழப்பீடு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (v) அத்தகைய காப்புறுதி இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவு யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6.

2011/ '17

கௌரவ எஸ். எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2012ஆம் ஆண்டில் மீதொட்டமுல்ல குப்பைமேடு விரிவாக்கப்பட்டதன் காரணமாக வீடுகளை இழந்த 160 குடும்பங்களுக்கு 2014.12.01ஆம் திகதி சாலமுல்ல “லக்சந்த செவண” மாடி வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;
- (ii) குறித்த வீடுகள் வழங்கப்பட்டு இரண்டு மாத காலத்தினுள் இவர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் அறுதியுறுதிகள் வழங்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது என்பதையும்;
- (iii) இதுவரை மேற்படி குடியிருப்பாளர்களுக்கு உறுதிகள் கிடைக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) அறுதியுறுதிகள் வழங்கப்படாமக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (ii) ஏதேனும் சிக்கல் நிலை காணப்படின, அவற்றைத் தீர்த்து இந்த வீடுகளுக்கு அறுதியுறுதிகளை வழங்க முடியுமான திட்டவட்டமான காலப் பகுதி யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

7.

2110/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த 150 குடும்பங்கள் 25 வருடங்களாக வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் வசித்து வருகின்றன என்பதையும்;
- (ii) இந்த 150 குடும்பங்களை நெடுங்கேணி, சின்ன அடம்பன் பிரதேசத்தில் மீள்குடியமர்த்துவதாக வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்திருந்த நிலையில், இக்குடும்பங்களுக்கான வீடுகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நெடுங்கேணி சின்ன அடம்பன் பிரதேசத்தில் 68 வீடுகளும் புளியங்குளம் பிரதேசத்தில் 82 வீடுகளும் “லயிகா ஞானம் அறக்கொடைத் தாபனத்தால்” நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட 150 வீடுகளில் அந்த மக்கள் மீள்குடியேறி உள்ளனரா என்பதையும்;
- (ii) ஆமெனின், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

8.

2130/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக தற்போது அவசியமாகின்ற மருத்துவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) 2017.06.30 ஆம் திகதி உள்ளவாறு அரசு சேவையில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iii) அவசியமான இலக்கைப் பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் ஆண்டுகளில் அரசு சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iv) மேற்படி இலக்கைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

9.

2149/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பருகுவதற்கு சுத்தமான நீரின்மையால் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) மாவட்டத்தில் காணப்படுகின்ற பருகுவதற்குச் சுத்தமான நீர் கிராமங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவையென்பதையும்;
- (iii) இதுவரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர் கருத்திட்டங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் மூலம் அனுகூலங்களைப் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iv) புத்தளம் மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

2177/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினாலும் மழைநீரினாலும் ஏற்பட்ட நீர் பெருக்கெடுப்பு காரணமாக,
- (i) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
 - (ii) அங்கவீனமுற்ற ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
 - (iii) பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவுவென்பதையும்;
 - (iv) உயிரிழந்த ஆளொருவருக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவுவென்பதையும்;
 - (v) சேதமடைந்த வீடுகளுக்கு செலுத்தப்பட்ட அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச இழப்பீட்டுத் தொகை எவ்வளவுவென்பதையும்;
 - (vi) இடம்பெயர்ந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
 - (vii) இடம்பெயர்ந்த குடும்பமொன்றுக்கு நிரந்தர வீடு வழங்கப்பட்ட அண்மித்த திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

11.

2191/ '17

கௌரவ ஜயந்த சமரவீர,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மண்ணெண்ணெய் இறக்குமதியின்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் அறவிடுகின்ற இறக்குமதி வரி எவ்வளவு என்பதையும்;
- (ii) மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் இறக்குமதி வரி தவிர வேறு வரிகளை அறவிடுகின்றதா என்பதையும்;
- (iii) ஆமெனில், மேற்படி வரி வகைகள் யாவை என்பதையும்;
- (iv) ஒரு லீற்றருக்கு அறவிடப்படுகின்ற வரித் தொகை, ஒவ்வொரு வரி வகைக்கும் அமைய எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் அறவிடுகின்ற மொத்த வரித் தொகையானது, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் சில்லறை விற்பனை விலையில் எத்தனை சதவீதமாகும் என்பதையும்;
- (ii) மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் அறவிடுகின்ற சகல வரிகளையும் நீக்கும் பட்சத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொடுக்கக்கூடிய சில்லறை விலை யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

12.

2200/ '17

கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே,— மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பெருந்தோட்டங்களில் வசிக்கின்ற சுமார் 08 இலட்சம் தமிழ் தொழிலாளர்கள் குடும்பங்கள் இற்றைவரை 10x12 அடிகளைக் கொண்ட லயன் அறைகளில் வாழ்கின்றனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) இவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்குமைய 2014.12.31 ஆம் திகதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) மேற்படி (ii) இல் குறிப்பிட்டுள்ள வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் மாவட்டங்கள் யாவையென்பதையும்;
- (iv) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இக் கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
- (v) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டு மற்றும் மாவட்டத்துக்கமைய தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (vi) பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கு முன்னைய அரசாங்கங்களால் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (vii) மேற்படி வீட்டுப் பிரச்சினையை முழுமையாக தீர்த்துவைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
- (viii) மேற்படி வேலைத்திட்டம் பற்றிய தகவல்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13.

2219/ '17

கௌரவ எஸ். சிறீதரன்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கை புகையிரதத் திணைக்களம்,
- (i) பெற்ற மொத்த வருமானம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (ii) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்றுக்கொண்ட வருமானம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பிரதான மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (ii) வட மாகாணத்தின் வவுனியா தொடக்கம் காங்கேசந்துறை வரை அமைந்துள்ள பிரதான மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரை அமைந்துள்ள பிரதான மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iv) வட மாகாணத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ள புகையிர நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் பணியாற்றுகின்றவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(7)

- (இ) (i) முதலாம் வகுப்பு உறங்கல் கூடங்களைக் கொண்டதாக சேவையில் ஈடுபடுகின்ற புகையிரதங்களின் பயண முடிவிடங்கள் யாவையென்பதையும்;
- (ii) யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடுகின்ற புகையிரதங்களில் முதலாம் வகுப்பு உறங்கல் கூடங்கள் இல்லாதிருப்பதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

14.

2460/ '17

கௌரவ இஷாக் ரஹுமான்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தாத்துசேனபுர, கலாவெவ, மஹஅக்கரய வத்த மற்றும் களணிவத்த ஆகிய பிரதேசங்களில் ஏறத்தாழ 100 ஏக்கர் வயற் காணி குருநாகல் பெருந்தோட்ட கம்பனிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) மேற்படி காணியில் குத்தகை விவசாயிகளாக, விவசாயிகள் நீண்டகாலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றமையால், பெருந்தோட்ட கம்பனியிலிருந்து இக்காணிகளை விடுவித்து வாரக்குடி விவசாயிகளுக்கு அறுதியறுதி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பலோகம பிரதேச செயலாளருக்கும் காணி அமைச்சுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி காணிகளின் அறுதியறுதி உரிமையை இவ்விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

15.

2499/ '17

கௌரவ இந்திக அருருத்த ஹேரத்,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நாட்டிலுள்ள பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோரின் சனத்தொகை முறையே தனித்தனியாக யாது என்பதையும்;
- (ii) மகளிர் தொடர்பான தேசிய குழுவை பேணிவருவதற்கு 2017ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாது என்பதையும்;
- (iii) அதன் தற்போதைய செயற்படுநிலை யாது என்பதையும்;
- (iv) வன்முறைகள் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு வீடுகள் மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்க 2017ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாது என்பதையும்;
- (v) குறித்த நிவாரணங்களை வழங்குதல் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாது என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

- * 1. தேசிய கணக்காய்வு சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 2. கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் — குழு ஆய்நிலை.
- * 3. நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 4. குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 5. இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 6. பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 7. தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 8. குடியியல் வாள்செலவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 9. காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 10. தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 11. குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 12.

பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 13.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் வருடாந்த மதுபான உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 திசெம்பர் 11 ஆம் திகதிய 2049/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.03.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மதுவரி அறிவித்தல் இலக்கம் 1004)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 14.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1),— 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 யூன் 16 ஆம் திகதிய 1867/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி 2017 திசெம்பர் 29 ஆம் திகதிய 2051/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.03.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 15.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2),— 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மார்ச் 16 ஆம் திகதிய 2062/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2017 திசெம்பர் 15 ஆம் திகதிய 2049/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.03.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 16.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 59 ஆம் மற்றும் 63 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 (2) ஆம் பிரிவின் (ப) என்னும் பந்தியின் கீழ் 2017 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மருந்துகளைப் பதிவுசெய்தலும் அவற்றுக்கு உரிமமளித்தலும் (கட்டளைங்கள்) ஒழுங்குவிதிகள் தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 05 ஆம் திகதிய 2052/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.04.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 17.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்,— மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை,— 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 3அ. (11) ஆம் பிரிவின் பிரகாரம் எல்லை நிர்ணயக் குழுவினால் அமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்பட்டு 2018.03.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுமான அக்குழுவின் அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

* 18.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்,— இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153 உறுப்புரையின் பிரகாரம், சனாதிபதி அவர்களால் அரசியலமைப்புச் சபையின் விதப்புரைக்கமைய 2015.11.27 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப் பெறும் வகையில் திரு. எச்.எம். காமினி விஜேசிங்க அவர்கள் கணக்காய்வாளர் தலைமையதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாலும்;

கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153(2) உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு அரசாங்க திரட்டு நிதியத்தில் பொறுப்பிக்கப்பட வேண்டியுள்ளதாலும்;

சனாதிபதியவர்களினால் 2017.11.14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை நிருபத்திற்கான 2017.12.05 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய கணக்காய்வாளர் தலைமையதிபதி, திரு. எச்.எம். காமினி விஜேசிங்க அவர்களுக்கு பின்வருமாறு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாலும்:—

- (அ) 2015.11.27 ஆம் திகதி முதல் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 6/2006 இற்கமைய SL - 4 சம்பள அளவுத்திட்டத்தின் 08 ஆவது படிநிலையில் இருத்தி சம்பளத்தைச் செலுத்தல் மற்றும் பதவிக்குரித்தான ஏனைய கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும்;
- (ஆ) அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 3/2016 இற்கமைய 2016.01.01 ஆம் திகதி முதல் சம்பளத்தை மாற்றியமைக்கும்போது SL - 4 சம்பள அளவுத்திட்டத்தின் கீழ் அச்சுற்றறிக்கை அறிவுறுத்தல்களின் பிரகாரம் சம்பளத்தை மாற்றியமைத்துச் செலுத்துவதற்கும்; மற்றும்
- (இ) அச்சம்பள அளவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் வருடாந்த சம்பள ஏற்றத்தைச் செலுத்துவதற்கும்.

அதற்கேற்ப, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153(2) உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையதிபதி, திரு. எச்.எம். காமினி விஜேசிங்க அவர்களுக்கு அரசாங்கத் திரட்டு நிதியத்தில் பொறுப்பிக்கப்படுமாறு மேலே குறிப்பிடப்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

* 19.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ. (5) (அ) உறுப்புரையின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஆக்கப்பட்டு 2017 திசம்பர் 04 ஆம் திகதிய 2048/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.01.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 20.

அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

- * 21.
பெளத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 22.
தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)
- * 23.
அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
24.
இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
25.
சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
26.
இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
27.
ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
28.
மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
29.
லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
30.
சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
31.
ஆலோகா சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
32.
த இன்ஸ்டிடியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் அக்கவுண்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

2018 மே 08, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

1246/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இன்றளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (iii) 1983 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த நிலைமை முடிவடையும் வரை குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டிற்கும் அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை யாது;
- (iv) யுத்த நிலைமை முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மொத்த பணத்தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவு;
- (v) மேற்படி அனைத்தினதும் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

2.

1330/ '16

கௌரவ புத்திக பத்திறை,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா ரான்ஸ்போமர் (LTL) கம்பனியின் உப கம்பனியான LTL புரொஜெக்ட்ஸ் கம்பனி தாபிக்கப்பட்ட திகதி யாது;
- (ii) LTL கம்பனிக்கு இதன் 100% உரிமை உள்ளதா;
- (iii) இதன் தற்போதைய உரிமையாளர்கள் யாவர்;
- (iv) தற்போது LTL கம்பனிக்கு LTL புரொஜெக்ட்ஸ் கம்பனியின் பங்குகள் உரித்துடையதாகக் காணப்படுகின்றதா;
- (v) LTL கம்பனிக்கு உரித்தான LTL புரொஜெக்ட்ஸ் கம்பனியின் பங்குகளை பராதீனப்படுத்துவதற்கு அல்லது உரிமை மாற்றம் செய்வதற்கான உரிமையை வழங்கியவர்கள் யார்;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) LTL கம்பனிக்கு உரித்தான LTL புரொஜெக்ட்ஸ் (தனியார்) வரையறுக்கப்பட்ட உப கம்பனியானது 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கணக்காய்வு அறிக்கை களில் உள்ளடங்கவில்லை என்பதையும், இதன் காரணமாக இக்கம்பனியின் இலாபப் பங்குகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெறுவதில்லை என்பதையும் அவர் அறிவாரா;
- (ii) இது தொடர்பில் விசாரணை நடத்தி, 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் இழந்த இலாபப் பங்குப் பணத்தொகையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

3.

1408/ ' 16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் 182 ஆம் இலக்க பிரேரணைக்கமைவாக, ஆரம்பக் கைத்தொழில் பேரவையொன்று (Primary Industry Council) தாபிக்கப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்தேதி மற்றும் இடம் யாதென்பதையும்;
- (iii) மேற்படி வரவுசெலவுதிட்டப் பிரேரணையிலுள்ள ஆரம்பக் கைத்தொழில் பேரவையொன்றை தாபிப்பதன் நோக்கம் மற்றும் அதற்கான வேலைத்திட்டத்தைப் பற்றி சுருக்கமாக தெளிபடுத்துவாரா என்பதையும்;
- (iv) இந்த பேரவையுடன் தொடர்புடைய நிபுணர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (v) மேற்படி பிரேரணையில் குறிப்பிடப்படுகின்ற இலங்கையில் தற்போது இயங்கும் நிலையிலுள்ள ஆரம்பக் கைத்தொழில்கள் பற்றிய பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (vi) 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக் கைத்தொழில்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1742/ ' 17

கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள க.பொ.த. (உ./த.) தொழில்நுட்பப் பிரிவுக்கான வகுப்புக்கள் நடைபெறுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) தற்போது பதுளை மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பப் பாடத்தைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iv) இவர்களின் பெயர்கள் மற்றும் தற்போது சேவையாற்றுகின்ற பாடசாலைகள் யாவை என்பதையும்;
- (v) எதிர்வரும் காலத்தில் பதுளை மாவட்டத்தில் மாணவர்களுக்கு மத்தியில் தொழில்நுட்பப் பாடத்தை பிரபல்யப்படுத்துவதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5.

2142/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடமேல் மாகாண சபையில் அமைச்சுப் பதவியை வகிக்கும் அமைச்சர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (ii) இவர்கள் ஏற்றுள்ள அமைச்சுக்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iii) ஒவ்வொரு அமைச்சரின் கீழும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நியதிச்சட்ட நிறுவனங்கள் யாவையென்பதையும்;
- (iv) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு அமைச்சரினாலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) நியமனம் பெற்றுக்கொண்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள், கல்வித் தகைமைகள் மற்றும் பதவிகள் யாவையென்பதையும்;
- (vi) மேற்படி நியமனங்களை வழங்குகின்றபோது பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்;
- (vii) நியமனம் வழங்கும் விடயத்தில் ஏதேனும் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பின் அமைச்சு அது சம்பந்தமாக மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6.

2206/ ' 17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் வலைப்பாடு கிராமத்தில் 300 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன என்பதையும்;
- (ii) மேற்படி குடும்பங்களில் சுமார் 100 குடும்பங்கள் நேரடியாக மீன்பிடிக்கைத்தொழிலிலும், ஏனைய குடும்பங்கள் வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்ற போதிலும், போதியளவு வருமானம் இன்றி வாழ்ந்துவருகின்றனர் என்பதையும்;
- (iii) மேற்படி மீன்பிடித் தொழிலாளர்கள் நாளாந்தம் 1000 கிலோ கிராமுக்கும் அதிகமான நண்டுகள் மற்றும் கடல் உணவுகளை பிடித்து அவற்றை வேறு இடங்களுக்கு அனுப்பி பதனீட்டு வெளி மாகாணங்களுக்கு அனுப்புகின்றனர் என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி மக்களின் வாழ்வாதாரம் பற்றிக் கவனம் செலுத்தி, மேற்படி பிரதேசத்தில் கடல் உணவுகளைப் பதனீடும் தொழில்சாலையொன்றை நிர்மாணிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

7.

2225/ ' 17

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவந்த மாவட்ட தபால் அத்தியட்சகர் அலுவலகம் யுத்த சமயத்தில் மூடப்பட்டதென்பதையும்;
- (ii) மீளக் குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய அனைத்து அலுவலகங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இவ்வலுவலகம் மாத்திரம் இற்றைவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;
- (iii) எனவே, ஏறக்குறைய 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது தபால் சம்பந்தமான பிரச்சினைகளை முன்வைக்கின்ற மிகவும் சிரமமான நிலைமையை முல்லைத்தீவு மக்கள் எதிர்நோக்கி உள்ளனரென்பதையும்;
- (iv) இந்த அலுவலகத்தை மீண்டும் ஆரம்பித்தல் சம்பந்தமாக என்னால் 2017.07.07 ஆந் திகதி எழுத்திலான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) ஆமெனில், முல்லைத்தீவு மாவட்ட தபால் அத்தியட்சகர் அலுவலகத்தை மிகவும் துரிதமாக மீண்டும் திறந்துவைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

8.

2236/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உத்தியோகத்தரதும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

9.

2297/ '17

கௌரவ வேறஷான் விதானகே,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்துக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள கமத்தொழில், ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) இன்றளவில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) இவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவை என்பதையும்;
- (iv) இன்றளவில் மேற்படி பதவியில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) அவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

10.

2302/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊழல் ஒழிப்பு குழு செயலகம் நிறுவப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) இவ்வலுவலகம் எவ்வளவு காலம் பேணிவரப்பட்டது என்பதையும்;
- (iii) மேற்படி அலுவலகத்தில் இணைக்கப்பட்டு சேவையாற்றிய ஆளணியினர் எவ்வளவென்பதையும்;
- (iv) குறித்த காலகட்டத்தினுள் இவ்வலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) மேலதிக விசாரணைகளுக்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இம்முறைப்பாடுகள் ஆற்றுப்படுத்தப்பட்ட முறை யாதென்பதையும்;
- (vi) குறித்த காலகட்டத்தினுள் மேற்படி அலுவலத்தை பராமரிப்பதற்காக ஏற்பட்ட செலவு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

11.

2347/ '17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாத்தளை மாவட்டத்தில் மத்திய மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை;
- (iii) தற்போது இப்பாடசாலைகளுக்கு மத்தியில் பதில் கடமையாற்றும் அதிபர்கள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;
- (iv) தற்போது மாவட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு கல்விக் கோட்டத்தின் படி வெவ்வேறாக யாவை;
- (v) மாத்தளை மாவட்டத்தில் அதிபர் வெற்றிடங்கள் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

12.

2415/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) குருநாகல் மாவட்டத்தில் உள்ள குளங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) மேற்படி குளங்களின் பெயர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதி வாரியாக யாவை என்பதையும்;
- (iii) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட குளங்கள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை யாது என்பதையும்;
- (iv) நிரல் அமைச்சின் மூலம் வடமேல் மாகாண நீர்ப்பாசன அபிவிருத்திக்காக இந்த ஆண்டிற்கு ரூபா 400 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த அபிவிருத்திப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படாத காரணத்தினால், குறித்த பணத் தொகை திறைசேரிக்கு திரும்பிச் செல்லும் ஆபத்து தோன்றியுள்ளதை அறிவாரா என்பதையும்;
- (v) ஆமெனின், மேற்படி பணத்தை மாவட்டத்திலுள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்த அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13.

2439/ '17

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது நாட்டினுள் சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) இதற்காக 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதித் தொகை எவ்வளவு;
- (iii) மேற்படி பயனாளிகள் தொடர்பாக நாடளாவிய ரீதியிலான மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (iv) மேற்படி மதிப்பாய்வில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஏதேனும் கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பின் அது எந்த அடிப்படையில்;
- (v) மேற்படி மதிப்பாய்வின் நோக்கம் யாது;
- (vi) மேற்படி மதிப்பாய்வுக்காக செலவிடப்பட்ட மொத்த நிதித் தொகை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

14.

2446/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இல. 25/14, மரதான வத்த, ஹெந்தல, வத்தளை எனும் முகவரியில் வதியும் திரு. ஆர். ஜயபால், இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட செலிங்கோ றியல்ரி அன்ட் கொன்சொலிடேட் கம்பனியில் ஒரு மில்லியன் ரூபாவை, மூன்று ஆண்டு காலத்திற்கு வைப்பிலிட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார் என்பதையும்;
- (ii) இப்பணத்திற்காக செலுத்த வேண்டிய வட்டி ஒழுங்குமுறையற்ற விதத்தில் செலுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
- (iii) ஆரம்ப வைப்புத் தொகையில் எஞ்சியுள்ள ரூபா 525,000 /= பணத்தொகை முதிர்ச்சியடைந்ததன் அடிப்படையில் திருப்பிச் செலுத்த உத்தேசமாயிருந்த போதிலும், எவ்வளவுதான் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அத்தொகை திருப்பி வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) மேற்படி கம்பனி உட்பட இத்தகைய பல கம்பனிகள் இவ்வாறு பண வைப்பாளர்களுக்கு மோசடி செய்தல் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

15.

2466/ '17

கௌரவ இஷாக் ரஹுமான்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இப்பலோகம பிரதேச செயலாளர் பிரிவில், கலாவெவ கிராமத்தில் சுமார் 2500 குடும்பங்கள் வசிக்கின்றார்கள் என்பதையும்;
- (ii) இக் கிராமம், மாவட்டத்தில் சன நெரிசல் மிக்க துரிதமாக நகரமயமாக்கிக்கொண்டிருக்கும் ஒரு கிராமம் என்பதால் இதன் கிளை வீதிகள் மற்றும் வடிகாண் தொகுதிகளை முறையாக அமைக்க வேண்டியது இன்றியமையாதது என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) இக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நிதி ஏற்பாட்டை வழங்குவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2018 மே 09, புதன்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

1332/ '16

கௌரவ புத்திக பத்திரண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) இலங்கை மின்சார சபையின் கீழ் லங்கா ட்ரான்ஸ்மீஷன்ஸ் எனும் பெயரில் நிறுவனமொன்று காணப்பட்டதா;
- (ii) மேற்படி நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில், இதன் தற்போதைய பெயர் யாது;
- (iv) வ/ப எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனிக்குச் சொந்தமான பங்குகள் பகிரப்பட்டுள்ள விதம் யாது;
- (v) ESOT (நம்பிக்கைப் பொறுப்பு) பங்குதாரர்களிடம் காணப்படும் பங்குகளை நிருவகிப்பது யார்;
- (vi) இதன் பங்குதாரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களிடம் காணப்படும் பங்குகளின் எண்ணிக்கை பற்றிய பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா;
- (vii) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம், இது தாபிக்கப்பட்டு எவ்வளவு காலப்பகுதியில் அவர்களது பங்குகள் குறித்தும் அவர்கள் பங்குதாரர்கள் என்பது பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளதா;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) ESOT கம்பனியின் ஆரம்ப பங்குதாரர்கள் யார், அவர்களுக்கு உரித்தானதாயிருந்த பங்குகளின் அளவு யாது;
- (ii) மேற்படி பங்குதாரர்களில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் காணப்படுகின்றார்களா;
- (iii) ஆமெனில், அவர்களுக்கு பிணைப்பு பற்றிய முரண்பாடு இருப்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) COPE அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் வ/ப எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனியினால் ரூபா 232 மில்லியன் இலாபப்பங்கு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா;
- (ii) இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1619/ '17

கௌரவ ஹேஷான் விதானகே,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் எம்பிலிப்பட்டிய நகரத்தில் வர்த்தகக் காணிகளுக்கு உரித்துகளை வழங்குவதில் பிரச்சினை நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (ii) ஆமெனில், சரியான முறையில் காணி உரித்துகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இந்நகரத்தில் காணிகள் தொடர்பில் விஹாரையொன்று உரிமை கோருவதனால், வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களில் கட்டிடங்களை நிர்மாணிப்பதில்லை என்பதை அறிவாரா;
- (ii) இவ்விஹாரைக்கு குறிப்பிட்ட காணிகள் தொடர்பில் உண்மையிலேயே இருக்கின்ற உரித்து யாது;
- (iii) பல வருட காலமாக இந்நகரத்தில் குறிப்பிட்ட வர்த்தக நிலையங்களின் ஆட்சியை அனுபவித்து வருகின்ற வர்த்தகர்களுக்கு அவற்றின் உரித்தை வழங்குவதற்கும், தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தக சமூகத்தினருக்கு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

3.

1651/ ' 17

கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது கல்வி நிருவாக சேவையில் ஈடுபட்டுள்ள மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) அந்த உத்தியோகத்தர்களின் பெயர்கள், பதவிப் பெயர்கள், சேவை புரியும் இடங்கள் ஆகியன வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iii) தற்போது கல்வி நிருவாகச் சேவையில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்கள் நிலவும் சேவை நிலையங்கள் யாவையென்பதையும்;
- (iv) அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு போட்டிப் பரீட்சைகளை நடத்தியுள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், அந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- (vi) இவர்களுக்கு நியமனம் வழங்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

4.

1729/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கையர்களுக்கு சனாதிபதி நிதியத்தின் மூலம் முழுமையான அல்லது பகுதியளவு புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டமொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனின், மேற்படி வேலைத்திட்டத்திற்கு அமைவாக இதற்காக தகைமை பெற்றவர்கள் தெரிவு செய்யப்படும் அடிப்படை மற்றும் முறையியல் யாதென்பதையும்;
- (iii) க.பொ.த. (உயர் தரம்) அதிகூடிய புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
- (iv) பட்டப்பின் படிப்பு கல்விக்காக பட்டதாரிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
- (v) மேற்படி (iii) மற்றும் (iv) தவிர வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலமைப் பரிசில்களை பெற்றுக்கொடுக்கும் முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
- (vi) ஆமெனின், மேற்படி முறையியல் யாதென்பதையும்;
- (vii) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை மேற்படி (iii) மற்றும் (iv) இல் குறிப்பிடப்பட்ட முறையியல்களுக்கு புறம்பாக, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு புலமைப்பரிசில்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர், நிதித் தொகை, நிறுவனம் மற்றும் வெளிநாடெனில், அந்நாட்டின் பெயர் ஆண்டுவாரியாக தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

5.

1735/ ' 17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்விக்காக இலங்கை மாணவர்கள் சார்பில் ஒரு வருடத்திற்குச் செலவாகும் பணத்தொகைக்கு இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தினால் ஏற்க நேரிடுகின்ற சுமை எவ்வளவு என்பதையும்;
- (ii) தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக வெளிநாடு செல்லும் ஆட்களுக்காக இலங்கையின் நிதி ஒதுக்கத்தினால் வருடாந்தம் ஏற்க நேரிடுகின்ற சுமை எவ்வளவு என்பதையும்;
- (iii) இலங்கையிலிருந்து அனுப்பப்படுகின்ற வர்த்தகப் பண்டங்கள் அல்லது பணிகளுக்காக இலங்கைக்கு அறவிடப்பட வேண்டியதான வெளிநாட்டு நிதியில் எவ்வளவு பணத்தொகை கிடைக்காதுள்ளது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

6.

1755/ ' 17

கௌரவ லக்கி ஜயவர்தன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) மேட்டுக் காணிகளில்லாத ஆட்களுக்கு தமது வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்பி வீடொன்றை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்குதல் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்தென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) தற்போது மேட்டுக் காணிகளில்லாத ஆட்களுக்கு தமது வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்பி வீடொன்றை அமைத்துக்கொள்ள வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு இழக்கச் செய்யப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iii) ஆகையால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் காணியில்லாத பெரும் தொகையான மக்கள் நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகியுள்ளனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) வயல் காணியில் 10 பர்சஸ் அளவை நிரப்புவதற்காக இன்றளவில் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆட்களின் எண்ணிக்கையாதென்பதையும்;
- (ii) மேற்படி ஆட்களுக்கு மிகத் துரிதமாக மேற்படி 10 பர்சஸ் வயல் காணியை நிரப்பிக்கொள்ள வாய்ப்பளிப்பாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

7.

1866/ ' 17

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) எதிர்வரும் 03 வருடங்களினுள் ஆரம்பிக்கப்படவுள்ள கொழும்பு மாவட்டத்தின் நகர வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கையாது என்பதையும்;
- (ii) மேற்படி வீடமைப்புக் கருத்திட்டங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கையாது என்பதையும்;
- (iii) இந்த வீடமைப்புக் கருத்திட்டங்களுக்கென திட்டவட்டமாக காணிகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iv) ஆமெனில், அக்காணிகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி கருத்திட்டங்களுக்குச் செலவிட உத்தேசித்துள்ள மொத்த பணத்தொகை யாது என்பதையும்;
- (ii) இதற்குத் தனியார் துறையின் முதலீடுகள் காணப்படுமாயின், அவை யாவை என்பதையும்;
- (iii) அரசு மற்றும் தனியார் முதலீடுகளின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
- (iv) மேற்படி கருத்திட்டங்களை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்ற தினங்கள் யாவை என்பதையும்;
- (v) மேற்படி வீடமைப்புக் கருத்திட்டங்களிலுள்ள ஒரு வீட்டின் மொத்தப் பெறுமதி யாது என்பதையும்;
- (vi) மேற்படி வீடுகளை பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

8.

2590/ ' 17

கௌரவ நிறூல் கலப்பத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் மாணவர் உதவுதொகை வழங்கப்படுகின்றதா;
- (ii) ஒரு மாணவருக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மாணவர் உதவுதொகை எவ்வளவு;
- (iii) மாணவர் உதவுதொகையை வழங்குவதற்காக மாதமொன்றுக்கு செலவாகும் மொத்தப் பணத் தொகை எவ்வளவு;
- (iv) 2016 ஆம் ஆண்டுக்குரிய மாணவர் உதவுதொகை வழங்கப்பட்டுள்ளதா;
- (v) 2017 ஆம் ஆண்டில் எந்த மாதம் வரை மாணவர் உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மாணவர் உதவுதொகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கு மேலதிகமாக வேறு தகைமைகள் தேவைப்படுகின்றனவா;
- (ii) ஆமெனில், அத்தகைமைகள் யாவை;
- (iii) அத்தகைமைகளுக்குரிய அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டுள்ள வருடம் யாது;
- (iv) மேலதிக தகைமைகளைக் கருத்திற்கொள்ளாது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் மாணவர் உதவுதொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
- (v) ஆமெனில், அத்தகைமதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

2018 மே 10, வியாழக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

837/ ' 16

கௌரவ புத்திக பத்திரண,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு நகரத்தின் மத்திய பேருந்து தரிப்பு நிலையம், குணசிங்கபுர தனியார் பேருந்து தரிப்பு நிலையம் மற்றும் பஸ்தியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் பேருந்துகளிலிருந்து கப்பம் பெறப்படுகின்றதென்பதையும்;
- (ii) போதைப் பொருட்கள் மற்றும் பிற முறைதகாத தீத்தொழில்களுடன் தொடர்புடைய ஆட்கள் தமது வியாபார நடவடிக்கைகளுக்காக இந்த இடங்களை பயன்படுத்துகின்றனரென்பதையும்;
- (iii) இந்த இடங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு போதியளவு வசதிகள் இல்லையென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி முறைதகாத செயல்களில் ஈடுபடுகின்ற ஆட்களை ஒழிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில் 2016 ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை யாது;
- (iii) இந்த இடங்களின் பாதுகாப்புக்காக பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) இந்த பேருந்து தரிப்பு நிலையங்களில் மலசலகூடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை விருத்திசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா;

(ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1247/ ' 16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இன்றளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (iii) 1983 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த நிலைமை முடிவடையும் வரை குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டிற்கும் அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை யாது;
- (iv) யுத்த நிலைமை முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மொத்த பணத்தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவு;
- (v) மேற்படி அனைத்தினதும் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

3.

1550/ '17

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி மற்றும் வெகுச ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 205 இற்கு அமைவாக, இயந்திரங்களுக்காக முதலீடு செய்து தற்போது காணப்படும் தொழில் முயற்சிகளை விஸ்தரிப்பதற்கான நவீனமயமாக்கல் ஊக்குவிப்பிற்கு வரிச் சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள தொழில் முயற்சிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி பிரேரணைக்கு அமைவாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி ஊக்குவிப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) இவ்வரிச் சலுகையை பெற்றுக்கொண்ட தொழில் முயற்சிகளினால் முதலீடு செய்யப்பட்ட இயந்திரசாதனங்கள் யாவை என்பதையும்;
- (iv) இந்த நவீனமயமாக்கல் கருத்திட்டத்தின் மூலம் வரிகளை கணிப்பிடும் போது கவனத்திற் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய தொழில் வாழ்ப்புக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1759/ '17

கௌரவ சமிந்த விஜேசிற்றி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) குப்பைகூழ்ப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) மேற்படி குப்பைகூழ்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்ச உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிகள் யாவை என்பதையும்;
- (iii) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஏற்பாட்டில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் உள்ளூராட்சி நிறுவனங்கள் யாவை என்பதையும்;
- (iv) குப்பைகூழ்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்ச எடுக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5.

2207/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள 11 குளங்களைச் சார்ந்ததாக ஏறக்குறைய 750 குடும்பங்கள் நன்னீர் மீன்பிடிக்கைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனரென்பதையும்;
- (ii) அண்மையிலிருந்து நிலவிவருகின்ற கடும் வறட்சி காரணமாக இந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றாகவே இழக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) இந்த மக்களின் வாழ்வாதாரம் பற்றிக் கவனம்செலுத்தி ஏதேனும் நடவடிக்கைகளை வழங்கக்கூடிய இயலுமை உள்ளதா;
- (ii) ஆமெனில் வழங்கக்கூடிய நிவாரணம் யாது
- (iii) அந்த நிவாரணம் வழங்கப்படும் திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

6.

2231/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) அந்த சம்பவங்கள் பதிவாகியுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் பெயர்கள் யாவை;
- (iii) மேற்படி சம்பவங்கள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை;
- (iv) எதிர்வரும் காலத்தில் வடமேல் மாகாணத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்கு அமைச்சு மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன் ?

7.

2237/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதேச அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) பிரதேச அபிவிருத்தி அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உத்தியோகத்தரமும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

8.

2298/ ' 17

கௌரவ ஹேஷான் விதானகே,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் குடும்பங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) அக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

9.

2303/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2017.08.01 ஆம் திகதியளவில் நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) புலனாய்வுகள் முடிவுறுத்தப்பட்டு சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட ஒவ்வொரு புலனாய்வு அறிக்கையும் சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற திகதி தனித்தனியே யாதென்பதையும்;
- (ii) இவற்றில் தற்சமயம் வழக்குத் தொடரப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு வழக்கும் தொடரப்பட்ட திகதி மற்றும் வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்றம் தனித்தனியே யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

10.

2404/ ' 17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாத்தளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை;
- (iii) மாத்தளை மாவட்டப் பாடசாலைகளில் விஞ்ஞான, கணித மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான கரும் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதை அவர் அறிவாரா;
- (iv) ஆமெனில், மேற்படி பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் அப்பாடசாலைகளின் பெயர்கள் யாவை;
- (v) மாத்தளை மாவட்டத்தில் நிலவுகின்ற விஞ்ஞான, கணித மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

11.

2416/ ' 17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— நீர்ப்பாசன மற்றும் நீர் வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நிக்கவரட்டிய, மாகல்லே குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யப்படும் மொத்த வயல் காணியின் பரப்பளவு எவ்வளவு;
- (ii) இக்குளத்தின், குள ஒதுக்கத்தில் அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் குடியிருக்கின்றனர் என்பதை அறிவாரா;
- (iii) ஆமெனில், மேற்படி குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (iv) இவ்வாறு அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பதனால் குளத்துக்கு பெரும் சேதம் ஏற்படுகின்றது என்பதை அறிவாரா;
- (v) ஆமெனில், மேற்படி அனுமதியற்ற குடியிருப்பாளர்களை அகற்றி இக்குளத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

12.

2440/ '17

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) மேற்படி பாடசாலைகளில் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) மேற்படி பாடசாலைகளில் மத்திய அரசுக்குரிய பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (iv) அந்த பாடசாலைகளின் பெயர்கள் யாவை;
- (v) தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இரத்தினபுரி மாவட்டத்தில்,

- (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
- (ii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை க.பொ.த.(சாதாரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பொறியியல் மற்றும் மருத்துவ துறையில் கற்பதற்கு பல்கலைக்கழகங்களுக்கான தகைமைகளைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (iv) சிங்கள மொழிமூல மற்றும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கிடையே மேற்காண் பரீட்சைகளில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை சதவீதமாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

13.

2467/ '17

கௌரவ இஷாக் ரஹுமான்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2012 ஆம் ஆண்டு பலாகல பிரதேச செயலாளர் பிரிவில், பலாகல-நேகம்பஹ வீதியில் ஆரம்பிக்கப்பட்ட “விஜயகம” படைவீரர் கிராமம் 2013 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) மேற்படி கிராமத்தில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவதன் காரணமாக கிராமத்தில் வசிப்பவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கூட மிகவும் அபாயகரமான நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;
- (iii) மேற்படி கிராமத்தைச் சுற்றி யானை வேலியொன்றை நிர்மாணிக்க பிரேரிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) கிராமவாசிகளின் பாதுகாப்புக்காக துரிதமாக யானை வேலியொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

14.

2474 / ' 17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) 2015 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை வட்டி வீதம் அதிகரித்தல், ரூபாவின் மதிப்பிறக்கம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி கட்டுப்பாட்டை தளர்த்தல் ஆகியன காரணமாக இலங்கையிலிருந்து வெளியே சென்றுள்ள டொலர்களின் பெறுமதி எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

15.

2501/ ' 17

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத்,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) இலங்கை பொருளாதாரத்தின் பிரதான ஆக்கக்கூறுகளான கமத்தொழில், கைத்தொழில் துறை மற்றும் சேவை வழங்கல் ஆகியவை 2016 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு செய்துள்ள அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி அளவுகள் சதவீத அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
- (iii) 2016 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சேவைத் துறையின் பங்களிப்பு எத்தனை மில்லியன் ரூபா என்பதையும்;
- (iv) மேற்படி சேவை வகுதிக்குரித்தான புதிய ஆக்கக்கூறுகள் யாவை என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பங்குச் சந்தை விலைச் சுட்டெண் ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;
- (ii) மேற்படி சுட்டெண் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைவதை தடுப்பதற்கு 2017 ஆம் ஆண்டில் செய்யப்பட்டுள்ள முன்மொழிவுகள் யாவை என்பதையும்;
- (iii) 2016 ஆம் ஆண்டு சனவரி, யூன், செப்டெம்பர் ஆகிய மாதங்களில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பெறுமதி யாதென்பதையும்;
- (iv) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் முதல் பகுதியில் தொழிற்படை பங்களிப்பு வீதம் யாதென்பதையும்;
- (v) கமத்தொழில் துறையில் தொழில்புரிவோர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (vi) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரசு துறை மற்றும் சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2018 மே 11, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

134/ '15

கௌரவ புத்திக பத்திரண,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—(2)

- (அ) (i) 2014.01.01 ஆம் திகதியிலிருந்து 2015.06.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு கைப்பற்றப்பட்ட சிகரட்களின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி சிகரட்களுடன் கைது செய்யப்பட்டு தவறாளிகளான ஆட்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வெளிநாட்டவரெனில் நாடு யாதென்பதையும்;
- (iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் ஒவ்வொரு ஆளுக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்; அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
- (ஆ) (i) கைப்பற்றப்படுகின்ற சட்ட விரோதமான சிகரட்கள் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அழிக்கப்படுகின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், சிகரட்கள் அழிக்கப்படும் செயல் நடைமுறை யாதென்பதையும்;
- (iii) இன்றேல், மேற்படி சிகரட்கள் அரசு வரிகளுக்குட்படுத்தப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றதா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2.

1176/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— அரசு தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—(3)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், வரையறுக்கப்பட்ட லங்கா வைத்தியசாலையின் பங்கு உரிமையாளர் ஒருவராக திரு. கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், இக்காலப்பகுதியில் வரையறுக்கப்பட்ட லங்கா வைத்தியசாலையின் தலைவராக இவர் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வளவென்பதையும்;
- (iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், வரையறுக்கப்பட்ட லங்கா வைத்தியசாலை ஈட்டிய வருடாந்த இலாபம் ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

3.

1192/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—(3)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் மன்னார் மாவட்டத்தில் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) தற்போதைக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) 1984 முதல் 2009 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (iv) 2009 ஆம் ஆண்டில் யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (v) மேற்படி (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

4.

1378/ ' 16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 132 இற்கு அமைய, பொலன்னறுவை, கிளிநொச்சி, இரத்தினபுரி (எம்பிலிபிட்டி) மாவட்டங்களில் மூன்று பாரிய களஞ்சியங்களை நிர்மாணிக்க மற்றும் மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் களஞ்சியத்தின் வேலைகளை பூர்த்தி செய்ய ரூபா 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
- (ii) மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற களஞ்சியத்தின் ஆரம்ப செலவின மதிப்பீட்டையும் மற்றும் இதுவரையான அதன் முன்னேற்ற மீளாய்வு அறிக்கையையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) கிளிநொச்சி, எம்பிலிபிட்டிய மற்றும் பொலன்னறுவையில் புதிய மூன்று களஞ்சியத் தொகுதிகளை நிர்மாணிக்கின்ற நடவடிக்கைகளின் முன்னேற்றம் யாது என்பதையும்;
- (iv) 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 132 இற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 1000 மில்லியன் தொகை செலவிடப்பட்ட முறை யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5.

1476/ ' 16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கையில் இயங்கும் தனியார் மின்னிற்பத்தி கம்பனிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
- (ii) மேற்படி கம்பனிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி ஒவ்வொரு கம்பனியினாலும் இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட மின்சார அலகுகளின் எண்ணிக்கை மற்றும் மேற்படி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இலங்கை மின்சார சபையினால் செலுத்தப்பட்ட பணத் தொகை, ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில் தனித்தனியே யாவை என்பதையும்;
- (iv) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இலங்கை மின்சார சபையினூடாக மேற்கொள்ளப்படும் மின்னிற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

6.

1578/ ' 17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) நாட்டின் மொத்த வரிகளில் 57% இலங்கை சுங்கத்தினால் அறவிடப்படுகின்றதென்பதையும்;
- (ii) இதில் அதிக வரி வீதம் வாகன இறக்குமதி வரியாகும் என்பதையும்;
- (iii) வரி செலுத்தாமலிருப்பதற்கு வாகன இறக்குமதியாளர்கள் பலவித உபாயங்களை பயன்படுத்துகின்றனர் என்பதையும்;
- (iv) ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, 2015.02.10 ஆம் திகதிய 1901/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினூடாகவும், இந்நிலைமையைத் தவிர்ப்பதற்கான கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) (i) எவ்வாறாயினும், 2015.09.22 ஆம் திகதிய 1933/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தீய வர்த்தகர்களுக்கு விரும்பியவாறு நடந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) அ (iv) இல் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் சுங்க அதிகாரிகளினால் வெளிப்படுத்தப்பட்ட விலை குறைவாகக் குறிப்பிடப்பட்ட 1000 வாகனங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், ரூபா 8000/- மில்லியனுக்கு அதிகமான வருமானத்தை அறவிடமுடியும் என்பதையும்;
- (iii) சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கட்டளையின் பிரகாரம் 2016.09.21 ஆம் திகதி அனைத்து சுங்கப் பரிசோதனைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தி தற்போது 04 மாதங்கள் கழிந்துள்ளதால் நாடு பெருந்தொகையான வருமானத்தை இழந்துள்ளது என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) ஆமெனில், அ (iv) இல் குறிப்பிடப்பட்ட கட்டளையை செல்லுபடியற்றதாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

7.

1602/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) அன்டே லெகோ பிரைவட் லிமிடெட் (Ante Leco (Pvt) Ltd.) நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்துக்கு உள்ள உரிமை யாது;
- (ii) மேற்படி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் யாது;
- (iii) மேற்படி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மின் மானிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
- (iv) மேற்படி நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை யாது;
- (v) ஆரம்பம் முதல் குறிப்பிட்ட நிறுவனம் அடைந்துள்ள இலாபம் அல்லது நட்டம் ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

8.

1605/ '17

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) கெரவலபிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கன எரிபொருள் எண்ணெய் (HFO) மூலம் தற்சமயம் இயங்கும் மின்னுற்பத்தி நிலையத்தை ஓராண்டுக்குள் நீர்ம இயற்கை வாயு (LNG) மூலம் இயங்க வைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டதா என்பதையும்;
- (ii) இவ்விணக்கப்பாடு முறிந்துள்ளதா என்பதையும்;
- (iii) மேற்படி இணக்கப்பாடு முறிந்தமையால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவென்பதையும்;

- (iv) மேற்படி மின்னூற்பத்தி நிலையத்தினால் இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் மின்சார அலகொன்றின் விலையை தீர்மானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதை அறிவாரா என்பதையும்;
- (v) ஒப்பந்தத்தின் பிரகாரம் மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனம் செயற்படுவதை உறுதிபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (vi) மேற்படி இணக்கப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமையால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

9.

2131/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதில்ஸ,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2009 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மருத்துவ பட்டத்தைக் கற்பதற்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை;
- (ii) அவர்கள் அனுமதிபெற்றுள்ள வெளிநாட்டு மருத்துவ பீடங்கள் மற்றும் அவற்றில் அனுமதிபெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை;
- (iii) மேற்படி வெளிநாட்டு மருத்துவக் கல்வி காரணமாக இந்நாடு இழந்துள்ள வெளிநாட்டுச் செலாவணித் தொகை;

ஒவ்வொரு வருட அடிப்படையில், தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

10.

2201/ ' 17

கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) பெருந்தோட்டங்களில் வாழும் 08 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப 2014 ஆம் ஆண்டு நிறைவுபெறும் போது அவ்வாறு அரசிற்கு பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, வைத்தியசாலையின் பெயர் மற்றும் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட காலகட்டம் யாதென்பதையும்;
- (iii) தற்போது இக்கருத்திட்டம் நடைமுறையிலில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iv) இக்கருத்திட்டத்திற்காக அமைச்சினால் செலவிடப்பட்ட பணத்தொகை வருடாந்தம் எவ்வளவென்பதை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (v) பெருந்தோட்ட சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு இக்கருத்திட்டம் பெரும் உந்துசக்தியாக இருந்ததால் அதனை துரிதமாக மீள ஆரம்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

11.

2214/ ' 17

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) கொலன்னாவ கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு மகளிர் தேசிய பாடசாலை, கொலன்னாவ மகளிர் கல்லூரியாகும் என்பதையும்;
(ii) தற்போது மேற்படி கல்லூரியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதையும்;
(iii) 18 ஆசிரியர் வெற்றிடங்களும், கல்விசாரா பணியாட்டொகுதிக்கான 08 வெற்றிடங்களும் காணப்படுகின்றன என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி வெற்றிடங்கள் காணப்படுவதானது பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்கும், நற்பெயருக்கும் தடையாகவும், பாதிப்பாகவும் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்குள்ள திட்டம் யாது என்பதையும்;
(iii) அதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் திகதி யாது என்பதையும்;
(iv) 2017 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரியின் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் தனித்தனியே யாது என்பதையும்;
(v) மேற்படி நிதி ஏற்பாடுகள் மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் யாது என்பதையும்;
(vi) 2018 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரியின் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக நிதி ஏற்பாடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(vii) ஆமெனில், அந் நிதி ஏற்பாடுகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

12.

2227/ ' 17

கௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள, இலங்கை கல்வி நிர்வாகச் சேவையின், இலங்கை பாடசாலை அதிபர் சேவையின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் அலுவலர் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) தற்போது மேற்படி சேவைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்படி ஒவ்வொரு சேவையிலும் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு எடுக்கின்ற நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13.

2285/ ' 17

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் மாத்தறை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய தனித்தனியாக யாது என்பதையும்;
- (ii) மேற்படி வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்த மற்றும் காணாமற்போனவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய தனித்தனியாக யாது என்பதையும்;
- (iii) மேற்படி உயிர் மற்றும் சொத்துச் சேதத்திற்காக செலுத்த வேண்டிய நட்டஈட்டுத்தொகை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
- (iv) ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகை மற்றும் மேலும் செலுத்தவேண்டியுள்ள நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
- (v) இதுவரை செலுத்தப்படாதுள்ள நட்டஈட்டைச் செலுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

14.

2300/ ' 17

கௌரவ டி.வி. சானக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் இற்றை வரையிலான காலப்பகுதியில் தற்போதைய சனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி வாகனங்கள் யாவை என்பதையும்;
- (iii) அவற்றின் பெறுமதி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

15.

2677/ ' 17

கௌரவ ஜனக பண்டார தென்னகோன்,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் கப்பற்றுறையை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு 100% திறந்து விடுவதற்கு செய்யப்பட்ட முன்மொழிவுக்கு இணங்குகின்றீர்களா;
- (ii) இலங்கை கப்பல் முகவர்களின் சங்கத்தினால் (CASA) அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, இந்த திறந்துவிடுதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
- (iii) கப்பல் கம்பனிகள் தனியுரிமையாவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

1.

பா. 11/ ' 15

கௌரவ புத்திக பத்திரண,— நாட்டில் தற்பொது அமுலில் உள்ள காலங்கடந்த சட்டங்களை இற்றைப்படுத்துதல்,— தற்போதும் இலங்கையில் ஏகாதிபத்திய வழிகளின் காலத்தில் அறிமுகஞ் செய்யப்பட்ட சட்டங்கள் அமுலாகிவருவதால் காலங்கடந்த தண்டனைகள், தண்டப்பணம் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

2.

பா. 12/ ' 15

கௌரவ புத்திக பத்திரண,— தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நாளில் நடத்துதல்,— இலங்கையில் 1988 இல் இருந்து 2010 வரையான 22 வருட காலப்பகுதிக்குள் 1990, 1992, 1995, 1996, 1998, 2003, மற்றும் 2007 ஆம் ஆண்டுகளைத் தவிர்த்த ஏனைய ஒவ்வோர் ஆண்டிலும் ஏதேனும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதோடு அவ்விதமாக தேர்தல்களை நடத்துதலானது மக்களின் அபிப்பிராயத்தைக் கண்டறிவதற்கான பெறுமதி மிக்க அளவுகோலாக அமைந்த போதிலும், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம், நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தப்படுவதால் உள்ளூராட்சித் தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள் மற்றும் சனாதிபதித் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கேதுவாக மேற்படி நிறுவனங்களின் பதவிக் காலத்தை திருத்தியமைக்கவும் பொருத்தமான தேர்தல் வழிமுறையொன்றை உருவாக்கவும் தகுந்தவாறு அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

3.

பா. 13/ ' 15

கௌரவ புத்திக பத்திரண,— பாராளுமன்ற சனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல்,— நாட்டினுள் சனநாயகத்தை மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கிடையிலும், மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கிடையிலும் சிறந்த இணைப்பினை பேணிவருதல் அத்தியாவசியமாயுள்ளதோடு, இதற்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதிசெய்வதற்கும் மாகாண சபை தலைவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதி செய்வதற்குமான செயல்முறையொன்றை தயாரிப்பதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தமொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

4.

பா. 14/ ' 15

கௌரவ புத்திக பத்திரண,— தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்,— தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சிங்கள மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும், அரசு, அரசு சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல் வேண்டுமென்பதுடன், அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமன்றி அச்சு ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

5.

பா. 15/ ' 15

கௌரவ புத்திக பத்திரண,— வாழ்க்கைத் துணையின் தகாத செயல்களினால் நிர்க்கதிக்குள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணமளித்தல்,— திருமணமான கணவன் மனைவி தம்பதிகள் ஒரே வீட்டில் வாழுகின்ற சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி மதுபாவனை சூதாட்டம் அல்லது வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டு, காணி, வீடு அல்லது வீட்டுப் பாவனைப் பொருட்களை தனது தற்றுணியின் பிரகாரம் விற்பதன் காரணமாக அல்லது வேறு நபர்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக மற்றைய தரப்பினருடன் பிள்ளைகளும் கட்டும் நிர்க்கதி நிலைக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் அந்நிலைமையை தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

6.

பா. 16/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— ஒழுக்க நெறிகள் பற்றிய குழுக்களை தாபித்தல்,— இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையையும் அவர்களிடத்தில் உயரிய ஒழுக்க நெறிகளையும் பேணவேண்டிய தேவைப்பாட்டைப் பற்றி ஆராய்வதற்காக ஒழுக்க நெறிகள் பற்றிய குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

7.

பா. 17/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குதல்,— நிர்வாகத்தை எளிதாக்குதல், குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காக, குறித்த நபரின் இரத்தப் பிரிவு, வங்கிகக் கணக்குகள், கடன் அட்டை, கல்வித் தகைமை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வெளிநாட்டுப் பிரயாண கடவுச்சீட்டு இலக்கம் ஆகிய முக்கியமானதும் தேவையானதுமான தகவல்களை உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் இலக்கத்துடனான, தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்படுதல் வேண்டும் எனவும், பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் அனைவரது தகவல்களையும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் கணினியமைப்படுத்தலை துரிதப்படுத்தல் வேண்டும் எனவும் இத் தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

8.

பா. 18/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளித்தல்,— பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், சுயவிருப்பில் ஓய்வு பெறுவதற்கான இயலுமானது, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் ஏற்புடையதாகத் வேண்டுமென்றும் அதற்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

9.

பா. 19/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— ஒழுங்குவிதிகளை நீக்குவதற்கான குழுவை தாபித்தல்,— ஒழுங்குவிதிகள் உருவாக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நடைமுறையாதலால், காலம் கடந்த ஒழுங்குவிதிகளை நீக்குவது பற்றி ஆராய்வதன் பொருட்டு ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கான குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

10.

பா. 21/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— உறுதியளித்தல் பற்றிய குழுவை தாபித்தல்,— பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடைகளாக அரசாங்கம் வழங்கும் உறுதி மொழிகளும் அரசாங்கத்தின் கடப்பாடுகளும் மீறப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாயுள்ளதால் அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதையும் அவை தொடர்பில் பொறுப்புக் கூறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு உறுதியளித்தல் பற்றிய குழுக்களை தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

11.

பா. 22/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல்,— இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களையும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களையும் துரிதமாக அப்புறப்படுத்தி சட்டரீதியான கட்டுமானங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை மீளாய்வுக்குட்படுத்துவதன் மூலம் திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதுடன், திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கி, அந்நிதியை புகையிரத வலைப்பின்னலின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

12.

பா.23/ 15

கௌரவ புத்திக பத்திறண,— யாசகர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்,— தற்போது பிச்சைக்காரர்களின் வாழ்வுக்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வைப் பேணிக்காக்கும் பொருட்டு, அவர்களுக்கு பயிரிடுவதற்கான காணிகளை வழங்கி அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் அவர்களது வாழ்வின் பாதுகாப்பினையும் போசனையையும் உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

13.

பா.24/ 15

கௌரவ புத்திக பத்திறண,— கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுப்பதற்காக முறையியலொன்றைத் தயாரித்தல்,— கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுக்கும் நோக்கத்தோடு, அரசாங்கம் நிலப் பரப்பொன்றை ஒதுக்கி கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களை அவ்விடத்திற்குக் கொண்டுசென்று அவற்றைப் பராமரிப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

14.

பா.25/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை விதித்தல்,— நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துவரும் நிலைமை ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகள் போதியதாக இல்லாதிருப்பின், புதிய சட்ட விதிகளை புதிதாக நிறைவேற்றி மிகவும் துரிதமாக இது தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

15.

பா.26/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கரையோர நுழைவுப் பாதைகளை அமைத்தல்,— நாட்டின் கரையோர வலயத்தில் துரிதமாக இடம்பெறுகின்ற நிர்மாணங்கள் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடற்கரைக்கு பிரவேசிப்பதில் அசௌகரியம் ஏற்படுதலானது, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கடற்றொழிலை மேற்கொள்வதற்கும் தடைகளை ஏற்படுத்துவதனால், இந்நிலையை தடுப்பதற்கும் இத்துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டும் கடற்கரை நுழைவுப் பாதை முறைமையொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

16.

பா.27/ 15

கௌரவ புத்திக பத்திறண,— கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்,— அதிபர் சேவை, ஆசிரியர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகிய சேவைகளில் பாரிய சம்பள முரண்பாடுகள் நிலவுவதால் இந்நிலைமையை போக்கி இவர்களின் சுய கௌரவத்திற்கு உகந்ததொரு சம்பளத்தைக் கிடைக்கச் செய்யும் வகையில், சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்குரிய முறையியலொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

17.

பா.28/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த பிக்குக் கல்வியை மேம்படுத்துதல்,— பௌத்த பிக்குமார்களின் மத அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களின் பேச்சாற்றல், செவிமடுக்கும் ஆற்றல், கனணி, உளவியல் மற்றும் ஆலோசனை பற்றிய அறிவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள பிக்குக் கல்வி நிறுவனங்களுக்குப் புறம்பாக இப்பணிகளுக்கே ஒதுக்கப்பட்டதான பிக்குக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முறையியலொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

18.

பா.29/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தாரிசு சேவையை இற்றைப்படுத்துதல்,— இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தாரிசு சேவை காலங்கடந்த சட்டங்களைக் கொண்டுள்ளதால் அது தொடர்பாக மீள பரிசீலனை செய்து தற்காலத்திற்குப் பொருத்தமானவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

19.

பா.30/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— உலர் வலய சேனைப் பயிர்செய்கையாளர்களின் பொருளாதாரத்தை வலுவிட்டுதல்,— உலர் வலயங்களில் சேனைப் பயிர்செய்கையாளர்களால் பயிரிடப்படுகின்ற நெல், குரக்கன், பயறு, எள்ளு ஆகிய பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உற்பத்திப் பொருட்களை பதனிடுவதற்கும் ஏதுவான வகையில் புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரச்சிறப்புவாய்ந்த வகையில் உற்பத்திகளை பதனிடுவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை வலுவிட்டுவதற்கும் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு கம்பனிகள் தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

20.

பா.31/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— ஆசிரியர் ஆலோசனை சேவையை உருவாக்குதல்,— இலங்கையில் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு இற்றைக்கு சுமார் இருபது (20) வருடங்களுக்கு முன்னர் தொட்டு ஆரம்பமாகி நடைமுறையிலிருக்கும் ஆசிரியர் ஆலோசனை சேவையை தனியானதொரு சேவை அலகாக தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

21.

பா.32/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— கோதுமை மாவிற்சுப் பதிலாக அரிசி மாலை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்,— கோதுமை மாவிற்சுக் வெளிநாடுகளுக்கு வெளிப் பாய்ச்சப்படும் பெருமளவு செலாவணியை நிறுத்தும் நோக்கத்துடன், மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய அரிசி மாவினால் தயாரிக்கப்படும் உணவை பிரபல்யப்படுத்துவதற்கும், நார்த்தன்மை கொண்ட தானிய வகையான அரிசியை மிகவும் மென்மையானதாக கோதுமை மாலைப் போன்று அரைப்பதற்கும், கோதுமை மா அரைப்பதற்கு பயன்படுத்தப்படுவதைப் போன்ற இயந்திர உபகரணங்களையும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

22.

பா.33/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— யுத்தத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்,— ஏறக்குறைய 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அன்றாடம் நாட்கூலிக்கு வேலை செய்து வாழ்ந்த மக்கள் மற்றும் நிரந்தர தொழில் புரிந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்க்கைச் சமையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நிரக்கியான நிலையில் வாழ்வதால், அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

23.

பா.34/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— உயர் பிரமுகர்களின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குதல்,— ஜனாதிபதி பாதுகாப்புச் சேவை மற்றும் பிரதம அமைச்சர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைப் போன்று ஏனைய உயர் பிரமுகர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் சமமான பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

24.

பா.35/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கற்கை நெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக ஆக்குதல்,— நாட்டின் அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கலைக் கல்விகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக மாற்றி அதன் மூலமாக உருவாகின்ற பட்டதாரிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களை இணைப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

25.

பா.36/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற வான்களுக்கான தரநியமங்களை விதித்தல்,— நாடு பூராவும் நடாத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் உரிய தரத்தில் இல்லாமையினாலும், சில பாடசாலை வான்களின் ஊழியர்களது நடத்தை சிறந்ததாக இல்லாமையினாலும், உரிய தரநியமங்களுடன் கூடிய வான் சேவையொன்றை நடாத்துவதற்காகவும், மேற்படி சேவையைப் பெறுகின்ற பாடசாலை மாணவ மாணவிகளது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் வான் சேவைகளுக்கான தரநியமங்களை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும், வான் ஊழியர்களிடையே சிறந்த பழக்க வழக்கங்களைப் பேணிவருவதற்காக ஒழுக்க நெறிக்கோவையொன்றை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

26.

பா.37/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய மற்றும் சர்வதேச எதிர்கால கேள்விக்கு ஏற்றவாறு உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதற்கான முறையியலொன்றை வகுத்தல்,— தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினரின் எதிர்கால கேள்விக்கு ஏற்றவாறு கைத்தொழில் மற்றும் கமத்தொழில் உற்பத்திகள் தொடர்பாக எதிர்வுகூறலை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட உற்பத்திகள் சார்ந்த சகல துறைகளுடனான இடைத் தொடர்புகளின் ஊடாகவும் நவீன தொழினுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தியும் உற்பத்திச் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதற்கான முறையியலொன்றை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

27.

பா.38/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை மக்களின் பாரம்பரிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு டிஜிட்டல் நூலகமொன்றை தாபித்தல்,— இலங்கை மக்களின் மரபார்ந்த அறிவை பாதுகாத்து, போஷித்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கும், மரபணு வளங்கள் மற்றும் உயிர் மரபுரிமைகளின் தவறான பயன்பாட்டை தடுப்பதற்காகவும் விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாலும் சுற்றாடல், சுதேச மருத்துவத் துறை, கமத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் உள்ளடங்கலாக சகல துறைகளுக்கும் டிஜிட்டல் தொழினுட்பத்துடனான நவீன நூலகமொன்றை தாபிப்பதற்கும், அதன் பொருட்டு உலக புலமைச்சொத்து அமைப்பு (WIPO), இலங்கை புலமைச்சொத்து பணியகம், சுற்றாடல் அமைச்சின் உயிர் பல்வகைமை அலகு உள்ளடங்கலாக சகல துறைகளும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

28.

பா.39/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைவாழ் மக்களின் மரபார்ந்த அறிவைப் பேணிப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தல்,— இலங்கைவாழ் மக்களின் மரபார்ந்த அறிவு கையாளப்படும் மருத்துவ முறைகள், கமத்தொழில், உணவுப் பாதுகாப்பு, கைப்பணிக் கைத்தொழிற்புறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படும் மரபார்ந்த அறிவை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட்டுள்ள மக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு, உயிர் பல்வகைமை அலகு, புலமைச் சொத்துப் பணியகம் உள்ளிட்ட ஏற்புடைய துறைகள் ஒருங்கிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

29.

பா.40/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைக்கே தனித்துவமானதும் மருத்துவ ரீதியில் பெறுமதிமிக்கதுமான தாவரங்களின் மரபணு வளத்திற்கான ஆக்க உரிமத்தைப் பெற்றுக்கொள்ளல்,— வெளிநாடுகள் இலங்கைக்கே தனித்துவமான, பெறுமதிமிக்க மூலிகைத் தாவரங்களின் விளைதிறன்கொண்ட இரசாயனக் கூறுகள் மற்றும் மரபணு வளத்தினைக் கண்டறிந்து, அவற்றிற்கு மோசடியான முறையில் ஆக்க உரிமம் பெறுவதைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட விளைதிறன்கொண்ட இரசாயனக் கூறுகள் மற்றும் மரபணு வளத்திற்கான ஆக்க உரிமத்தை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கும் ஒளடத உற்பத்தி மற்றும் அதன் மேம்பாட்டிற்கு அக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கும் உயிர் பல்வகைமை அலகு, புலமைச் சொத்துப் பணியகம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைத்து நிறுவனங்களும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

30.

பா.41/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— மக்கள் பிரதிநிதிகளின் கௌரவப் பெயர்களை கைவிடல்,— ஜனாதிபதி, பிரதம அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்றம், மாகாண சபைகள், பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சகல மக்கள் பிரதிநிதிகளும் மாதாந்தம் தாம் ஆற்றும் சேவைக்குரிய சம்பளம் மற்றும்/அல்லது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதுடன், மேற்படி எந்தவொரு பதவியும் தன்னலமின்றி மேற்கொள்ளப்படுகின்ற கௌரவ சேவைகளாக இல்லாமையினாலும், மேற்படி பதவிகளை வகிப்பவர்களின் பெயர்களுக்கு எதிரே அல்லது பதவிக்கு எதிரே அதிமேதகு, பிரபு அல்லது கௌரவ ஆகிய பெயர்கள் மற்றும் பெயருக்குப் பின்னால் அவர்கள் போன்ற பதங்களை பயன்படுத்துவதானது நகைப்புக்குரிய விடயமாக மாறியுள்ளதனாலும், மக்கள் பிரதிநிதிகளின் கௌரவப் பெயர்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

31.

பா.42/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— முதியோர் பராமரிப்புச் சபை வேலைத்திட்டத்தை மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் விஸ்தரித்தல்,— பல்வேறு தரப்பினரால் முதிய பிரசைகள் புறக்கணிக்கப்படுவதால் நேரிடுகின்ற அநீதிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முதியோர் பராமரிப்புச் சபை வேலைத்திட்டத்தை மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் விஸ்தரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

32.

பா.43/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— முதியோர் சமூகம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வதற்கு கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயார் செய்தல்,— 60 வயதைத் தாண்டியுள்ள முதியோர் சமுதாயத்தினரின் வாழ்வாதார வழிமுறைகளை வலுவூட்டி இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வதற்கு வங்கி முறைமையின் ஊடாக கடன் வழங்கும் முறையியல் ஒன்று அமுல்படுத்தப்படாமையானது அவர்கள் சமூகத்தினுள் வித்தியாசமாகக் கவனிக்கப்படுவதாகும் என்பதால் அத்தகைய அநீதியான நிலைமையைத் தடுப்பதற்கு முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று உருவாக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

33.

பா.44/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— 60 வயதைத் தாண்டியுள்ளவர்களை சமூகத்தில் முனைப்பான நபர்களாக ஆக்குகின்ற வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்,— சமூக, பொருளாதார செயற்பாட்டின் முன்னேற்றத்திற்காக தமது உழைப்பை அர்ப்பணித்து, 60 வயதைத் தாண்டிய பின்னர் சமூகத்தில் முறையான அங்கீகாரம் இன்றி செயலிழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முதியவர்களை, சமூகத்தின் முனைப்பான நபர்களாக ஆக்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்காக பாடசாலை சமுதாயம் உள்ளிட்ட முழுச் சமூகத்தையும் விழிப்புணர்வூட்டுகின்ற முறையியலொன்று உருவாக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

34.

பா. 45/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறை தொடர்பில் பாடசாலை மாணவர்களின் அறிவை வளர்த்தல்,— இலங்கையின் எதிர்கால இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவும், மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஒப்பீட்டளவில் பயிற்றப்பட்ட ஊழியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் பாடசாலை பாடத் திட்டத்தில் மோட்டார் வாகன தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

35.

பா. 46/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பக் கல்வியை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு கல்வியியற் கல்லூரியொன்றை தாபித்தல்,— இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய வளர்ச்சிக்கேற்ப மேற்படி துறையில் பயிற்றப்பட்ட ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கேற்ற வகையில் பாடசாலை மட்டத்தில் அதனை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு மோட்டார் வாகன தொழில்நுட்பத்துறை தொடர்பாக கல்வியியற் கல்லூரியொன்று தாபிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

36.

பா. 47/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பக் கல்வி பாடத் திட்டங்களை இற்றைப்படுத்தல்,— மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் 25-30 வருடங்கள் பழமையான பாடத் திட்டங்களின் கீழேயே நடைபெறுவதால், அந்நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு மேற்படி பாடத் திட்டங்களை இற்றைப்படுத்துவதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

37.

பா. 48/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கில் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் தொழில் பாதுகாப்பினை உறுதிசெய்தல்,— முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கில் சார்ந்த நேரடி மற்றும் மறைமுக தொழில்களில் ஈடுபடுவதற்கு விருப்பம் கொண்டுள்ள இலங்கையில் வாழும் இளைஞர்கள், ஓய்வுபெற்ற முப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் மூத்த பிரஜைகள் ஆகிய சமூக குழுக்களின் பொருளாதார பலத்தை மேம்படுத்துவதன் மூலம் மொத்தத் தேசிய உற்பத்திக்கு அவர்களது பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் குறித்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களது முனைப்புடனான பங்களிப்பை தேசிய பொருளாதாரத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

38.

பா. 49/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை/சுதேச சமையற்கலை தொடர்பில் நாட்டினுள் மக்கள் மனப்பான்மைகளை வளர்த்தல்,— இலங்கை/சுதேச சமையற்கலை பற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாட்டினுள் மக்களின் மனப்பான்மைகளை இதன்மீது செலுத்துவதற்காக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களின் பாடநெறியில் சமையற்கலையை ஒரு பாடமாக சேர்ப்பதற்கும், அரச மற்றும் தனியார் துறை தலையீட்டின் அடிப்படையில் ஆராய்ச்சித் துறைகளை ஊக்குவிப்பதன் ஊடாக புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவும், இதனோடு தொடர்புடைய நிறுவன முறைமைகளை இணைத்து சான்றிதழ், டிப்ளோமா, பட்டம், பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை உருவாக்குவதன் மூலம் இத் துறை பற்றி மக்கள் மத்தியில் விரிவான விதத்தில் மனப்பான்மை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

39.

பா. 50/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் உணவுக் கலாசாரத்தை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டுடன் இணைத்தல்,— இலங்கையின் உணவுக் கலையானது சுவையூட்டல் மற்றும் கலவையாக்கல் கலை, சமையற்கலை, நிறமூட்டல், உணவு வெட்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதுடன் இதனோடு இணைந்துள்ள இலங்கையின் உணவுக் கலாசாரம் பற்றி கற்றல், கற்பித்தல் வழிமுறைகள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கும் அதேபோன்று உள்நாட்டு, வெளிநாட்டு மக்களிடையே எமது உணவுக் கலாசாரத்தை பரப்புவதன் ஊடாக இலங்கையின் தனித்துவத்தை சர்வதேச ரீதியாக மேலோங்கச் செய்வதற்குமான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

40.

பா. 51/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை அமைச்சுக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு தயாரித்தல்,— பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்கள் தமது பாடநெறிகள் தொடர்பில் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்துதல் முக்கியமானதாகையால், மேற்படி ஆய்வுக் கட்டுரைகளை மேற்பார்வை செய்யும் பேராசிரியர்களுக்கும் ஆய்வுக் கட்டுரைகள் ஏற்புடையதாகும் அமைச்சுக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பினை ஏற்படுத்தும் முகமாக, குறித்த அமைச்சின் உத்தியோகத்தரொருவரை நியமிப்பதன் மூலம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அமைச்சின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் நடைமுறை இலக்குகளை பூர்த்தி செய்யக் கூடிய விதத்திலான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

41.

பா. 52/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— 18 வயது நிரம்பியவுடன் தேருநர் இடாப்புகளில் பெயரைச் சேர்த்தல்,— தேர்தல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் தேருநர் இடாப்புகளைத் திருத்தும் திகதிக்கு பின்னர் அல்லது முன்னரான திகதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் ஆட்களுக்கு உரிய வயது நிரம்பிய திகதியிலேயே தேருநர் இடாப்புகளில் தமது பெயரை சேர்க்கக் கூடிய விதத்தில் நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

42.

பா. 53/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையினுள் சேலைன் உற்பத்திக்கான முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல்,— இலங்கையினுள் வருடாந்தம் பாரியளவில் சேலைன் பயன்படுத்தப்படுவதுடன், சேலைன் இறக்குமதிக்காக பாரியளவு நிதி வருடாந்தம் வெளிநாட்டுக்கு பாய்ச்சப்படுவதால், மேற்படி வெளிநாட்டுச் செலாவணியை நாட்டினுள் சேமிக்கும் நோக்கத்துடன், இலங்கையினுள் காணப்படுகின்ற உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேலைன் உற்பத்தி செய்வதற்கு அரசு, தனியார்துறை அல்லது கூட்டுறவுத்துறையை இணைத்துக் கொண்டு முறையானதொரு வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

43.

பா. 54/ ' 15

கௌரவ புத்திக பத்திறண,— தேங்காய் நீரை அடிப்படையாகக் கொண்டு புதிய உற்பத்திகளை உருவாக்குதல்,— இலங்கையில் வருடாந்தம் பெருமளவில் தேங்காய் நீர் விரயமாவதால், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைசார்ந்ததொரு வேலைத்திட்டத்தின் கீழ் தேங்காய் நீரை அடிப்படையாகக் கொண்ட புதிய உற்பத்திகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டு உருவாக்குவதற்கான முறையியலொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

44.

பா. 55/ 15

கௌரவ புத்திக பத்திறண,— கடலில் புதிய வளங்களை ஆய்வு செய்தல்,— மிகப் பெரிய கடற் பிராந்தியத்தைக் கொண்டுள்ளதொரு நாடான இலங்கை, மீன்பிடிக்கைத்தொழிலுக்கு மாத்திரம் முன்னுரிமையளித்துள்ளதோடு, கடல் சார்ந்ததாக பெருமளவு இயற்கை வளங்கள் காணப்படுவதால், நாட்டுக்கு பெரும் எண்ணிக்கையிலான தொழில்வாய்ப்புகளையும், செல்வத்தையும் ஈட்டும் நோக்கத்துடன் கடல் வளங்கள் தொடர்பாக முறைசார்ந்த மேலதிக ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

45.

பா. 56/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் மீன் வளத்தை வெளிநாட்டவர்கள் பிடிப்பதைத் தடுத்தல்,— இலங்கையின் மீனவர்களுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கை கடற் பிராந்தியத்திலுள்ள மீன் வளம் வெளிநாட்டவர்களினால் பிடிக்கப்படுவதால், இலங்கை கடற் பிராந்தியத்தில் மீன் பிடிப்பதையும், வெளிநாட்டுப் படகுகள் மீன் பிடிப்பதற்கான இறங்குதிறையாக பயன்படுத்துவதையும் தடுப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

46.

பா. 57/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பலா உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அது சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல்,— மிகவும் சுவையானதும், மருத்துவக் குணம் கொண்டதும், இரசாயனப் பதார்த்தங்கள் இன்றி பயிரிடக் கூடியதுமான பலாச் செய்கையை விஸ்தரிப்பதன் ஊடாக அது சார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருந்தொகையான வெளிநாட்டுச் செலாவணியை எமது நாட்டினால் ஈட்டிக்கொள்ள முடியுமாயுள்ளதால், அது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

47.

பா. 58/ 15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய கமக்காரர் விருது வழங்கல் விழாவொன்றை வருடாந்தம் ஒழுங்குசெய்தல்,— ஒரு நாடு முன்னேற்றமடைய வேண்டுமெனில், முக்கியமாக கமத்தொழிலில் செழிப்புற்றிருத்தல் வேண்டுமென்பதால், நாட்டை வளப்படுத்தும் கமக்காரர்களுக்கு தமது தொழில் தொடர்பாக அபிமானம் ஏற்படும் வகையில் முறைசார்ந்ததொரு ஒழுங்கமைப்புக் கட்டமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கமக்காரர் விருது வழங்கல் விழாவொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

48.

பா. 59/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சலுகை விலையில் LED மின்குமிழிகளை நுகர்வோருக்கு வழங்குதல்,— இல்லங்களை ஒளியூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் தரம் மிக்க LED மின்குமிழிகளின் விலை அதிகம் என்பதால், மின்சார சபை தலையிட்டு சலுகை விலையிலும் தவணைக் கொடுப்பனவு முறையிலும் இந்த மின் குமிழிகளை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுத்து தேசிய ரீதியில் பெருமளவில் மின்சாரத்தை சேமிப்பதற்கும், LED மின்குமிழிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் இயலுமானவாறு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

49.

பா. 60/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை விஸ்தரித்தல்,— இலங்கையினுள் விளையாட்டுப் பொருட்களுக்கு பாரியதொரு சந்தை காணப்பட்ட போதிலும், நாட்டினுள் அவை சிறிய அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற அதேவேளை, அதற்காக சீனா முதற்கொண்ட ஏனைய நாடுகளுக்கு பெருந்தொகை வெளிநாட்டுச் செலாவணி பாய்ச்சப்படுவதால், சிறியதொரு செலவினத்தை ஏற்க வேண்டியதான இக் கைத்தொழிலை கிராமியப் பிரதேசங்களில் விஸ்தரிக்கும் பொருட்டு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

50.

பா. 61/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் மருந்தாக்கல் தொழிற்சாலைகளை ஆரம்பித்தல்,— இலங்கையில் மருந்தாக்கலானது தற்போது ஆகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாலும், மருந்துகளின் இறக்குமதிக்கென வருடமொன்றில் பெருந்தொகையான வெளிநாட்டுச் செலாவணி செலவிடப்படுவதாலும், முன்னேற்றமடைந்த மனித வளத்தைக் கொண்டதொரு நாடு என்ற வகையில் இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்து வகைகளை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்வதற்கான வசதிகளை அரசாங்கத்தின் தலையீட்டுடன் பெற்றுக்கொடுத்து மருந்தாக்கல் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

51.

பா. 62/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை பாடத்திட்டத்தில் உளவியல் பாடத்தைச் சேர்த்தல்,— பாடசாலை மாணவர் சமுதாயத்தை ஆரோக்கியமான மனநிலை கொண்ட, சாதுரியமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாக தயார்படுத்தும் பொருட்டு ஆறாம் தரத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பௌத்த உளவியல் மற்றும் மேலைத்தேய உளவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைத்து முறையாக தயாரிக்கப்பட்ட “உளவியலும் தியானமும்” என்ற பெயரில் ஒரு பாடத்தை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

52.

பா. 63/ 15

கௌரவ புத்திக பத்திறண,— ஓய்வுபெற்றவர்களுக்கான உதவி நிலையங்களை அமைத்தல்,— ஓய்வு பெற்றவர்களுக்கான உளவள ஆலோசனைச் சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் பகல்நேர காப்பக சேவைகள் ஆகிய வயோதிகர்களுக்குத் தேவையான பல்வேறு நலன்புரிச் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவி நிலையங்களை அமைப்பதற்கும், மேற்படி நிலையங்களை மையப்படுத்தி ஏதேனும் உற்பத்தி நடவடிக்கையில் ஓய்வு பெற்றவர்களை ஈடுபடுத்துவதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கின்ற அதேவேளை, மேலதிக வருவாயை ஈட்டிக்கொள்ளக் கூடிய வகையிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் நாடு முழுவதிலும் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

53.

பா. 64/ 15

கௌரவ புத்திக பத்திறண, — ஓய்வுபெற்றவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக புதிய லொத்தர் சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தல்,— ஓய்வு பெற்றுள்ள அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கும், அவர்களுடைய நலன்புரி நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குமாக புதிய லொத்தர் சீட்டு ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

54.

பா. 65/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலாத் துறை வழிகாட்டுநர்களைப் பயிற்றுவித்தல்,— சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்மிக்கதும், கண்ணியம் மிக்கதுமான சேவையை வழங்குபவர்களாக ஆக்குவதற்கும் மேலும் இவர்களது வாழ்க்கைத் தொழில் மட்டத்தை உயர்த்துவதற்குமாக சுற்றுலாத் துறை வழிகாட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

55.

பா. 66/ 15

கௌரவ புத்திக பத்திறண,— காணி தொடர்பில் வலுவிலுள்ள சட்டங்களைத் திருத்துதல்,— இலங்கையில் தற்போது போலியான உறுதிகளைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடிச் செயலொன்று நடைபெற்று வருவதோடு, இவ்விடயம் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால், காணி உரிமை பற்றிய பாதுகாப்பு மேம்படுத்தப்படும் வகையிலும், தவறானவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய வகையிலும் வலுவிலுள்ள சட்ட முறைமை திருத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

56.

பா. 67/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் பவளப்பாறைகளை பாதுகாத்தல்,— இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் அமைந்துள்ள பவளப்பாறைகள் மனிதர்களின் செயற்பாடுகளால் அழிவுறும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால், மேற்படி பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக மனித செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு தனிநபர் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தையும் சட்ட வரையறையில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்காக கல்விமாண்கள் குழுவொன்றின் ஊடாக பொருத்தமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

57.

பா. 68/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களில் பெண்களை சேவைக்கு அமர்த்துதல்,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும் மேற்படி வான்களில் பயணிக்கின்ற பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருதியும் சகல பாடசாலை வான்களிலும் பணியாற்றுவதற்கு பெண்கள் அமர்த்தப்படுவதை கட்டாயமாக்குவதற்கான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

58.

பா. 69/ 15

கௌரவ புத்திக பத்திறண,— மருந்துப் பொருட்களின் விலையை குறைத்தல்,— இலங்கையினுள் தேசிய ஓளடதக் கொள்கையினை பிரகடனப்படுத்தி, ஓளடதங்களின் பெயரில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை துரிதமாக ஆரம்பிப்பதன் மூலம் மருந்துப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தலையிடுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

59.

பா. 70/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இணையத் தளத்தின் ஊடாக நடைபெறுகின்ற மருந்துப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட மோசடிச் செயல்களைத் தடுத்தல்,— தற்போது இணையத் தளத்தின் ஊடாக தரமற்ற மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேனிவணப்புப் பொருட்களின் உற்பத்திகள் பாரியளவில் விற்பனை செய்யப்படுவதுடன், இத்தகைய மோசடிச் செயல்கள் எமது நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லிருப்புக்கும் பாரியதொரு அச்சுறுத்தலாகும் என்பதால், இவற்றைத் தடுப்பதற்கான உரிய வேலைத் திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துதல் உகந்ததாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

60.

பா. 71/ 15

கௌரவ புத்திக பத்திறண,— விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனையின்றி பயிர்ச் செய்கை செய்தல்,— அதிக நச்சுத்தன்மையுடைய விவசாய இரசாயனப் பொருட்களை இலங்கையில் தடை செய்து, பழைமைவாய்ந்த முறையில் சூழலுக்குகந்த பயிர்ச்செய்கை முறையொன்றை நாட்டில் அறிமுகம் செய்வதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு விவசாய விஞ்ஞானிகள் மற்றும் சூழலியலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து அவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் ஊடாக மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் பொருத்தமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

61.

பா. 72/ 15

கௌரவ புத்திக பத்திறண,— போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்டெடுத்தல்,— தற்போது இலங்கையில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்ற போக்கு அதிகரித்துள்ளதால், பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் தலையிட்டு முறைசார்ந்ததொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

62.

பா. 73/ 15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய உற்பத்தித்திறன் குழுவொன்றை நியமித்தல்,— அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற உற்பத்தித்திறன் நிகழ்ச்சித் திட்டங்களின் போது தமது நிறுவனங்களை மிகஉயர்ந்த உற்பத்தித்திறன் மட்டத்தை நோக்கி வழிநடாத்தியுள்ள நிறுவனத் தலைவர்களை இனங்கண்டு அவர்களின் அறிவையும், அனுபவங்களையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில், அந்நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் முறையியல்களை ஏனைய நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் பதிவீடு செய்யக்கூடியவாறு மேற்படி நிறுவனத் தலைவர்களை உள்ளடக்கியதாக தேசிய உற்பத்தித்திறன் குழுவொன்றை தாபித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

63.

பா. 74/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சமுதாய மருத்துவமுறை பற்றிய நிபுணத்துவச் சேவையை மேம்படுத்தல்,— சுகாதார சேவையின் அத்தியாவசிய பிரிவொன்றான சமுதாய மருத்துவமுறை தொடர்பான நிபுணத்துவத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அத்துறையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை அவதானித்து துரிதமாக தீர்த்து வைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

64.

பா.76/ 15

கௌரவ புத்திக பத்திறண,— நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல்,— நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற, சந்தைப் படுத்துகின்ற மற்றும் அதற்குப் பக்கபலமாக உள்ள ஆட்கள் மற்றும் நிறுவனங்களை சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் காணப்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து, தேவையான வசதிகளை குறைவின்றி பெற்றுக்கொடுப்பதற்கும், குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கக் கூடிய வகையில் வலுவிலுள்ள சட்ட முறைமையை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

65.

பா.77/ 15

கௌரவ புத்திக பத்திறண,— நச்சுத்தன்மையற்ற உணவுற்பத்தியை ஊக்குவித்தல்,— உணவுடன் தொடர்புடைய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்டு, தரத்தில் உயர்ந்ததும், ஆரோக்கியமானதுமான உணவுகளை நுகர்வோருக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு ஆற்றக்கூடிய சேவை தொடர்பாக விழிப்புணர்வூட்டி, மனோபாவ ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், அவ்வாறு நச்சுத்தன்மையற்ற உணவுகளை உற்பத்தி செய்கின்ற தொழில்முயற்சியாளர்களுக்கு கௌரவப் பட்டத்துடன்கூடிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிப்பதற்குமான வேலைத் திட்டமொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

66.

பா.78/ 15

கௌரவ புத்திக பத்திறண,— முறைகேடான விதத்தில் கைப்பற்றப்பட்டுள்ள சரணாலயங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல்,— இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சரணாலயங்களுக்குச் சொந்தமான காணிகள் பல்வேறான ஆட்கள் மற்றும் அமைப்புகளால் சட்ட விரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளதால், மேற்படி காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் துரிதமாக தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

67.

பா. 79/ 15

கௌரவ புத்திக பத்திறண,— ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்,— இலங்கையினுள் தற்போது வசிக்கும் ஆதிவாசி மக்கள் பற்றிய தனியானதொரு தொகை மதிப்பீட்டை மேற்கொண்டு, அவர்கள் உயிர் வாழ்வதில் தற்போது எதிர்நோக்கும் சிரமங்களை முறைசார்ந்த விதத்தில் இனங்கண்டு, அவர்கள் கௌரவமாக வாழக் கூடிய ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்குத் தேவையான சாதகமானதொரு திட்டத்தை, ஆதிவாசிகளின் தலைவர்களும் உள்ளடங்கிய விதத்தில் நியமிக்கப்பட்ட கல்விமாண்கள் குழுவொன்றின் ஊடாக நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

68.

பா. 80/ 15

கௌரவ புத்திக பத்திறண,— வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தினால் சேதமடைந்த தொல்பொருட்களை பாதுகாத்தல்,— முப்பது ஆண்டு கால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவில் அழிவடைந்ததோடு, இருப்பிலுள்ள தொல்பொருட்கள் பற்றிய மதிப்பீடொன்றை மேற்கொண்டு தகவல்களை திரட்டுவதையும், குறித்த தொல்பொருட்களை உறுதி செய்தல், பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொல்பொருளியலாளர்களை உள்ளடக்கிய கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்தல் உசிதமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

69.

பா.81/ 5

கௌரவ புத்திக பத்திறண,— பயிர்ச் செய்கைக்கான உள்நாட்டு விதைகளை பிரபலப்படுத்துதல்,— விவசாய இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படாது உள்நாட்டு சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி பயிரிடக்கூடிய உள்நாட்டு விதை வகைகளை இனங்கண்டு அத்தகைய விதைகளை துரிதமாக நாடுபூராவும் பரவலாக்கி இரசாயன நச்சுத்தன்மையற்ற உணவுப் பொருட்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

70.

பா. 82/ 15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாட்டு மொழிகள் கற்கைக்கான வசதிகளை வழங்கல்,— தனி நபர் அறிவாற்றலை தீர்மானிப்பதற்கு அவரிடமுள்ள மொழியறிவு முதன்மையான காரணியாக அமைவதால் ஆங்கில மொழி தவிர்ந்த ஏனைய முதன்மையான அந்நிய மொழிகளை கற்பதற்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

71.

பா. 83/ 15

கௌரவ புத்திக பத்திறண,— அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் செலவிடப்படுகின்ற நிதியை மட்டுப்படுத்தல்,— இலங்கையினுள் நடைபெறுகின்ற அனைத்து தேர்தல்களின் போதும் சில வேட்பாளர்கள் பாரியளவில் நிதியை செலவிடுவதுடன், நிதி செலவிட முடியாத போதிலும், நாட்டுக்கு சேவையாற்றக்கூடிய கல்விமாண்கள் சிலருக்கு இதனால் பாதகமான நிலைமை ஏற்படுவதன் காரணமாக தேர்தல்களுக்கு செலவிடப்படுகின்ற நிதியின் அளவை மட்டுப்படுத்தக்கூடியவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

72.

பா.84/ 15

கௌரவ புத்திக பத்திறண,— காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருட்களை மீண்டும் பெற்றுக் கொள்ளல்,— இலங்கை காலனித்துவ நாடாக காணப்பட்ட காலத்தில் எமது நாட்டிலிருந்து போர்த்துக்கள், ஓல்லாந்து மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தொல்லியல் பெறுமதிமிக்க பொருட்கள் பற்றிய ஆய்வொன்றை நடாத்தி அப்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

73.

பா. 85/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பிக்குமார் நீதிமன்றமொன்றை தாபித்தல்,— பிக்குமார்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை பேணிப்பாதுகாப்பதற்காக அவர்கள் தொடர்பான நீதிமன்ற விடயங்களுக்காக தனியான பிக்குமார் நீதிமன்றமொன்றை தாபித்தல் வேண்டுமெனவும் அந்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு சட்ட ரீதியிலான அதிகாரத்தைப் பெறக்கூடிய வகையில் மேற்படி பிக்குமார் நீதிமன்றம் தாபிக்கப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

74.

பா. 86/ 15

கௌரவ புத்திக பத்திறண,— நியதிச்சட்ட பிக்குமார் சபையொன்றை நியமித்தல்,— பாராளுமன்றம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கும் கட்டளைச் சட்டங்களுக்கு திருத்தங்களை முன்வைக்கக் கூடியதுமான சட்ட அதிகாரமுள்ள பிக்குமார்களின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்ட பொதுநிர்வாகம், சட்டம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடர்பாக சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ள கல்விமாண்களான பிக்குமார்களை உள்ளடக்கிய நியதிச்சட்ட பிக்குமார் சபையொன்று நியமிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

75.

பா. 87/ 15

கௌரவ புத்திக பத்திறண,— நீர்ப்பாசனக் கலாசார கற்கை நிறுவனமொன்றைத் தாபித்தல்,— இலங்கையில் காணப்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்திற்கும், வாஸிகள் தொழில்நுட்பத்திற்கும் புத்துயிரூட்டி பேணிப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், கற்கை நெறிகள் மூலம் மேற்படி விடயம் தொடர்பில் அறிவு நிறைந்தவர்களை உருவாக்க இயலுமான வகையில் "நீர்ப்பாசனக் கலாசார கற்கை நிலையம்" என்ற பெயரில் நிறுவனமொன்றை அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஆரம்பிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

76.

பா. 88/ 15

கௌரவ புத்திக பத்திறண,— மகாவம்ச கற்கைக்கான நிறுவனமொன்றைத் தாபித்தல்,— இலங்கை வரலாற்றின் சுவடாக விளங்கும் மகாவம்சத்தைக் கற்பதற்காக பிக்குமாரின் தலையீட்டுடன் “மகாவம்சக் கற்கை ஆய்வு தேசிய நிறுவனம்” என்ற பெயரில் நிறுவனமொன்றை அரசாங்கத்தின் அனுசரணையுடன் தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

77.

பா. 89/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த விரோத செயற்பாடுகளை தடுத்தல்,— அற நூல்கள் மற்றும் வெளியீடுகளை ஆய்வு செய்யும் மேன்மையான அறிவைக் கொண்ட சட்ட அதிகாரத்துடன் கூடிய கற்றோர்களைக் கொண்ட சங்க சபையொன்றை தாபிப்பதன் மூலம், ஏதேனுமொரு ஆக்கத்தை வெளியிடுவதற்கு முன்னர் அதனை மேற்படி சபைக்கு சமர்ப்பித்ததன் பின்னர், சமூகமயமாக்குவதற்கு தகுதியில்லை எனில், திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கேற்றவாறான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் மூலம் பௌத்த விரோத செயற்பாடுகள், வெளியீடுகள் இயற்றப்படுதல் மற்றும் பௌத்த தர்மத்தை தொடர்புபடுத்தி பொய்யான வரைவிலக்கணங்கள் தோற்றம் பெறுவதை தடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

78.

பா. 90/ 15

கௌரவ புத்திக பத்திறண,— தேசப்பற்றுடைய கலைப் படைப்புகளை பாராட்டுதல்,— தேசத்தின் மீது அன்பு மற்றும் சுயமரியாதை ஏற்படும் வகையில் சுதேச மற்றும் கலாசார விழுமியங்களுடன் கூடிய கலைப் படைப்புகளை வருடாந்தம் கௌரவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

79.

பா. 91/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் பாடசாலை மாணவ மாணவியர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,— இலங்கையின் பாடசாலை மாணவ மாணவியர்களை ஆரோக்கியமான, உடல் நலம்மிக்க மற்றும் உடலுறுதி கொண்ட பிரஜைகளாக சமூகமயப்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள் தாம் விரும்பும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதற்கும், நடைமுறை ரீதியிலான ஒழுக்கப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

80.

பா. 92/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த கலாசார தகவல் நிலையமொன்றை ஆரம்பித்தல்,— இலங்கையினுள் அமைந்துள்ள பௌத்த மதத் தலங்கள், அதனுடன் இணைந்த இடைநேர்விளைவான பிரிவுகள் மற்றும் பௌத்த தேரர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, முறைசார்ந்த ரீதியில் கணனிமயப்படுத்தி, நவீன தொழில்நுட்ப கருவிகள், போதியளவு மனித மற்றும் பௌதீக வளங்கள் நிறைந்த “பௌத்த கலாசார தகவல் நிலையம்” எனும் பெயரிலான நிறுவனமொன்று அரசின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

81.

பா. 93/ 15

கௌரவ புத்திக பத்திறண,— அறநெறிப் பாடசாலை பாடநூல்களை காலத்திற்கேற்ப திருத்துதல்,— பரீட்சையை இலக்காகக் கொண்ட,— அறிவை மட்டும் மையப்படுத்திய பாடநூல்களுக்குப் பதிலாக செய்முறைப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட, அறிவை வளர்க்கக்கூடியதான, நாகரிகமானதொரு சமூகம் உருவாக்கப்படுவதை இலக்காகக் கொண்ட பாடநூல்களை புத்திஜீவிகளை உள்ளடக்கிய சபையொன்றின் ஊடாக தொகுத்து அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்குதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

82.

பா. 94/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சர்வதேச பாடசாலைகளின் ஒழுங்குமுறையாக்கலுக்கான சபையொன்றை நியமித்தல்,— இலங்கையின் கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும், சமூக நல்லிருப்புக்கும் பொருந்தக்கூடிய வகையில் சர்வதேச பாடசாலைகளின் விடயப்பரப்புகளை தேவைக்கேற்ப ஒழுங்குமுறையாக்கக்கூடிய முழுமையான அதிகாரத்துடன் கூடிய சபையொன்று நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

83.

பா. 95/ 15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய கல்வி ஆணைக்குழுவை மென்மேலும் முனைப்புடன் செயற்படச் செய்தல்,— சுதேச வரலாற்று அறிவு, பண்பாடுமிக்கதன்மை, உற்பத்திச் சாத்தியத்தன்மை, அறிவுடைமை, பாரம்பரிய அறிவு, தேசப்பற்று, ஆரோக்கியம், திறமைமிக்கதன்மை மற்றும் சிறந்த மனப்பாங்குகளைக் கொண்டிருத்தல் ஆகிய பண்புகளின் மூலம் பூரணத்துவம்மிக்க வெற்றிகரமான பிரசைகளை உருவாக்கக்கூடியவாறு அமைக்கப்பட்ட தேசிய கொள்கையின் ஊடாக ஒட்டுமொத்த கல்வித் திட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய கல்வி ஆணைக்குழுவை மென்மேலும் முனைப்புடன் செயற்படச் செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

84.

பா.96/ 15

கௌரவ புத்திக பத்திறண,— குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணர் சேவையை மேம்படுத்தல்,— சுகாதார சேவையின் அத்தியாவசிய அம்சமொன்றான குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணத்துவத் துறையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை அவதானித்து அவற்றை துரிதமாக தீர்த்துவைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மேற்படி குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணர் சேவையை மேம்படுத்துவதற்குமான திட்டங்களை வகுப்பதற்கும் பொருட்டு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

85.

பா. 97/ 15

கௌரவ புத்திக பத்திறண,— ஆயுர்வேத மருத்துவர்களின் சேவையை வெளிநாடுகளுக்கு வழங்குதல்,— ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவுசெய்யும் பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக முறைசார்ந்த வேலைத் திட்டமொன்றை அமைத்து நடைமுறைப்படுத்தல் உசிதமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

86.

பா. 98/ 15

கௌரவ புத்திக பத்திறண,— ஆயுர்வேத மருத்துவச் சட்டத்தை திருத்துதல்,— தற்போது வலுவிலுள்ள காலம் கடந்த ஆயுர்வேத மருத்துவச் சட்டம் மீதான திருத்தமொன்றைக் கொண்டு வந்து ஆயுர்வேத மருத்துவர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து, அந்த தொழிலுக்குரிய கௌரவத்தையும், மகத்துவத்தையும் பாதுகாக்க புதிய ஆயுர்வேத மருத்துவச் சட்டமொன்றை துரிதகதியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

87.

பா. 99/ 15

கௌரவ புத்திக பத்திறண,— புகையிரத பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குதல்,— இலங்கையில் புகையிரத பாதுகாப்பு முறைமையை உருவாக்கிய புத்தாக்குநர்களையும், அத் துறையுடன் தொடர்புடைய கல்விமாண்களையும், புகையிரதத் திணைக்களத்தின் சகல துறைகளினதும் விற்பன்னர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றின் மூலம் புகையிரத பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

88.

பா. 100/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பயணிகள் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தல்,— பேருந்து பயணிகள் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், வருடாந்தம் அச் சேவையை நிராகரிக்கின்ற சுமார் 1% - 2% பயணிகளை தக்க வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், அச் சேவையின் இருப்புக்கு நீண்ட கால அடிப்படையில் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் பொருத்தமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

89.

பா. 101/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சிங்கள மொழிக்கு நியதியொன்றை வகுத்தல்,— சிங்கள மொழியில் எழுத்து வழக்கு மற்றும் பேச்சு வழக்கு இரு வகைகளை கொண்டுள்ளதோடு, ஊ, டீ, ஈ வேறுபாடு, மெல்லின, வல்லின எழுத்துக்களை பயன்படுத்தல் மற்றும் சொல் வகைப்பாடு ஆகியன விவாதத்துக்குரியவையாக உள்ளதால் சிங்கள மொழிக்கென நியதியொன்றை வகுப்பதற்கு கல்விமாதர்கள் சபையொன்றை நியமித்து காலத்துக்கேற்ப ஏற்படும் மாற்றங்களையும் கவனத்திற்கொண்டு மொழியின் நிலைத்திருத்தலை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடொன்று வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

90.

பா.102/ 15

கௌரவ புத்திக பத்திறண,— உக்கிப்போகாத சேதனக் கழிவுப்பொருட்களின் மூலம் சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்துதல்,— பீடை கொல்லிகள் மற்றும் கைத்தொழில் செயற்பாடுகளிலிருந்து வெளியேறும் உக்கிப்போகாத சேதனக் கழிவுப்பொருட்கள் (Persistent Organic Pollutants - POPs) பன்னிரண்டு வகை மாசாக்கல் காரணிகளை உள்ளடக்கியுள்ளதுடன், இவை மனிதனின் உடல் நலத்துக்கு மிகவும் பாதகமாயுள்ளதால், குறித்த இரசாயனப் பதார்த்தங்கள் சுற்றாடலுக்கு வெளியேற்றப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு முறைசார்ந்த ஒரு வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

91.

பா.103/ 15

கௌரவ புத்திக பத்திறண,— அரசாட்சியில் பௌத்த தத்துவங்களை சேர்த்துக்கொள்ளல்,— சப்த அபரிஹானீய தர்ம, தச ராஜ தர்ம, ராஜோவாத ஜாதகய, குரு தர்ம ஜாதகய, கண்ட நிந்துக ஜாதகய, தெசுர ஜாதகய, தேவதர்ம ஜாதகய, சதர சங்ரஹ வஸ்து, சக்கவத்தீ சிஹநாத சூத்ரய மற்றும் தர்ம பிரதிபிகாவ ஆகிய பௌத்த கற்பித்தல்கள் தொடர்பில் பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் பிரதேச மட்டத்திலான சகல ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விழிப்புணர்வூட்டுவதன் ஊடாக நாட்டின் நல்லாட்சிக்கு அவர்களது வகிபாக பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்திலான ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

92.

பா. 104/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல்,— புளோரசன்ட் மின்குமிழ், தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, மின் உபகரணங்கள், பட்டரி, கனணி மற்றும் அவற்றின் பாகங்கள் கழிவுப் பொருட்களாக சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகையில் ஆசனிக், கட்டியம், பாதரசம் மற்றும் ஈயம் ஆகிய கன உலோகங்கள் சுற்றாடலில் சேர்க்கப்படுவதால், குறித்த இலத்திரனியல் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை தயாரித்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

93.

பா. 105/ 15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டில் நல்லாட்சியை தாபித்தல்,— சீரற்ற ஆட்சியின் பண்புகளான தான்தோன்றித்தனமான கொள்கையாக்கம், அதிகாரவாதம், அமுலாக்கப்படாத மற்றும் அநீதியான சட்டங்கள், நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், அரசியலில் பிரஜைகளின் பங்களிப்பு குறைவடைதல் மற்றும் ஊழல் பரவுதல் ஆகிய விடயங்களை எமது நாட்டில் குறைவின்றிக் காணக்கூடியதாக உள்ளதோடு, இதன் காரணமாக நாட்டில் சீரற்ற ஆட்சி நிலவுகின்றமை தென்படுகின்றமையால், நாட்டில் நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

94.

பா. 106/ 15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கு சொந்தமான சுவடிகளை மீள்பெற்றுக்கொள்ளல்,— இலங்கைக்கு சொந்தமான பெறுமதியான பல சுவடிகள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் காணப்படுவதுடன், இவற்றில் உள்ளடங்கியுள்ள அறிவை தற்போதைய இலங்கை சமூகம் இழந்துள்ளமையால், மேற்படி சுவடிகளை எமது நாட்டுக்கு மீள்ப பெற்று இவற்றில் அடங்கியுள்ள புராதன அறிவை சமூகமயமப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது

95.

பா. 107/ 15

கௌரவ புத்திக பத்திறண,— உயிர் பல்வகைத்தன்மையை பாதுகாப்பதற்காக கமத்தொழிலின் பங்களிப்பைப் பெறுதல்,— தனிப் பயிர்ச்செய்கை முறைக்கு பதிலாக பல்வகைப் பயிர்ச்செய்கை முறை மற்றும் கலப்புப் பயிர்ச்செய்கை முறையை பிரபல்யபடுத்தல், உயிர் பல்வகைத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் இரசாயன பதார்த்தங்களை கமத்தொழிலிருந்து நீக்குதல் மற்றும் ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவ முறைமைகளை பயன்படுத்தல் ஆகியவற்றின் ஊடாக நாட்டில் உயிர் பல்வகைத்தன்மையை பாதுகாப்பதில் விவாசாயிகளை ஈடுபடுத்துகின்றதான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

96.

பா. 108/ 15

கௌரவ புத்திக பத்திறண,— மக்களின் உணவு கிடைக்கும் உரிமையை பாதுகாத்தல்,— ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் கட்டமைப்புக்களுக்கு அமைய உணவு கிடைப்பதற்கான அடிப்படை உரிமையை இலங்கை மக்கள் இழக்கும் நிலைமை, அரசாங்க கொள்கை வகுத்தல் மற்றும் அமுல்படுத்துவதில் காணப்படுவதாலும், மேற்படி சமவாயங்களுக்கு அமைய நாட்டு மக்களின் உணவுப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பு முற்றாக அரசாங்கத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாலும் அரசாங்கம் தலையீடு செய்து உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துகின்ற மற்றும் சுகாதார ரீதியில் பாதுகாப்பான உணவு நாட்டு மக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்கின்ற முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை வகுத்து மக்களின் உணவு கிடைக்கும் அடிப்படை உரிமையை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

97.

பா. 109/ 15

கௌரவ புத்திக பத்திறண,— அசேதனப் பொருட்களை முகாமைத்துவம் செய்தல்,— அசேதனப் பொருட்களை மீள்சுழற்சிக்கு உள்ளாக்குதலும், அசேதனப் பொருட்களின் உபயோகத்தைக் குறைப்பதும், உபயோகத்திலிந்து நீக்கப்படுகின்ற அசேதனப் பொருட்களை சேகரிப்பதற்குமான பொறிமுறையொன்றை அமைத்தல் மற்றும் அசேதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கான சுற்றாடல் சட்ட, விதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றாடல் முறைமையின் பாதுகாப்பு மற்றும் நன்நிலைத்திருத்தலுக்காக அசேதனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

98.

பா. 110/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சுதேச மருந்துகள் மற்றும் கைமருந்துகள் பற்றி பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டல்,— ஆரோக்கியமான தேசமொன்றைக் கட்டியெழுப்பல் மற்றும் சுதேச ஆயுர்வேதத்தின் நன்நிலைத்திருத்தலை அடிப்படை நோக்கமாகக் கொண்டு சுதேச மருந்து வகைகள் மற்றும் கைமருந்துகள் பற்றி முறைசார்ந்த விடய விளக்கங்களைக் கொண்ட பாடமொன்றை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம் சுதேச மருந்துகள் மற்றும் கைமருந்துகள் பற்றி பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

99.

பா. 111/ 15

கௌரவ புத்திக பத்திறண,— தாய், சேய் போஷாக்கின்மையை ஒழித்தல்,— இலங்கையில் எடைகுறைந்த மகப்பேற்று வீதம் 25% எனும் உயர் பெறுமானத்தை கொண்டுள்ளதோடு, அதற்கான பிரதான காரணியாக அமைவது ஊட்டச்சத்துமிக்க உணவுப் பற்றுக்குறையே என்பதால், தாய், சேய் போஷாக்கின்மையை ஒழிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வறியோர்களுக்கு வழங்குவதை முதன்மையாகக்கொண்ட வேலைத்திட்டமொன்று அமுலாக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

100.

பா. 112/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றாடலைப் பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான நாடொன்றைக் கட்டியெழுப்பதல்,— இன்று இலங்கையில் சுற்றாடல் மாசடைதல் அதிகரித்துள்ளமையால் நீர் மற்றும் உணவுகளில் கதிரியக்கத் தன்மை அதிகரித்துள்ளதோடு, எதிர்காலத்தில் மனிதனுக்குப் பீடிக்கின்ற ஒருசில நோய்களின் நோய்க் காரணிகளைக்கூட கண்டுபிடிப்பது சிரமமானதாக அமையலாம் என்பதால், இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்வதற்காக கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றைப் பெற்று, அதன் விதப்புரைகளை அமுலாக்குவதன் ஊடாக நாட்டிலுள்ள மக்களின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

101.

பா.113/ 15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டின் பாதுகாப்புக்கு கமத்தொழிலைப் பேணுதல்,— முதலாளித்துவத்தின் மூன்றாவது கட்டமாகிய இரண்டாவது உலக மகா யுத்தத்துக்கு பிற்பட்ட காலத்தில் கமத்தொழில் வாழ்க்கை முறையானது பசுமைப் புரட்சியுடன் முழுமையாகவே மாற்றமடைந்த காரணத்தினால் தற்போதைய உலகளாவிய சமூகம் எதிர்கொண்டுள்ள சுற்றாடல் மாசடைதல், ஆரோக்கியத்தை இழத்தல் மற்றும் தாய்மையான உணவு காணப்படாமை, ஆகிய இடர்காண் நிலைமைகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை நிலைபேறான கமத்தொழில் பிரயோகங்களுக்கு ஊக்குவிப்பதன் மூலமும் விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசு கொள்கைகளை நாட்டினுள் தாபிப்பதன் மூலமும் நாட்டின் எதிர்காலம் பேணப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

102.

பா. 114/ 15

கௌரவ புத்திக பத்திறண,— சிக்கலான உலகளாவிய சந்தையின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்தல்,— உலகமயமாக்கலின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட உலக வர்த்தக முறைகள் மனிதனின் மனதை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அவன் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வந்த ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சியடைந்த தத்துவக் கருத்துக்களும் மனித மனங்களிலிருந்து பறித்தெடுக்கப்படுதல் தற்காலத்தில் இலங்கையர்களுக்கும் பொதுவானதென்பதால், சந்தைப் பொருளாதாரத்தினுள் கட்டியெழுப்பப்படுகின்ற சிக்கலான வாழ்க்கை முறையையும் அதனைத் தொடர்ந்து எழுகின்ற சிக்கலான சமூகப் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை முறையொன்றை நோக்கிச் செல்வது எவ்வாறு என்பது பற்றி மக்களை அறிவூட்டுவதற்குரிய வேலைத்திட்டமொன்றும் அறிவார்ந்த கருத்தாடலொன்றும் நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

103.

பா. 115/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைக்குத் தேவையான சீனியை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்தல்,— சீனியை உற்பத்தி செய்வதற்குத் தேவையான வளங்களை இலங்கை தன்னகத்தே கொண்டிருப்பதால், சிறந்த முகாமைத்துவத்துடன், வினைத்திறனாகவும் திட்டமிட்ட வகையிலும் செயலாற்றி நாட்டுக்குத் தேவையான சீனியை உற்பத்தி செய்வதற்கும் சீனியை சுத்திகரிப்பதற்கும் தேவையான தொழிற்சாலைகளை அரசாங்கம் தாபித்து சீனிக் கைத்தொழிந்துறையை பாதுகாத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

104.

பா. 116/ 15

கௌரவ புத்திக பத்திறண,— நக்கிள்ஸ் வன ஒதுக்கத்தைப் பாதுகாத்தல்,— இலங்கையின் ஒட்டுமொத்த சுற்றாடல் முறைமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கூருணர்வுமிக்க சுற்றாடல் முறைமையொன்றாகிய நக்கிள்ஸ் வன ஒதுக்கமானது தற்போது மனித செயற்பாடுகளின் காரணமாக கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோடு, இன்றைய சந்ததியினருக்கும் அதேபோன்று எதிர்கால சந்ததியினருக்கும் மேற்படி சுற்றாடல் அழிவின் காரணமாக ஆபத்தான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிடுவதால், மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களை அகற்றி நக்கிள்ஸ் வன ஒதுக்கத்தின் சுயாதீனமான இருப்பை துரிதமாக உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

105.

பா. 117/ 15

கௌரவ புத்திக பத்திறண,— மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல்,— மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதிலும், முறைசார்ந்த ஆய்வொன்றின் மூலம் அவர் தொடர்பாக நாட்டு மக்களின் மனப்பாங்குகளை மேம்படுத்துவதற்கும் மன்னன் இராவணனுக்கு இருந்த அறிவினை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கும், இலங்கை வரலாற்றில் மறைந்துபோயுள்ள அத்தியாயமொன்றை வெளிக்கொண்டு வருவதற்கும் இயலுமாயுள்ளதால் புத்திஜீவிகள் குழுவொன்றின் மூலம் மன்னன் இராவணன் தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

106.

பா. 118/ 15

கௌரவ புத்திக பத்திறண,— புலமை சார்ந்த வறுமையை ஒழித்தல்,— பௌதீக வர்த்தகப் பொருட்கள் புழங்கும் வேகத்திற்கு நிகராக அறிவு, புலமை மற்றும் மானிட ஒழுக்க விழுமியங்கள் மக்களை சென்றடையாமை காரணமாக அறியாமை தலைதூக்கியுள்ளதன் மூலம், புலமைசார்ந்த வறுமை எமது நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினையாக இருந்த போதிலும் அது தொடர்பாக நாட்டினுள் குறைந்தளவு கவனமே செலுத்தப்படுவதனால் நாட்டு மக்களின் புலமைசார்ந்த வறுமையை இல்லாமல் செய்வதற்காக, சகல வயதுப் பிரிவினரும், உள்ளடங்குகின்ற வகையில் முறைசார்ந்த விதத்தில் திட்டமிடப்பட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

107.

பா. 119/ 15

கௌரவ புத்திக பத்திறண,— காலாவதியான ஓளடதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்தல்,— தற்போது இலங்கையில் காலாவதியான ஓளடதங்கள் சந்தையிலும் அரச வைத்தியசாலைகளிலும் பாவனைக்கு வரும் ஆபத்து காணப்படுவதனால் அரசின் சகல பிரிவினரும் தலையிட்டு செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரித்து காலாவதியான ஓளடதங்களை சந்தையிலிருந்து அகற்றுவதற்கும் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

108.

பா. 120/ 15

கௌரவ புத்திக பத்திறண,— எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுத்தல்,— இலங்கையில் தற்போது இனம்காணப்படாத அண்ணளவாக 3000 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளதால், அவர்களை இனம்கண்டு சிகிச்சையளிப்பதற்கும், எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பதற்கும் பயனுறுதியானதும், பொருத்தமானதுமான கருத்திட்டமொன்று துரிதமாக ஆரம்பிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

109.

பா. 121/ 15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகளுக்கு இலக்காகும் பெண்களுக்கு நிவாரணமளித்தல்,— இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண் சேவைக்கென வெளிநாடு சென்ற பின்னர் நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாக ஏற்படும் கருத்தரிப்புகளால் இலங்கைச் சமூகத்தில் உருவாகியுள்ள பிரச்சினை நிலைமைகளைத் தீர்ப்பதற்கான ஒழுங்கான முறையிலொன்றை தயாரித்து நடைமுறைப் படுத்துவதற்கு கல்விமாண்கள் மற்றும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

110.

பா. 122/ 15

கௌரவ புத்திக பத்திறண,— வன ஒதுக்கங்கள் மற்றும் சரணாலயங்களின் பாதுகாப்பைத் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுதல்,— அண்மைக் காலமாக இலங்கையிலுள்ள வன ஒதுக்கங்கள் மற்றும் சரணாலயங்களின் அழிவு அதிகரித்து வருவதோடு, இலங்கையின் சுற்றாடல் சமநிலைக்கு அதன் மூலம் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால், இந்த அழிவை நிறுத்துவதற்காக மக்களின் மனப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கும் அதேபோன்று அமுலிலுள்ள சட்ட ஏற்பாடுகளை முறைசார்ந்ததாக மற்றும் கடுமையானதாக இருக்கக்கூடியவாறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

111.

பா. 123/ 15

கௌரவ புத்திக பத்திறண,— பல்வேறு சமய குழுக்களாலும் ஏற்படுத்தப்படுகின்ற சமூகத் தாக்கங்கள் பற்றி ஆய்வு செய்தல்,— பிரதானமான போக்கிலுள்ள சமயக் கருத்தியல்களை விமர்சித்துக் கொண்டு, அச் சமயங்களின் உப பிரிவுகளாக தமது வியாக்கியானங்கள் மற்றும் விளக்கங்களை சமூகமயப்படுத்துகின்றதும், புதிய கருத்தியல்களை முன்வைத்து, அக் கருத்தியல்களை ஏற்றுக்கொள்கின்ற ஆட்களை அணிதிரட்டுகின்றதுமான, சமய மற்றும் வேறு தோற்றங்களில் சமூகமயமாகி இருக்கின்ற குழுக்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுடைய கருத்தியல்கள், செயற்பாடுகள் மற்றும் சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தாக்கங்கள் எவ்வாறானவை என்பதைப் பற்றிய மதிப்பீடொன்றை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சமயத் தலைவர்கள் மற்றும் கல்விமாண்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்து, அறிக்கையொன்றைப் பெற்று அதன் விதப்புரைகளை செயற்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

112.

பா. 124/ 15

கௌரவ புத்திக பத்திறண,— உயர் தரத்திலான மட்பாண்டங்களை உற்பத்தி செய்தல்,— சமையலின் போது எரிவாயு மற்றும் மின்சாரம் விரயமாகாத வகையில் துரிதமாக வெப்பத்தை உள்ளீர்த்துக்கொள்ளக்கூடிய மட்பாண்டங்களை உற்பத்தி செய்து சந்தைக்கு வழங்குவதற்குத் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மட்பாண்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உணவு சமைக்கக்கூடிய இயலுமை தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்ற தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

113.

பா. 125/ 15

கௌரவ புத்திக பத்திறண,— ஆன்மீக உளவியல் துறைக்கு பௌத்த தர்மத்திலிருந்து செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளல்,— உள்ளம் பற்றிய புத்தபிரானின் ஒருசில விளக்கங்கள் நவீன விஞ்ஞானத்தாலும் கண்டறிய இயலாத அளவுக்கு ஆழமானதாக உள்ளதால், அது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் நிகழ்காலத்தில் ஆன்மீக உளவியல் துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு பௌத்த தர்மத்தைத் தழுவிவியதான வரைவிலக்கணங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கக்கூடிய வகையில், சம்பந்தப்பட்ட துறை பற்றிய பரந்த அறிவுபடைத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கல்விமாண்களைக் கொண்ட குழுவொன்றைத் தாபித்து, அதனுடாக பௌத்த தர்மத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபல்யப்படுத்தவும், இலங்கையின் நற்பெயரை மேம்படுத்தவும், ஆன்மீக உளவியல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் அரசாங்கம் இடையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

114.

பா. 126/ 15

கௌரவ புத்திக பத்திறண,— கற்றறிவாளர் மத்தியில் தொல்பொருளியல் விடயத்தைப் பிரபல்யப்படுத்துதல்,— கற்றறிவாளர் மத்தியில் தொல்பொருளியல் விடயத்தைப் பிரபல்யப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் மேற்படி பாடத்தைச் சேர்த்துக் கொள்வதையும் பல்கலைக்கழகங்களில் தொல்பொருளியல் விடயப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதையும், அதன் மூலம் தொல்பொருளியல் விடயத்துறையை நாடெங்கிலும் பரப்புவதன் மூலம் உருவாகின்ற கல்விமாண்களிடமிருந்து சாதகமான சேவையை பெற்றுக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நீண்டகால ரீதியில் திட்டமிட்டு உருவாக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

115.

பா. 127/ 15

கௌரவ புத்திக பத்திறண,— உணவு வகைகளில் உள்ளடங்கியுள்ள நச்சுத்தன்மையைப் பற்றி ஆராய்வதற்காக விஷேட தரநிர்ணய நிறுவனமொன்றை தாபித்தல்,— கமத்தொழிலின் போது பயன்படுத்தப்படும் இரசாயன பதார்த்தங்களின் காரணமாக உணவுப் பொருட்களிலும் நச்சுத்தன்மை கலந்துள்ளதுடன், இது பற்றி கண்டறிவதற்கு ஏற்புடைய தரநிர்ணய நிறுவனமொன்று ஏற்கனவே இலங்கையினுள் நிறுவப்படாமையினால் இவ்விடயத்திற்கென விஷேட தர நிர்ணய நிறுவனமொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

116.

பா. 128/ 15

கௌரவ புத்திக பத்திறண,— யாசகர்கள் யாசிப்பதற்குப் பயன்படுத்துகின்ற சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல்,— இலங்கையில் யாசகர்கள் சிறுவர்களுடன் யாசிப்பதைத் தடை செய்து, யாசிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற சிறுவர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை சிறந்த பிரசைகளாக சமூகமயப்படுத்தத் தேவையான தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

117.

பா.129/ 15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் பிக்குணிகள் சாசனத்தை இடையறாமல் பேணிவருவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்,— மஹா பிரஜாபதி கோதமி பிக்குணியுடன் தொடங்கிய பாரத பிக்குணிகள் சாசனம் சங்கமித்தா பிக்குணியின் இலங்கை வருகை மூலமாக இலங்கையில் நன்கு தாபிக்கப்பட்டபோதிலும், பிற்காலத்தில் மறைவடைந்தமையால், அண்மைக்காலத்தில் சியாமோபாலீ மஹா நிக்காயவின் ரங்கிரி தம்புலு தரப்பினரால் மீளவும் தாபிக்கப்பட்டதோடு, அவ்விதமாக தாபிக்கப்பட்ட பிக்குணிகள் சாசனத்திற்கு முறைசார்ந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக அரசாங்கம் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை உள்ளிட்ட ஏற்புடைய அனைத்து துறைகளினதும் தலைமையில் சரியான உரையாடலை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அவ்வுரையாடலின் இறுதியில் முறைசார்ந்த வழிமுறையொன்றின் ஊடாக இலங்கையில் பிக்குணிகள் சாசனத்தை இடையறாமல் பேணிவருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

118.

பா.130/ '15

கௌரவ புத்திக பத்திரண,— இலங்கை பிக்குமார் கூட்டமைப்பினை கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கமைத்தல்,— இலங்கை பிக்குமார் கூட்டமைப்பில் பிக்குமார்கள் தரப்பிரணர்களாக பிரிந்துள்ளமையால் கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கமையாதுள்ளதோடு, அதன் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சடங்குமுறைகளில் பிக்குமார்கள் ஏகோபித்த நிலையில் இல்லாமை நாட்டுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஒட்டுமொத்த பிக்குமார் சமூகத்திலும் ஏகோபித்தநிலையினை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டமொன்றினை தயாரிக்க அரசாங்கம் தலையீடு செய்யவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

119.

பா.131/ '15

கௌரவ புத்திக பத்திரண,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுதல்,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மக்கள் நேயமிக்கதான முறையில் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான திட்டங்களை தயாரிப்பதற்காக கல்விமாண்கள் சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்களுடைய பரிந்துரைகளுக்கமைய, கூட்டுத்தாபனத்தில் நிலவும் ஊழல், மோசடி மற்றும் நிருவாகப் பிரச்சினைகளை தீர்த்து பயனுறுதியான ஒரு தேசிய நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான சூழலை அரசாங்கம் தலையீடுசெய்து உருவாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

120.

பா.132/ '15

கௌரவ புத்திக பத்திரண,— மருந்தாக்கலுக்கு தேவையான அளவு கஞ்சாவை பயிரிடுவதற்கு சுதேச மருந்துவர்களுக்கு அனுமதி அளித்தல்,— இந்தியாவிலிருந்து இரகசியமான வழிகளின் ஊடாக நாட்டினுள் கொண்டுவரப்படுகின்ற இராசயனப் பொருட்கள் கலந்த கஞ்சாவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற சுதேச மருந்துகளின் தரம் குறைவடைவதால், ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்கின்றபோது, தமது மருந்துகளின் தரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக, கஞ்சாவை அத்தியாவசிய ஒளடதமாக பயன்படுத்தும் அரச அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மருந்துவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கஞ்சா தாவரத்தை பயிரிடுவதற்கு அனுமதி அளிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

121.

பா.133/ '15

கௌரவ புத்திக பத்திரண,— மரக்கறிச் செய்கையாளர்களுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுத்தல்,— மரக்கறி மொத்த வியாபாரத்தில் நிகழும் கப்பம் பெறுதல் மற்றும் விலையை தீர்மானித்தல் முதலிய செயற்பாடுகளின் ஊடாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒழுங்கமையப் பெற்ற வர்த்தக தனியுரிமையினால் மரக்கறிச் செய்கையாளர்களுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இற்றைவரை அமுலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்திருப்பதால், விவாசாயிகளுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட, அழுத்தங்களற்ற சந்தையொன்றினை அரசாங்கத்துறை வர்த்தக நிறுவனங்கள் தலையீடு செய்து உருவாக்கிச் செயற்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

122.

பா.134/ '15

கௌரவ புத்திக பத்திரண,— பாடசாலைப் பிள்ளைகளின் முக்கியத்துவத்தை சமூகமயமாக்கல்,— பெற்றோர், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பாடசாலை வான் சாரதிகளுக்கு பிள்ளைகளின் முக்கியத்துவம் பற்றி சமூகவியல் மற்றும் உளவியல் முறையியல்களைக் கொண்டு எளிதாக விளக்கி, நாட்டினதும் சமூகத்தினதும் எதிர்கால நல்லிருப்புக்காக பிள்ளைகளை சமூக சவால்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றிய கலந்துரையாடலொன்றை நடத்துவதற்காக தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

123.

பா.135/ '15

கௌரவ புத்திக பத்திரண,— பெண்களுக்கான ஒடுக்குமுறைகளைக் குறைத்தல்,— இன்றைய உலகளாவிய சமூகத்தில் பெண்களுக்கு நேரிடுகின்ற தொல்லைகளான தொழில் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாதல், தனியார் சொத்துரிமை முறை ஆண்களை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளமை, சமமாகக் கருதப்படாமை மற்றும் குடும்ப அமைப்பினுள் சிறைப்பட்டுள்ளமையின் காரணமாக தொழில்பெயர்ச்சிக்கு தடைஏற்படுதல் ஆகிய விடயங்கள் இலங்கைப் பெண்களுக்குப் பொதுவானவையாக உள்ளதால், அவர்களின் நல்லிருப்புக்காக இந்த அசௌகரியமான சூழலை சீராக்கி நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

124.

பா.136/ '15

கௌரவ புத்திக பத்திரண,— தொல்பொருளியல் திணைக்களத்தை மேம்படுத்தல்,— இலங்கையினுள் அமையப்பெற்றுள்ள தொல்பொருள்களை பேணிக்காப்பதற்கான ஆற்றல் தொல்பொருளியல் திணைக்களத்திடம் இல்லாமைக்கான காரணம் தற்போது நிலவுகின்ற மனித மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறையாகும் என்பதால், கல்விமாண்கள் குழுவொன்றின் மூலம் தொல்பொருளியல் திணைக்களத்திலுள்ள குறைபாடுகள் பற்றி ஆராபந்து அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

125.

பா.137/ '15

கௌரவ புத்திக பத்திரண,— தூரப் பயணச் சேவை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்கியமான உணவு, குடிபானங்களை பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்தல்,— தூரப் பயணச் சேவை பேருந்துகள் உணவு, குடிபானங்களை பெற்றுக்கொள்வதற்கு நிறுத்தப்படும் சிற்றுண்டிச் சாலைகளின் தரம் மிகக் கீழ் மட்டத்தில் உள்ளதால் பயணிகளின் ஆரோக்கியத்திற்கு பாதகமானதாயுள்ளதோடு, மேற்படி சிற்றுண்டிச் சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்காக எப்போதும் பின்னாய்வு செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

126.

பா.138/ '15

கௌரவ புத்திக்க பத்திரண,— அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட கம்பனிகளை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுதல்,— அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட கம்பனிகள் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளதால், கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்து மேற்படி நிறுவனங்களின் இலாபகரத்தன்மையை உயர்த்துவதற்குத் தேவையான விதப்புரைகளை தயாரித்து, அவ்விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மேற்படி கம்பனிகளின் இலாபகரத்தன்மையை உயர்த்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

127.

பா.139/ '15

கௌரவ புத்திக பத்திரண,— பாதுகாக்கப்பட்ட வனங்களினுள் இடம்பெறுகின்ற சட்டவிரோதச் செயல்களை நிறுத்தல்,— இலங்கையின் பாதுகாக்கப்பட்ட வனங்களினுள் இடம்பெறுகின்ற சட்டவிரோத பயிர்ச்செய்கை, பல்வேறு நிர்மாணிப்புக்கள், காடுகளை வெட்டித்துப்புரவாக்கல் மற்றும் பாதுகாப்பு வன எல்லைகளை மாற்றியமைத்தல் ஆகியன அழிவுக்கு காரணமாக அமைகின்ற மனித செயற்பாடுகளின் சுற்றிவளைப்புக்கு விசேடமாக வலுவூட்டப்பட்ட பொலிஸ் வனப்பாதுகாப்புப் பிரிவொன்றை தாபிக்க அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

128.

பா.140/' 15

கௌரவ புத்திக பத்திறண,— பவளப் பாறைகளை பேணிப்பாதுகாத்தல்,— கடல்நீரின் வெப்பநிலை அதிகரித்தல் மற்றும் மனிதசெயற்பாடுகள் காரணமாக பவளப்பாறைகள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதால் இலங்கைக் கடல் வலயத்தைச் சூழவுள்ள பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கும், புதிய பவளப்பாறைகள் உருவாவதற்குப் பொருத்தமான சூழல் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தேவையான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல்களை தயார்செய்து அமுல்படுத்துவற்கு அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

129.

பா.157/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி நகரத்தில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றை ஆரம்பித்தல்,— கண்டி மாவட்டத்தில் பெருமளவிலான முஸ்லிம் மக்கள் வாழ்வதுடன், கண்டி நகரை அண்மித்தாக முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றை அமைக்க வேண்டுமென்பது இப்பிரதேச மக்களினது நீண்ட கால கோரிக்கையாகவும் அமைந்துள்ளமையால், மிக விரைவில் கண்டி நகரத்தில் முஸ்லிம் ஆண்கள் கல்லூரியொன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

130.

பா.158/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல்யமிக்க பாடசாலைகளின் முதலாம் தரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக புதிய கட்டிடங்களை நிர்மாணித்தல்,— கண்டி நகருக்கு அண்மையிலுள்ள பிரபல்யமிக்க பாடசாலைகளின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு பெரும் தொகையானோர் விண்ணப்பித்த போதிலும், இப்பாடசாலைகளில் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பிள்ளைகளை அனுமதித்தல் மிகவும் சிரமமானதாக அமைந்துள்ளமையால், கண்டி நகரை அண்மித்துள்ள முதன்மையான பாடசாலைகளுக்கு, முதலாவது தரத்துக்கான வகுப்புக்களை நடாத்துவதற்காக புதிய கட்டிடங்களை மிக விரைவில் நிர்மாணித்துக்கொடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

131.

பா 159/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி பல்லேகலே சுதந்திர வர்த்தக வலயத்தை முறைசார்ந்த விதத்தில் விரிவுபடுத்தல்,— கண்டி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி பெருமளவிலான இளைஞர் யுவதிகள் இருக்கின்ற காரணத்தினால், இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை துரிதமாக வழங்குவதற்காக கண்டி பல்லேகலே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்களையும் முறைசார்ந்ததாக அமைத்து அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுப்பதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

132.

பா 160/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழுவை மீள தாபித்தல்,— ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளான மலைநாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் பொருட்டு தாபிக்கப்பட்டிருந்த மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழு கடந்த ஆட்சிக் காலத்தின்போது செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் மலைநாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள அநீதிகளுக்கு நீதி வழங்குவதற்காக மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழுவை மீள முறைசார்ந்த விதத்தில் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

133.

பா.184/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— அறநெறிப் பாடசாலைக் கல்வியை கட்டாயப்படுத்தல்,— நாகரீகமான ஒரு சமூகத்துக்கு ஒவ்வாத வகையில் நாட்டினுள் பரவி வருகின்ற குற்றச் செயல்கள் மற்றும் சிறுவர் குற்றச்செயல்களை ஒழிப்பதற்கும் சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்குமாக சகல பிள்ளைகளுக்கும் 9 ஆம் தரம் வரை அவர்களது சமயங்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அறநெறிப் பாடசாலைக் கல்வியைக் கட்டாயப்படுத்தல் உகந்ததென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

134.

பா.185/ '16

கௌரவ புத்திக பத்திரன்,— பாராளுமன்ற கற்கை நிலையமொன்றை ஆரம்பித்தல்,— இலங்கை மற்றும் பல்வேறுபட்ட நாடுகளின் பாராளுமன்ற நடைமுறைகள், பாராளுமன்ற வரலாறு மற்றும் அரசியல் முறையியல்கள் குறித்து பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனைய கல்விபெறுவோர்களுக்கு கற்பதற்கான வசதிகளை வழங்கக்கூடிய வகையிலான கற்கை நிலையமொன்று பாராளுமன்றத்தினுள் தாபிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது.

135.

பா.191/ ' 17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கோழிப் பண்ணை உரிமையாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற 'பற்றரி கேஜ்' முறைமையை நிறுத்துதல்,— இலங்கை பண்டைய காலந்தொட்டு உயிரினங்கள் மீது அன்பு செலுத்துகின்ற பௌத்த நாடாக விளங்கிய போதிலும், இன்றளவில் சில கோழிப் பண்ணையாளர்கள் பயன்படுத்துகின்ற 'பற்றரி கேஜ்' முறைமை காரணமாக விலங்குகள் பெரும் சித்திரவதைக்குள்ளாவதனாலும், அதிக முட்டை உற்பத்தியின் மூலம் சிறிய அளவிலான கோழிப் பண்ணையாளர்களின் தொழில்கள் ஆபத்தான நிலைக்கு உள்ளாகியுள்ளதன் காரணத்தினாலும், மேற்படி மனிதாபிமானமற்ற முறைமையை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகின்றது.

136.

பா.193/ ' 17

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர,— அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தற்போது காணப்படுகின்ற பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு இருப்பிலுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தல்,— பல்கலைக்கழகங்களில் அல்லது அதற்கு வெளியே புதிய மாணவர்களுக்கு எதிர்கொள்ள நேரிட்டுள்ள பகிடிவதையை முற்றாக தடுப்பதற்கு மற்றும் 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் ஏனைய இயல்பிலான கொடூரச் செயல்களையும் தடை செய்வதற்கான சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு பகிடிவதைகளில் ஈடுபடுகின்ற சகல தரப்புகள் தொடர்பிலும் சட்டம் அமுலாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகின்றது.

137.

பா. 194/ ' 17

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர,— இணையத் தளங்களில் ஆபாச கானொளிகள் உலாவுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு நிறுவனமொன்றை தாபித்தல்,— தற்போது அதிகளவில் இணையத் தளங்கள் ஊடாக பல்வேறு ஆபாச கானொளிக் காட்சிகள் உலாவுவதன் மூலம் ஆட்களின் அந்தரங்கத்துக்கு பாதிப்பேற்படுவதோடு குறிப்பாக பெண்கள் அதன் மூலம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதால், இவ்வாறான கானொளிக் காட்சிகளை தன் வசம் வைத்துள்ள, விநியோகிக்கின்ற மற்றும் உருவாக்குகின்ற ஆட்கள் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கு பயன்மிக்க சிறப்பு பிரிவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தாபிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகின்றது.

138.

பா.199/ ' 17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— பால் உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டுப் பாற் பண்ணையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்,— வருடாந்தம் எமது நாட்டிற்கான பால் மா இறக்குமதிக்காக பெருந்தொகைப் பணம் செலவிடப்படுவதுடன், இப்பணத்தை எமது நாட்டிற்குள்ளேயே சேமித்துக்கொள்ள முடியுமெனில் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் உந்துசக்தியாக அமையுமென்பதால் பால் உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு பாற் பண்ணையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு துரிதமான நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

139.

பா. 200/ ' 17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— வடமேல் மாகாணத்தினுள் அமைந்துள்ள தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிவாய்ந்த இடங்களை பேணுவதற்காக துரிதமான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்,— வடமேல் மாகாணத்திலுள்ள குருணாகல் மாவட்டம் மிகவும் பெருமைவாய்ந்த வரலாற்றிக்கு உரிமை கோரும் தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிவாய்ந்த பல இடங்களைக் கொண்டதொரு மாவட்டமாக இருப்பதுடன், பண்டைய காலத்தில் குருணாகல், தம்பதெனிய மற்றும் யாப்புகுவ போன்ற இராச்சியங்களும் இம்மாவட்டத்திலேயே அமைந்திருந்ததெனினும் தற்போது இந்த புராதன இடங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதால் மேற்படி தொல்பொருளியல் இடங்களை பேணுவதற்காக துரிதமான நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

140.

பா. 201/ ' 17

கௌரவ துஷா இந்துனில் அமரசேன,— சகல துறைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவான சமூக பாதுகாப்பு வலையமைப்பொன்றை நடைமுறைப்படுத்தல்,— எந்தவொரு நாட்டிலும் வெற்றிகரமான சமூக பாதுகாப்பு வலையமைப்பொன்று காணப்படுவது அந்த நாட்டில் வாழும் பிரசைகளுக்கு முக்கியமாகும் என்பதுடன், இலங்கையில் அரசதுறை மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்காக ஓய்வூதிய முறையொன்று அல்லது சேமலாப நிதிய முறையொன்று நடைமுறையில் இருந்த போதிலும், நாட்டில் முறைசாரா துறையிலுள்ள ஊழியர்களுக்காக அத்தகைய சமூக பாதுகாப்பு முறையொன்று நடைமுறையில் இல்லாமையால், அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவான சமூக பாதுகாப்பு வலையமைப்பொன்று நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

141.

பா. 202/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதியைப் பாதுகாப்பதற்கான துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்,— புத்தளம் மாவட்டம் அதிரம்யமான கரையோரப் பகுதிக்கு உரிமைகோரிய போதிலும், கடலரிப்பு, கண்டல் தாவரங்கள் அழிவடைதல், அத்துமீறிய நிர்மாணிப்புகள் போன்ற காரணங்களினால் கரையோரப்பகுதி மாசடைந்துள்ளதால், புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதியை பாதுகாப்பதற்காக துரித நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

142.

பா. 203/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— புத்தளம் மாவட்டத்துக்குரித்தாக இருந்த கரப்பந்தாட்ட விளையாட்டின் பெருமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்,— இற்றைக்கு ஏறத்தாழ ஒரு தசாப்தத்துக்கு முன்னர் புத்தளம் மாவட்டத்தின் பாடசாலைகளிலிருந்து உருவாகிய திறமைவாய்ந்த கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாக புத்தளம் மாவட்டத்துக்கு கரப்பந்தாட்ட விளையாட்டு மூலம் பெருமையானதோர் இடம் கிடைத்திருந்த போதிலும், இன்றளவில் அந்த நிலைமையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால், மீண்டும் அந்தப் பெருமையை புத்தளம் மாவட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

143.

பா. 204/ ' 17

கௌரவ சமிந்த விஜேசிறி,— பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக கிரிக்கெட் போட்டித் தொடர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அமைத்தல்,— கடந்த பல வருடங்களாக இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு பெரும் வீழ்ச்சிக்குள்ளாகி இருப்பதனால் தேசிய அணிக்கு திறமைவாய்ந்த வீரர்களைத் தேடிக்கொள்வதற்காக பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக மட்டத்தில் கிரிக்கெட் போட்டித் தொடர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

144.

பா. 205/ ' 17

கௌரவ சமிந்த விஜேசிறி,— கிராமியப் பிரதேசங்களில் பௌத்த விஹாரைகளில் தங்கியிருக்கும் வயோதிப பிக்குமார்களைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அமைத்தல்,— இலங்கையின் அநேகமான கிராமியப் பிரதேசங்களில் பௌத்த விஹாரைகள் மிகக் குறைந்த பொருளாதார நிலையிலுள்ளதால், அத்தகைய விஹாரைகளில் தங்கியிருக்கும் வயோதிப பிக்குமார்களைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

145.

பா. 206/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— புத்தளம் மாவட்டத்தில் ரின் மீன் தொழிற்சாலையை ஒன்றைத் தாபித்தல்,— மக்களின் போஷாக்குத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான புரதச்சத்தை பெற்றுக் கொடுக்கவும், வருடாந்தம் ரின் மீன் இறக்குமதிக்காக வெளிநாட்டுக்கு பாய்ச்சப்படுகின்ற வெளிநாட்டுச் செலாவணியை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மேலும் ரின் மீன் தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கத் தேவையான அனைத்து வளங்களும் புத்தளம் மாவட்டத்தில் இருப்பதாலும், அம்மாவட்டத்தில் ரின் மீன் தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

146.

பா. 207/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் வரை நீடித்தல்,— ஒரு நாட்டின் அபிவிருத்தியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மிக முக்கியமானவையாக உள்ளதாலும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் புத்தளம் மாவட்டம் மிக துரிதமாக அபிவிருத்தியடைந்து வருவதாலும், அந்த அபிவிருத்தி வேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தற்போது கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரையுள்ள அதிவேக நெடுஞ்சாலை சிலாபம் வரை நீடிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

147.

பா 208/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— வடமேல் மாகாணத்தில் குளங்கள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை சார்ந்ததாக மருத மர நடுகைக் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்,— மண்ணில் உள்ள நீரைப் பாதுகாக்கும் ஆற்றலைப்போன்றே மண்ணரிப்பினை குறைக்கும் பண்புடைய நீண்ட ஆயுட்காலத்தைக்கொண்ட மருத மரத்தை வடமேல் மாகாணத்தின் குளங்கள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை சார்ந்ததாக நடுகைசெய்யும் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

148.

பா 209/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— பத்தலங்குண்டு தீவுவாசிகளான மீனவர்களின் அடிப்படைத் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,— வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டிக் குடாநாட்டுக்கு அருகில் உள்ள பிரதான தீவுகளிலொன்றான பத்தலங்குண்டு தீவைச்சேர்ந்த மீனவர்களின் அடிப்படைத் தேவைப்பாடுகள் இற்றைவரை முறையான கவனத்திற்கு இலக்காகவில்லை என்பதால், நிகழ்கால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அம்மக்களின் அடிப்படைத் தேவைப்பாடுகளை நிறைவுசெய்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

149.

பா. 210/ ' 17

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர,— பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற உளநல ஆலோசகர்களை அல்லது போசகர்களை நியமித்தல்,— தற்போது பரவலாக காணக்கூடியதாக உள்ள இளைஞர் யுவதிகள், மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கினை தடுப்பதற்கு அனைத்து அரசு கல்வி நிறுவனங்களுக்கும் பயிற்சி பெற்ற உளநல ஆலோசகர்கள், போசகர்கள் நியமிப்பட வேண்டுமென அல்லது மேற்படி கல்வி நிறுவனங்களில் தற்போது பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு உளநல ஆலோசனை தொடர்பான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகின்றது.

150.

பா 211/ ' 17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— பாடசாலை மாணவர் ஒழுக்காற்றுக்குழு விசாரணைகளை முறைசார்ந்தவகையில் மேற்கொள்வதற்கான வேலைத் திட்டமொன்றை தயாரித்து அமுலாக்குதல்,— ஒருசில பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளின்போது முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் மாணவர்களை பாடசாலைகளிலிருந்து நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அதன்மூலமாக மேற்படி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் சீரழிந்து பாரிய அநீதிக்கு இலக்காகின்றமையும், பெரும்பாலான மாணவர்கள் கடுமையாக உளரீதியான அழுத்தத்துக்கு உள்ளாகி மனநோயாளிகளாக மாறுகின்றமையும், ஒருசில மாணவர்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தைப் போன்றே சமூகத்தையும் வெறுத்து சமூக விரோத குற்றவாளிகளாக மாறிய சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக உள்ளமையால், பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்திற்கு முரணான செயல்களின்போது மிகவும் முறைசார்ந்த வகையிலும் பாரபட்சமற்றதாகவும் ஒழுக்காற்று விசாரணைகளை நடாத்துவதற்காக பொருத்தமான வேலைத்திட்டமொன்றை தயாரித்து அமுலாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

151.

பா 213/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பதுளை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையொன்றாக பயன்படுத்தி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடமொன்றை ஆரம்பித்தல்,— எமது நாட்டில் சிறந்த சுகாதார சேவையொன்றினைப் பேணிவரும்பொருட்டு அவசியமாகின்ற மருத்துவர்களின் எண்ணிக்கையில் தற்போது ஏறக்குறைய 50% மாத்திரமே இருப்பதோடு க.பொ.த. (உயர் தரம்) உயிரியல் பாடத்துறையில் அதியுயர் சித்திகளைப் பெற்றுக்கொள்கின்ற பெரும்பாலான மாணவர்களுக்கு அரசாங்க மருத்துவ பீடங்களில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளதோடு அரசாங்கத்தின் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்காக பதுளை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலை ஒன்றாக பயன்படுத்தி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

152.

பா 214/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள மருத்துவ பீடத்திற்கான போதனா வைத்தியசாலையாக பாணந்துறை பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்,— 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மூலம் மொறட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடமொன்றை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதோடு மேற்படி முன்மொழியப்பட்டுள்ள மருத்துவ பீடத்திற்கான போதனா வைத்தியசாலையாக பாணந்துறை பொது வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

2018 மே 22, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

885/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இலங்கைப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு போசாக்குக் குறைப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும்;
- (ii) அதற்கு காரணம் உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை மற்றும் உட்கொள்ளும் உணவுகள் போசாக்கற்றவையாக இருக்கின்றமையுமேயாகும் என்பதையும்;
- (iii) இதனால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு நோய்களுக்குள்ளாகின்ற போக்கு காணப்படுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு மிக்க ஒரு வேளை உணவை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1117/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) பதுளை மாவட்டத்தில் இயங்கும் திவிநெரும சமூக மைய வங்கிகளின் (சமுர்த்தி வங்கிகள்) எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி வங்கிகள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;
- (iii) ஒவ்வொரு வங்கிக் கிளையிலிருந்தும் அனுகூலங்களை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வங்கியிலும் பணியாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களின் பெயர்கள், பதவிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (ii) தற்போது மேற்படி வங்கிகளில் ஊழியர் வெற்றிடங்கள் உள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், மேற்படி வெற்றிடங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்க்கும் முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

3.

1251/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இன்றளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (iii) 1983 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த நிலைமை முடிவடையும் வரை குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டிற்கும் அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை யாது;
- (iv) யுத்த நிலைமை முடிவடைந்த பின்னர், 2015 ஆம் ஆண்டு வரை குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மொத்த பணத்தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவு;
- (v) மேற்படி அனைத்தினதும் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

4.

1376/ '16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணை இலக்கம் 130 இற்கு இணங்க, அதிக விளைச்சலைப் பெற்றுக்கொடுக்கின்ற விதைகளை அறிமுகப்படுத்தும் கம்பனிகளுக்கு பகுதியளவு வரி விலக்களிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதா என்பதையும்;
- (ii) இவ்வாறான வரி ஊக்குவிப்பை பெற்றுக்கொண்ட நிறுவனங்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி தீர்மானத்திற்கேற்ப, 2015 சனவரி 01 ஆம் திகதியளவில், இறக்குமதி வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த, இயந்திர சாதனங்களின் பட்டியலொன்றையும்;
- (ii) 2016 சனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர், இறக்குமதி வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த, இயந்திர சாதனங்களின் பட்டியலொன்றையும்;
- சமர்ப்பிப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

5.

1466/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்களில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியங்களிலிருந்து இலவசமாக கூரைத் தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (ii) பன்முகப்படுத்தப்பட்ட நிதியங்களை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட கூரைத் தகடுகள் பகிர்ந்தளிக்கப்படுதல் தடைசெய்யப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;
- (iv) மேற்படி தடையை நீக்கி, முன்னர் இருந்ததைப்போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக கூரைத் தகடுகளைப் பகிர்ந்தளிக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

6.

2178/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 2016 ஆம் ஆண்டில் கொஸ்கம், சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியம் வெடித்தமையினால்,
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
 - அங்கவீனமுற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
 - பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
 - உயிரிழந்த ஆளொருவருக்காக அரசாங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
 - சேதமடைந்த வீடுகளுக்காக செலுத்தப்பட்ட கூடியபட்ச மற்றும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
 - இடம்பெயர்ந்த சகலருக்கும் நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
 - இடம்பெயர்ந்த குடும்பமொன்றிற்கு நிரந்தர வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்ட அண்மித்த திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

7.

2208/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் கமத்தொழில் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் பதவிகளிலுள்ள பதவியணியினர் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) தற்போது மேற்படி பதவியில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) மேற்படி திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படும் திகதி யாதென்பதையும்;
- (iv) மேற்படி பதவியில் பதிற் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பதில் கடமை நியமனங்கள் மற்றும் பதில் கடமை கொடுப்பனவுகள் வழங்கப்படுமா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

8.

2238/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உத்தியோகத்தரதும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

9.

2299/ '17

கௌரவ ஹேஷான் விதானகே,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணங்கள் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (ii) சமுர்த்தி திட்டத்துக்கு புதிதாக குடும்பங்களைச் சேர்த்துக்கொள்வதற்கு அமைச்ச மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

2319/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2020 ஆம் ஆண்டில் வடமேல் மாகாணத்தில் தலசீமியா நோயை முற்றாகவே ஒழித்துக்கட்டுவதற்கான விசேட நிதியமொன்று 2009 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதென்பதையும்;
- (ii) மேற்படி நிதியத்திலிருந்து ரூபா 10 மில்லியனுக்கு மேற்பட்ட பணத் தொகை முறைகேடாக பாவிக்கப்பட்டமை பற்றிக் கண்டறிவதற்கான விசேட புலனாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும் இற்றைவரை அதன் அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) ஆமெனில், இந்த புலனாய்வு அறிக்கையை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு எதிராக அமைச்ச மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

11.

2329/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை தேயிலைச் சபைக்கு சொந்தமான பிரதேச அலுவலகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி அலுவலகங்களில் தற்போது நியமனம் பெற்றுள்ள உதவி தேயிலை ஆணையாளர்களின் தகைமைகள் யாவையென்பதையும்;
- (iv) இவர்கள் இப்பதவிகளுக்கு தேவையான தகைமைகளை பூர்த்திசெய்துள்ளார்களா என்பதையும்;
- (v) கருத்துறை மாவட்டத்தின் பிரதேச அலுவலகத்திற்கு நிரந்தர உதவி தேயிலை ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படாதமைக்கான காரணம் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

12.

2403/ ' 17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) களுங்கை, மொரகஹகந்த கருத்திட்டம் காரணமாக மாத்தளை மாவட்டத்தில், லக்கல தேர்தல் தொகுதியில் இடம்பெயர்ந்த குடும்பங்களை, லக்கல தேர்தல் தொகுதியிலேயே குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறிவாரா;
- (ii) ஆமெனில், இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் வழங்கப்பட்ட காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
- (iii) அவ்வாறு வழங்கப்பட்ட காணிகள், தற்போதைய சந்ததியினருக்கு போதியதாக இருப்பினும், அடுத்த சந்ததியினருக்கு போதியதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (iv) ஆமெனில், மொரகஹகந்த கருத்திட்டம் காரணமாக மீள குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் அடுத்த சந்ததியினர் எதிர்கொள்வதற்கு நேரிடுகின்ற காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13.

2417/ ' 17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) குருநாகல், மல்லவபிட்டிய இலங்கை மின்சார சபை அலுவலக வளாகத்தில் பாரிய மின்பிறப்பாக்கி இயந்திரத் தொகுதியொன்று நிறுவப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) இந்த இயந்திரங்கள் இயங்கும்போது எழும் அதிக ஒலி காரணமாக சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் கரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) இந்த இயந்திரங்களை பொருத்துவதற்கு சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், சுற்றாடல் மதிப்பீட்டை மேற்கொண்ட நிறுவனம் யாது என்பதையும்;
- (iii) இப்பிரச்சினையைத் தீர்க்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

14.

2475/ ' 17

கௌரவ ரஞ்ஜித் த சொய்சா,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற திடீர் அனர்த்த நிலைமைகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி அனர்த்தங்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின்படி எவ்வளவு;
- (iii) சொத்துச் சேதங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்தின்படி எவ்வளவு;
- (iv) இடம்பெயர்ந்தவர்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியேற்பாடுகளின் அளவு யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

15.

2479/ ' 17

கௌரவ இஷாக் ரஹுமான்,— காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கடந்த அரசாங்க காலத்தில் இப்பலோகம பிதேச செயலாளர் பிரிவில் கலாவெவவின் மேற்பகுதியில் நிறுவப்பட்ட தியவர கிராமத்தில் தற்போது ஏறக்குறைய 100 குடும்பங்கள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொண்டு வசிக்கின்றனரென்பதையும்;

(ii) இற்றைவரை இவர்களுக்கு காணிகளின் உரிமை கிடைக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில் இவர்களுக்கு மேற்படி காணிகளின் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

2018 மே 23, புதன்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

886/ '16

கௌரவ புத்திக பத்திரண,— தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு எதிராக அவர்கள் சேவையாற்றுகின்ற நாடுகளில் தாக்குதல்கள், கற்பழிப்புகள், பாலியல் தொந்தரவுகள் ஏற்படுத்தல், நிதி மோசடிகள் செய்தல், உயிர் சேதங்களை ஏற்படுத்தல் மற்றும் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தல் ஆகியன இடம்பெறுகின்றனென்பதையும்;

(ii) மேற்படி அநீதிகளின் போது இவர்களுக்காக போதுமானளவு தலையீடுகளை மேற்கொள்வதற்கான முறையியல் எதுவும் இல்லை என்பதையும்;

(iii) இதன் காரணமாக, மேற்படி ஊழியர்களும் இவர்களுடைய குடும்பத்தவர்களும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

(ஆ) (i) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி இலங்கையர்களுக்கு அவர்களை சிரமங்களுக்கு உள்ளாக்கிய தரப்பினர்களிடமிருந்து இழப்பீடுகளை பெறுவதற்கான முறையியலேதும் உள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) வெளிநாடு சென்றுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) வெளிநாடு சென்றுள்ள ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பாக தோற்றுவதற்கேற்ற சட்ட ரீதியான அதிகாரங்களுடன் கூடிய பிரிவொன்றை தாபிப்பது பொருத்தமாக இருக்குமென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

2.

1043/ ' 16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (6)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையின் வருடாந்த அமர்வுக்கான சனாதிபதி அவர்களின் விஜயத்தின்போது கலந்து கொண்ட தூதுக் குழுவின் எத்தனை பேர்;
- (ii) மேற்படி விஜயத்தில் கலந்து கொண்ட ஆட்களின் பெயர்கள் மற்றும் இவர்கள் தூதுக் குழுவில் உள்ளடங்கிய அடிப்படை வெவ்வேறாக யாவை;
- (iii) மேற்படி விஜயத்துக்காக அரசு, அரசு கூட்டுத்தாபனங்கள் நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசு கம்பனிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தச் செலவுகள் எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

3.

1252/ ' 16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இன்றளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (iii) 1983 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த நிலைமை முடிவடையும் வரை குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டிற்கும் அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை யாது;
- (iv) யுத்த நிலைமை முடிவடைந்த பின்னர், 2015 ஆம் ஆண்டு வரை குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவு;
- (v) மேற்படி அனைத்தினதும் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1428/ ' 16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் 204 ஆம் இலக்க பிரேரணைக்கு அமைவாக, தார் இற்கான சந்தை வாய்ப்புகள் தளர்த்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்காக பின்பற்றப்பட்ட வழிமுறைகள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி வரவு செலவுதிட்ட பிரேரணைக்கேற்ப தார் சந்தையில் பிரவேசித்த பிரதானமான வழங்குனர்கள் யாவரென்பதையும்;
- (iv) 2003 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தார் உற்பத்தி மற்றும் ஒவ்வொரு வருட இறுதியிலும் நிலவிய கையிருப்பின் அளவு யாவையென்பதையும்;
- (v) 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை உலக சந்தையில் தார் விலை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தார் விலை வருடாந்த ரீதியில் வெவ்வேறாக யாதென்பதையும்;
- (vi) 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இலங்கையின் தார் தேவைப்பாடு பற்றிய எதிர்வுகூறல் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5.

1659/ ' 17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
- (ii) அந்த வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) தற்போது அந்த வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களில் பணி புரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (iv) ஊவா மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்றதன் பின்னர் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (v) அவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6.

2009/ ' 17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) வசிப்பதற்கு வீடின்றி ஆங்காங்கே சென்று, வெளி விறாந்தைகளில் இரவினைக் கழிக்கும் ஏழை மக்கள் காற்று மற்றும் மழையுடன் கூடிய நாட்களில் மிகவும் கவலைக்கிடமான நிலையை எதிர்நோக்க நேரிடுவதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) கொழும்பு நகரத்திலும் ஏனைய பிரதான நகரங்களிலும் இத்தகைய கதியற்ற நிலையிலுள்ள ஏழை மக்களுக்கு பாதுகாப்பளிப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாக தற்காலிக தங்குமிடங்கள் எனப்படும் “மடங்களை” நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

7.

2209/ ' 17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) விவசாயிகளுக்கு சலுகை அடிப்படையில் மின்சாரம் வழங்கும் கருத்திட்டம் தற்போது செயற்படுத்தப்படுகின்ற முறை யாது;
- (ii) மேற்படி கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற மாவட்டங்கள் யாவை;
- (iii) இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் நடைபெற்ற யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் விவசாயிகளுக்கு இக்கருத்திட்டத்தின் நன்மைகள் கிடைக்கும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

8.

2239/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உத்தியோகத்தரதும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

9.

2320/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை;
- (iii) தற்போது ஒவ்வொரு பாடசாலையிலும் சேவையாற்றி வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
- (iv) புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் பெரும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (v) ஆமெனில், மேற்படி ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

2331/ ' 17

கௌரவ ஹேசான் விதானகே,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்டவில் கைத்தொழில் பேட்டையொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் அதன் ஆரம்ப நோக்கம் யாதென்பதையும்;
- (iii) தற்போது இக்கைத்தொழில் பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (iv) மேற்படி ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாக குறிப்பிடுவாரா என்பதையும்;
- (v) மேற்படி காலகட்டத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் உள்ளதாயின் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (vi) இந்த கைத்தொழில் பேட்டையை மேலும் விருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

11.

2333/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 27/88 ஆம் இலக்க மற்றும் 01/99 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைகளின் பிரகாரம் அரச சேவையிலும், அரச கூட்டுத்தாபனங்களிலும் வெற்றிடங்களை நிரப்பும்போது அவற்றில் 3% சதவீதம் தகைமைபெற்ற மற்றும் அங்கவீனத் தன்மையானது அவர்களது பணிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தாத அங்கவீனமுற்றவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்பதையும்;
- (ii) இலங்கை நிர்வாக சேவைக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான 2004 (2005) திறந்த போட்டிப் பரீட்சைக்கு பரீட்சை இலக்கம் 0087548 இன் கீழ் தோற்றி 135 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ள 1¼ ஆம் கட்டை, அம்பாறை வீதி, சியம்பலாண்டுவை என்ற முகவரியில் வதியும் உடல் ரீதியில் அங்கவீனமுற்ற ஒருவராகிய திரு. டபிள்யூ.எல்.ஆர்.என். லியனகே தம்மை இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்துகொள்வதனைப் பரிசீலிக்குமாறு கோரியுள்ள மேன்முறையீடானது, அங்கவீனமுற்றவர்களை இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்ய முடியாதெனக் குறிப்பிட்டு பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) (i) இலங்கை நிர்வாக சேவைக்கு அங்கவீனமுற்றவர்களை ஆட்சேர்க்கலாகாதென ஏற்பாடுகள் உள்ளனவா என்பதையும்;
- (ii) இன்றேல், திரு. டபிள்யூ.எல்.ஆர்.என். லியனகேக்கு நீதியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

12.

2452/ ' 17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) மாத்தளை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலுமுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
- (ii) மேற்படி தேசிய பாடசாலைகளின் பெயர்கள் யாவை;
- (iii) மாத்தளை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள தேசிய பாடசாலைகளை மேலும் முன்னேற்றுவதற்கும் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

13.

2476/ ' 17

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) இலங்கையில் மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி அமைச்சுக்கள் வெவ்வேறாக யாவை;
- (iii) மேற்படி அமைச்சுக்களுக்கு 2017 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டுத் தொகை வெவ்வேறாக யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) சபரகமுவ அபிவிருத்தி அமைச்சினால் கருத்திட்ட அபிவிருத்திக்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், மேற்படி நிதி ஏற்பாட்டுத் தொகை எவ்வளவு;
- (iii) மேற்படி கருத்திட்டங்கள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

14.

2480/ '17

கௌரவ இஷாக் ரஹுமான்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அனுராதபுரம், நுவரகம்பலாத்த மத்தி பிரதேச செயலாளர் பிரிவின், கம்பிரிஸ்வெவ கிராமத்தில் அமைந்துள்ள கிராமிய வைத்தியசாலை தற்போது ஒரு கட்டடத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாயுள்ளது என்பதையும்,
- (ii) பகல் வேளைகளில் மாத்திரம் வெளிநோயாளர் பிரிவிற்கு ஒரு மருத்துவர் இணைக்கப்பட்டுள்ள போதிலும் இரவு நேரங்களில் அவசர சந்தர்ப்பத்திலும்கூட சிகிச்சை பெறுவதற்கு மருத்துவரொருவர் இல்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) இது சம்பந்தமாக கவனம் செலுத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

15.

2502/ '17

கௌரவ இந்திக்க அனுருத்த ஹோத்,— புத்த சாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நாட்டினுள் அறநெறிக் கல்வியை பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) அறநெறி பாடசாலை அபிவிருத்திக்கென தாபிக்கப்பட்டுள்ள நிதியத்தில் உள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;
- (iii) அந் நிதியத்தை அதிகரிப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதித் தொகை எவ்வளவென்பதையும்;
- (iv) அறநெறி பாடசாலை ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற கௌரவ சேவையை ஊக்குவித்தல், பாராட்டுதல் மற்றும் ஆசிரியர்களை மேற்படி முறைமையினுள் தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாட்டு நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (v) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் மேலதிக போதனா வகுப்புகளை நடாத்துதல், பிள்ளைகள் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பெரும் இடையூறாக இருப்பதால், அந் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் புதிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

2018 மே 24, வியாழக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

887/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் மூங்கில், பிரம்பு, பன் புல் மற்றும் சணல் சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்கின்ற கிராமங்கள் தொடர்பாக மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி கிராமங்களின் எண்ணிக்கை, வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, கிராமங்களுக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iv) இவர்கள் எதிர்கொள்கின்ற பிரதானமான பிரச்சனைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி கைத்தொழிலாளர்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;
- (iii) மூங்கில், பிரம்பு, பன் புல் மற்றும் சணல் சார்ந்த உற்பத்திகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) தற்போது மூங்கில், பிரம்பு, பன் புல் மற்றும் சணல் சார்ந்த அலங்கார பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்த நாடுகள் யாவை என்பதையும்;
- (iii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மூங்கில், பிரம்பு, பன் புல் மற்றும் சணல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வெளிநாட்டு வருமானம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்; அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1267/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மொனறாகலை மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) அக்குடும்பங்களின் எண்ணிக்கை இவர்கள் பெறும் சமுர்த்தி முத்திரைகளின் பெறுமதிக்கேற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) கடந்த சமுர்த்தி மதிப்பாய்வு மூலம் கிடைத்த அறிக்கைக்கேற்ப ஏதேனும் வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) மேற்படி மதிப்பாய்வுக்குப் பின்னர் கிடைத்த மேன்முறையீடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கேற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (v) மேற்படி மேன்முறையீடுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

3.

1430/ ' 16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 157 இன் பிரகாரம், தேயிலைக் கைத்தொழில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசு மற்றும் தனியார்துறையை உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதா;
- (ii) ஆமெனில், அதன் அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை;
- (iii) 2016 ஆம் ஆண்டில் அக்குழுவினால் இனங்காணப்பட்ட தேயிலைக் கைத்தொழில் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினைகள் யாவை;
- (iv) 2016 ஆம் ஆண்டில் தேயிலைக் கைத்தொழிலின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1660/ ' 17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) இன்றளவில் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் கடமையாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iii) அங்கு இன்றளவில் கடமையாற்றும் அலுவலர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- (iv) ஊவா மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அப்பதவிக்குத் நியமிக்கப்பட்டதன் பின்னர், இற்றைவரை குறித்த அதிகாரசபையில் வழங்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கை மற்றும் அந்த தொழில்பெறுநர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- (v) தற்போதைய முதலமைச்சர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் வழங்கியுள்ள பஸ் வண்டி அனுமதிப்பத்திரங்கள் (Permits) மற்றும் அந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள வீதிகள் மற்றும் நபர்களின் பெயர்கள் தனித்தனியாக யாது என்பதையும்;
- (vi) அதற்கென பின்பற்றப்பட்ட முறையியல் யாது என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5.

2010/ ' 17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) கண்டி மாவட்டத்தில் “நீலவல கிராமம்” பாரம்பரிய ஆபரணங்கள் கைத்தொழிலை மிகவும் முன்னேற்றகரமான விதத்தில் மேற்கொண்டுவந்த ஒரு பண்டைய கிராமம் என்பதை அறிவாரா;
- (ii) தங்கம் மற்றும் வெள்ளிக் கைத்தொழிலின் மூலம் வாழ்க்கை நடத்திய இக் கிராமத்தின் குடும்பங்களில் இன்றளவில் 03 குடும்பங்கள் மட்டுமே இக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (iii) உள்நாட்டுக் கைத்தொழிலாளர்களுக்கு கைகொடுப்பதற்காக அன்று லக்ஷ தலையீடு செய்ததன் காரணமாக நீலவல கிராமத்தின் தங்க, வெள்ளிப் பண்டங்களுக்கு பாரிய கேள்வி நிலவிய போதிலும், இன்றளவில் லக்ஷ, ஒருசில வர்த்தகர்களின் நிறுவனமாக மாறியுள்ளமையின் காரணமாக இக் கைத்தொழில் கடும் வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளதென்பது அக் கிராமத்தின் கைத்தொழிலாளர்களது கருத்தாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (iv) ஆகவே, நீலவல கிராமத்திற்கே தனித்துவமான பண்டைய செதுக்கல் வேலைப்பாடுகளுடனான தங்கம் மற்றும் வெள்ளிக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்குமா; என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6.

2179/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 2017 ஆம் ஆண்டில் ஈர வலயத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மழையினால் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு காரணமாக,
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
 - அங்கவீனமுற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
 - பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவுவென்பதையும்;
 - உயிரிழந்தவர்களுக்காக அரசாங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவுவென்பதையும்;
 - சேதமடைந்த வீடுகளுக்காக செலுத்தப்பட்ட கூடியபட்ச மற்றும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை எவ்வளவுவென்பதையும்;
 - இடம்பெயர்ந்த சகலருக்கும் நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
 - இடம்பெயர்ந்த குடும்பமொன்றிற்கு நிரந்தர வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்ட அண்மித்த திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

7.

2210/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு தொழிற்பயிற்சியின் நிமித்தம் வருடாந்தம் பெருமளவிலான விண்ணப்பங்கள் கிடைப்பதோடு, மிகவும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளே தெரிவு செய்யப்படுகின்றனர் என்பதையும்;
- (ii) யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்வாய்ப்புக்களற்ற ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு இத்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதையும்;
- (iii) குறித்த இளைஞர் யுவதிகளின் நலன் கருதி யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை நிர்மாணிக்கும் பொருட்டு தென்மராட்சிப் பிரதேசத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயத்திற்குரிய 06 ஏக்கர் காணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;
- (iv) குறித்த காணியை அவதானித்த தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் அதிகாரிகளால் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மீசாலையில் புதிய தொழில்நுட்பக் கல்லூரியை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி கல்லூரியின் நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

8.

2240/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உத்தியோகத்தரதும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

9.

2321/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடமேல் மாகாணத்தில், புத்தளம் மாவட்டத்தின் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனமும் கலைக்கப்பட்ட திகதி வெவ்வேறாக யாது;
- (ii) உள்ளூராட்சி நிறுவனங்கள் கலைக்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களின் அலுவல்களை மேற்கொள்வதற்காக ஊழியர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனரா;
- (iii) ஆமெனில், ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் பெயர், முகவரி மற்றும் ஆட்சேர்க்கப்பட்ட பதவி ஆகியவை யாவை;
- (iv) அவ்வாறு ஆட்சேர்க்கப்படுகின்றபோது தாபனக் கோவை மற்றும் நிதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டனவா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

2332/ ' 17

கௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல கல்விக் கோட்டத்தில் தேல தமிழ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் பாடசாலையொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) அப்பாடசாலையில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) தற்போது அப்பாடசாலையில் தீவிர ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;
- (iv) அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

11.

2334/ ' 17

கௌரவ (டாக்டர்) நளின்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது அரசு மருத்துவசாலைகளில் பணியாற்றும் போசாக்குவியலாளர்களான தொழில்வாண்மையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) அத்துறையில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (iii) இலங்கை மருத்துவ சபை மற்றும் இலங்கை மருத்துவ கல்லூரிகள் சபை என்பவற்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவியல் மற்றும் போசாக்கு பற்றிய நான்கு வருட பட்டதாரிகளை இப்பதவிக்கு ஆட்சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாமல்க்கான காரணம் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

12.

2477/ ' 17

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிவேக வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) 2014 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இலங்கை போக்குவரத்து சபையிலிருந்து அரசு பெற்றுக்கொண்ட வருமானம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் தனித் தனியாக யாதென்பதையும்;
- (iv) 2014 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை அதிவேக வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் மூலம் அரசு பெற்றுக்கொண்ட வருமானம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் தனித்தனியாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இலங்கை போக்குவரத்து சபையில் சேவையில் ஈடுபட்டுள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

13.

2481/ ' 17

கௌரவ இஷாக் ரஹுமான்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1994 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட விஜிதபுர தபால் அலுவலகக் கட்டிடம் புனரமைக்கப்படாமையின் காரணமாக மிக மோசமாக பழுதடைந்து உடைந்து விழும் ஆபத்து நிலையில் உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) மேற்படி கட்டிடத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

14.

2503/ ' 17

கௌரவ இந்திக அநுருந்த ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வீதி விபத்துக்களினால் மரணிக்கும் அல்லது காயங்களுக்கு உள்ளாகும் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்காக நஷ்டஈடு வழங்குதல் நடைபெறுகின்றதா;
- (ii) ஆமெனில், மேற்படி நஷ்டஈடு வழங்குவதற்காக 2017ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;
- (iii) மேற்படி நஷ்டஈடு வழங்கலின்போது அடிப்படையாகக் கொள்ளப்படும் விடயங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) முச்சக்கரவண்டி விபத்தினால் மரணிக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக வழங்கப்படும் நஷ்டஈட்டுக்காக 2017ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;
- (ii) 2017ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை பெற்றவர்களின் எண்ணிக்கை யாது;
- (iii) 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நஷ்டஈடு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

15.

2528/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சூரிய மின்வலு உற்பத்திக்கு அரசாங்கத்தினால் சலுகை கடன் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி வீதம் எவ்வளவென்பதையும்;
- (iii) இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வங்கியினாலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் அக் கடன் தொகையின் முழுமொத்தம் எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

2018 மே 25, வெள்ளிக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

888/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.— (1)

- (அ) (i) இலங்கையினுள் களிமண்ணைப் பயன்படுத்தி மட்பாண்டங்கள் மற்றும் ஏனைய உற்பத்திகளை மேற்கொள்ளும் கிராமங்கள் தொடர்பிலான மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், மேற்படி கிராமங்களின் எண்ணிக்கை யாது;
- (iii) மேற்படி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (iv) அவர்கள் முகம் கொடுக்கும் பிரதானமான பிரச்சினைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி கைத்தொழிலாளர்களுக்கு தேவையான புதிய தொழிநுட்பத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு;
- (iii) களிமண் உற்பத்திகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா;
- (iv) ஆமெனில், அது எவ்வாறு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) தற்போது அலங்கார மட்பாண்டப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா;
- (ii) ஆமெனில், அந்த நாடுகள் யாவை;
- (iii) 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மட்பாண்ட ஏற்றுமதியின் மூலம் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு வருமானம் வெவ்வேறாக யாது;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1269/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மொணறாகலை மாவட்டத்தில் சேவையாற்றுகின்ற அதிபர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலக அடிப்படையில் தனித்தனியே யாது என்பதையும்;
- (ii) 2015 சனவரி 08 ஆம் திகதியின் பின்னர் மேற்படி அதிபர்கள் அல்லது அதிபர் சேவையில் இல்லாதோருக்கு அதிபர் சேவையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள ஆட்கள் மத்தியில் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானவர்கள் உள்ளனரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

3.

1431/ '16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டப் பிரேரணை இலக்கம் 156 இன்படி, பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகளை கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக மாற்றும் நோக்கத்தை அடைவதற்காக 2016 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் யாவை என்பதையும்;
- (ii) 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அவற்றின் உரிமை தொடர்பாக முழுமையான ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) 1992 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மேற்கூறிய ஒவ்வொரு பிரதேச பெருந்தோட்டக் கம்பனியினதும் இலாப நட்டம் ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (iv) மேற்குறித்த ஒவ்வொரு பெருந்தோட்டக் கம்பனியினாலும் உரிமையாக்கிக் கொண்டுள்ள ஏக்கர் அளவு மற்றும் அவற்றின் உற்பத்தித் திறன் வெவ்வேறாக யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

4.

2211/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வவுனியா, மாமடு, அக்போவில் புராதன மயானம் ஒன்று அமையப் பெற்றுள்ளது என்பதையும்;
- (ii) மேற்படி மயானம் தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) அண்மையில் அப்பிரதேசத்தில் தேக்கு மரங்கள் தறிக்கப்பட்ட சம்பவமொன்று காரணமாக மேற்படி மயானத்திற்கும் அதில் அமைந்துள்ள தொல்பொருள்களுக்கும் சேதமேற்பட்டு அழிவடைந்துள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி மயானத்தில் தொல்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய ஆட்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) எதிர்காலத்தில் மேற்படி தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

5.

2241/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வோர் உத்தியோகத்தரதும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6.

2335/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) ஹொரண ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிவரும் சிற்றூழிய மேற்பார்வையாளர் திரு. எஸ். சொய்சா குணதிலக அகில இலங்கை ஓவசியர் சங்கத்தின் பிரதான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அச்சங்கத்தின் பணிகளை இலகுவாக மேற்கொள்வதற்கு கருத்துறை பெரிய ஆஸ்பத்திரிக்கு இவர் இடமாற்றம் கோரியுள்ளார் என்பதையும்;

(ii) 2016.04.01 திகதி மேல் மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளரினால் இந்த இடமாற்றத்தை பதிலீட்டாளர் ஒருவரின்றி மேற்கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு (மே.மா) சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) அந்த இடமாற்றம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையான காரணங்கள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

7.

2408/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கற்பிட்டி, பத்தலங்குண்டு மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(ii) இம்மீனவ மக்கள் கடும் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அறிவாரா;

(iii) ஆமெனில், இம்மீனவ மக்கள் எதிர்கொண்டுள்ள நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

8.

2478/ ' 17

கௌரவ ஈ. ரஞ்சித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) இலங்கை சனாதிபதியின் பணியாட்டொகுதிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள இணைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) 2016.01.02 ஆம் திகதி முதல் இன்றைய சனாதிபதியின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இணைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி இணைப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள துறைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி ஒவ்வொரு இணைப்புச் செயலாளரின் பெயர், கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (ii) இணைப்புச் செயலாளரொருவருக்கு செலுத்தப்படுகின்ற சம்பளம் எவ்வளவென்பதையும்;
- (iii) அதற்கமைய கடந்த இரண்டு ஆண்டுகளினுள் மேற்படி இணைப்புச் செயலாளர்களுக்காக ஏற்கப்பட்டுள்ள மொத்த செலவினம் எவ்வளவென்பதையும்;
- (iv) இச் செலவினத்துக்கு ஒப்பீட்டளவில் மேற்படி இணைப்புச் செயலாளர்கள் போதுமான அளவு கடமையை நிறைவேற்றியுள்ளனரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

9.

2482/ '17

கௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அநுராதபுரம் மாவட்டத்தின், ஜாயா மகா வித்தியாலயம், “ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தில்” உள்ளடங்கும் ஒரு பாடசாலையாகும் என்பதையும்;
- (ii) கருத்திட்டத்திற்கு ஏற்புடையதான தொழில்நுட்ப கட்டிடம் மாத்திரம் தற்போது நிருமாணிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
- (iii) அக்கருத்திட்டத்திற்கு ஏற்புடையதான ஏனைய கட்டிடங்கள் இற்றைவரை நிருமாணிக்கப்படவில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) இக்கருத்திட்டத்திற்கு ஏதுவான ஏனைய கட்டிடங்கள் நிருமாணிக்கப்படாமையான காரணம் யாதென்பதையும்;
- (ii) இக்கட்டிடங்களை நிருமாணிப்பதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

10.

2504/ '17

கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நாட்டிலுள்ள மொத்த அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) நாட்டிலுள்ள மொத்த சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
- (iv) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
- (v) 2016 ஆம் ஆண்டின் முதல் பகுதியினுள் வெளிவாரி மற்றும் உள்வாரி மதிப்பீட்டு முறைமையின் ஊடாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (vi) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமிய மற்றும் பிராந்திய பாடசாலைகளில் ஆசிரியர் பணிமனைகள்/ஒய்வறைகளை நிறுவுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்;
- (vii) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

11.

2510/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பெல்மடுல்ல, கிரிபத்கல மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மேற்படி கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர் என்பதையும்;
- (ii) அனர்த்தத்துக்கு ஆளான குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பது கிராமத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தொம்பகம்மன எனும் பிரதேசத்திலாகும் என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) இவ்வாறு தூரப் பிரதேசங்களில் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்குப் பதிலாக மேற்படி கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள கிரிபத்கல அரசு பெருந்தோட்டத்திலிருந்து காணிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு இவர்கள் கோரியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், இவர்களுக்கு கிரிபத்கல அரசு பெருந்தோட்டத்திலிருந்து காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

12.

2521/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பொலிஸ் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக கண்ணீர் புகையினை கொள்வனவு செய்வதற்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு வருடத்திற்கும் ஏற்ப தனித் தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

13.

2529/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையினால் மதஸ்தலங்களுக்கு சூரிய மின்வலுத் தொகுதிகளை வழங்கும் கருத்திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள மதஸ்தலங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) ஒவ்வொரு மதஸ்தலத்திற்கும் வழங்கப்பட்டுள்ள மின்வலு முறைமையின் இயலளவை வெவ்வேறாக முன்வைப்பாரா;
- (iii) 2017.06.01 ஆந் திகதியளவில் மேற்படி கருத்திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை யாது;
- (iv) மேற்படி மின்வலு தொகுதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு யாது;
- (v) மதஸ்தலங்களுக்கு சூரிய மின்வலு தொகுதிகளை இலவசமாக வழங்குவதற்கான காரணம் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

14.

2533/ '17

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நுரைச்சோலை, லக்ஷ்மி நில்லக்கரி மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற சுற்றாடல் மாசடைவதை குறைக்க உத்தேச காற்றுத் தடுப்பை நிர்மாணிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
- (ii) காற்றுத் தடுப்பு இன்மையினால் மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்தில் வாழ்கின்ற விவசாயிகள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;
- (iii) காற்றுத் தடுப்பை நிர்மாணித்தல் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்; அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) மேற்படி மின் உற்பத்தி நிலைய வளவினுள் சாம்பல் குவிக்கப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- (ii) மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் காரணமாக பயிர்கள் அழிவடைந்துள்ள விவசாயிகளுக்கு செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்; அவர் குறிப்பிடுவாரா?
- (இ) (i) மேற்படி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லுபடியான சுற்றாடல் பாதுகாப்பு உரிமப்பத்திரம் இருக்கின்றதா என்பதையும்;
- (ii) அவ்வுரிமப்பத்திரம் வழங்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (iii) அவ்வுரிமப்பத்திரத்தின் காலம் முடிவடையும் திகதி யாதென்பதையும்;
- (iv) குறித்த உரிமப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியமைக்கான பொறுப்பை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்கின்றதா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

15.

2608/ '17

கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட H.C/4648/2009 ஆம் இலக்க (சட்டத்துறைத் தலைமையதிபதியின் இலக்கம் சீ.ஆர். 2/26/2009) வழக்கின் பிரதிவாதிகள் யாவர் என்பதையும்;
- (ii) அந்தக் குற்றப்பகர்வுப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப் பகர்வுகள் யாவை என்பதையும்;
- (iii) அந்த குற்றப் பகர்வுகளிலிருந்து சகல பிரதிவாதிகளும் குற்றம் மற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனரா என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) அவ்வாறு விடுவிக்கப்பட்ட போதிலும் சட்டமா அதிபரால் மீண்டும் குற்றச் சாட்டுக்களை உரியவாறு மீள ஸ்தாபிக்க முடியுமென தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) அதன்படி, சட்டத்துறைத் தலைமையதிபதி குற்றாட்டுக்களை உரியவாறு மீள ஸ்தாபித்து பிரதிவாதிகளுக்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்வாரா என்பதையும்;
- (iii) அவ்வாறெனில், மீண்டும் எக்காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதையும்;
- (iv) அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படாவிடின், அந்தத் தீர்மானத்துக்கு ஏதுவான காரணங்கள் தொடர்பாக அறிவிக்கப்படுமா என்பதையும்; அவர் குறிப்பிடுவாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2018 யூன் 05, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

135/ '15

கௌரவ புத்திக பத்திரண,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) ரூபா 400 கோடி வற் வரித் தொகையை மோசடி செய்தமை தொடர்பாக தவறாளிகளாகிய ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (ii) இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் ஒவ்வொரு ஆளுக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை இவர்களால் செலுத்தப்பட்டதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி வற் வரி மோசடியுடன் தொடர்புடைய பலர் இருக்கின்றார்கள் என்பதையும்;
- (ii) உண்ணாட்டு இறைவரித் திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் இம் மோசடியுடன் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பதையும்;
- (iii) சிலர் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளனர் என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (இ) (i) வற் வரி மோசடியுடன் தொடர்புடைய அனைத்து ஆட்கள் தொடர்பாகவும் புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அந்தஸ்துகள் யாவை என்பதையும்;
- (iii) இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1197/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) 1983 ஆண்டளவில் யாழ்ப்பாண மாவட்டத்தினுள் காணப்பட்ட,
- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;
- எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

3.

1402/ '16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2016 வரவு செலவு திட்டத்தின் 169 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம், கறுவா மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 5 மில்லியன் நிதி ஏற்பாடு செலவிடப்பட்ட விதம் பற்றிய செலவின விபரமொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (ii) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் பிரகாரம், 2016 ஆண்டில் அரசாங்க நிதி ஏற்பாட்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, மேற்படி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் மற்றும் இவற்றின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) வாசனைத் திரவியங்கள் (மிளகு, கராம்பு மற்றும் சாதிக்காய்) ஏற்றுமதிக்கான செஸ் வரி நீக்கப்பட்டமையால் 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட செஸ் வரி வருமான இழப்பின் அளவு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1508/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2016.12.31 ஆம் திகதியிலுள்ளவாறு மொத்த பங்கு விலைச் சுட்டெண்ணின் பெறுமதி யாதென்பதையும்;
- (ii) 2014.12.31 மற்றும் 2015.12.31 ஆம் திகதிக்கு ஒப்பீட்டளவில், 2016.12.31 ஆம் திகதிக்கு மொத்த பங்கு விலைச் சுட்டெண்ணின் பெறுமதி எத்தனை சதவீதத்தினால் மாற்றமடைந்துள்ளதென்பதையும்;
- (iii) 2016 ஆம் ஆண்டில் தேறிய வெளிநாட்டு கொள்வனவுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5.

1575/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் பெயர் மற்றும் முகவரி யாதென்பதையும்;
- (ii) இவருக்குரித்தான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரின் பெயர் மற்றும் முகவரி யாதென்பதையும்;
- (iv) இவருக்குரித்தான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் யாவை என்பதையும்;
- (v) மேற்படி இரு பதவிகளையும் ஒரே ஆள் வகிப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (vi) இரு பதவிகளையும் ஒரே ஆள் வகிப்பது பொருத்தமற்றதென நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vii) ஆமெனின், மேற்படி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6.

1639/ ' 17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) நோபல் ரிசோசல் லிமிட்டட் எனும் கம்பனியினால் இலங்கை மின்சார சபைக்கு இடைக்கிடை வழங்கப்பட்டுள்ள மொத்த நிலக் கரியின் அளவு யாதென்பதையும்;
- (ii) மேற்படி நிலக்கரி சார்பாக குறிப்பிட்ட கம்பனிக்குச் செலுத்தப்பட்டுள்ள மொத்த பணத் தொகை யாதென்பதையும்;
- (iii) குறித்த கம்பனியானது உரிய நேரத்திற்கு நிலக்கரி வழங்குவதற்கு தவறியதன் காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் தொழிற்பாட்டினை இடைநிறுத்த வேண்டியேற்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;
- (iv) அவ்வாறு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் தொழிற்பாடு இடைநிறுத்தப் பட்டதன் விளைவாக இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) நோபல் ரிசோசல் லிமிட்டட் நிறுவனத்தினால் பெறப்பட்டுள்ள இலக்கம் LCC/09/T/02, LCC/01 மற்றும் LCC/13/T/01 கேள்விப்பத்திரங்களுக்கு ஏற்புடையதான இலங்கையின் உள்ளூர் பிரதிநிதிகள் வெவ்வேறாக யார் என்பதையும்;
- (ii) பெறுகை செயல் நடைமுறையைக் கருத்திற்கொள்ளாது மேற்படி நிலக்கரி வழங்கல் குறிப்பிட்ட கம்பனிக்குப் பெற்றுக்கொடுக்கப்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

7.

1647/ ' 17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) ஊவா மாகாண சபையினால் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், ஊவா மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை வழங்கியுள்ள உறுதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) காணி உறுதிகள் வழங்கப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் அவர்கள் வசிக்கும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்;
- (iv) இந்தக் காணி உறுதிகளை வழங்குவதற்கு ஊவா மாகாண சபை பின்பற்றிய முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

8.

1669/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் உள்ளூராட்சி நிறுவனங்களால் கழிவுப் பொருட்களும் குப்பை கூளங்களும் அகற்றப்படுகின்ற இடங்கள் யாவை என்பதையும்;
- (ii) திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவத்துக்கான கருத்திட்டமொன்று மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மேற்படி கருத்திட்டத்திற்கென, உள்ளூராட்சி நிறுவனம் ஒவ்வொன்றுக்கும் வழங்கியுள்ள வசதிகள் மற்றும் பணத்தொகை தனித்தனியாக யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

9.

1690/ ' 17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2000.05.05 ஆம் திகதிய 1130/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபந்தனைகளுடனான உலக மரபுரிமை அந்தஸ்து நக்கல்ஸ் மலைத்தொடருக்கு கிடைத்ததென்பதையும்;
- (ii) குறிப்பிட்ட நிபந்தனைகளிலுள்ள பிரதான நிபந்தனையின்படி, நக்கல்ஸ் மலைத்தொடருக்கு மிக அண்மையில் அமைந்துள்ள மினிப்பே, பன்வில, பாத்ததும்பர, லக்கல, வில்கமுவ, ரத்தொட்ட, உக்குவெல மற்றும் மாத்தளை ஆகிய 8 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி குறிப்பிட்ட மலைத்தொடருடன் ஒன்றிணைக்கப்படவில்லை என்பதையும்;
- (iii) எனவே, நக்கல்ஸ் மலைத்தொடர் உலக மரபுரிமை அந்தஸ்திலிருந்து நீக்கப்படும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) நக்கல்ஸ் மலைத்தொடர் உலக மரபுரிமை அந்தஸ்திலிருந்து நீக்கப்படுவதை தவிர்ப்பதற்காக மேலே குறிப்பிட்ட 2000 ஏக்கர் நிலப்பரப்பை நக்கல்ஸ் மலைத்தொடருடன் ஒன்றிணைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (ii) ஆமெனில், அதன் தற்போதைய நிலைமை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

10.

1695/ ' 17

கௌரவ முஹமட் நவவி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2013 ஆம் ஆண்டில் நுரைச்சோலைக் கிராமத்தில் சிறுவர் பூங்காவொன்றினை அமைப்பதற்கான அங்கீகாரத்தை புத்தளம் மாவட்டத்திலுள்ள கல்பிட்டிய பிரதேச சபை வழங்கியதா என்பதையும்;
- (ii) அவ்வாறெனில், அத்தகைய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) இந்நோக்கத்திற்காக கிடைக்கப்பெற்ற நிதி எவ்வளவு என்பதையும்;
- (ii) அந்நிதியைப் பெற்றுக்கொண்டவர் யார் என்பதையும்;
- அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

11.

1697/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) இலங்கையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த “கூகல் லான்” கருத்திட்டம் தொடர்பில் கூகல் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அல்லது இணக்கப்பாட்டு ஆவணமொன்று உள்ளதா என்பதையும்;
- (ii) இதற்காக கூகல் நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்ததன் அடிப்படை யாதென்பதையும்;
- (iii) இக்கருத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொடுப்பதற்கு இணங்கிய மற்றும் பெற்றுக்கொடுத்த வசதிகள் யாவை என்பதையும்;

- (iv) மேற்படி கருத்திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கு செலவான பணத் தொகை எவ்வளவென்பதையும்;
 - (v) கூகல் நிறுவனம் ஆகாயத்துக்கு ஏவிய பலூன் கீழே வீழ்ந்தமைக்கான காரணம் என்னவென்பதையும்;
 - (vi) இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
 - (vii) கூகல் நிறுவனம் இக்கருத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளதா என்பதையும்;
 - (viii) ஆமெனின், குறித்த உடன்படிக்கை மற்றும் இணக்கப்பாடு முறிந்தமையால் ஏற்பட்ட நிதி ரீதியான மற்றும் ஏனைய சேதங்கள் யாவை என்பதையும்;
 - (ix) மேற்படி சேதங்களுக்காக பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யாவர் என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

12.

1743/ ' 17

கௌரவ ஈ. ரஞ்சித் த சொய்சா,— சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) சிறைச்சாலை காவலாளி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டதென்பதை அறிவாரா என்பதையும்;
 - (ii) ஆமெனில், 2016.10.19 ஆம் திகதி முதல் 2016.10.27 ஆம் திகதி வரை நடைபெற்ற நேர்முகப் பரீட்சை மற்றும் 2016.11.03 ஆம் திகதி முதல் 2016.11.12 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
 - (iii) மேற்படி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதென்பதையும் சம்பந்தப்பட்ட உடன்படிக்கையில் 2016.11.24 ஆம் திகதி கையொப்பமிடுமாறு தகைமை பெற்றவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டு மீண்டும் அது ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
 - (iv) அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட நியமனங்கள் இற்றைவரை வழங்கப்படாமக்கான காரணம் யாதென்பதையும்,
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) நியமனம் வழங்குவதில் சிக்கல்மிகு நிலை உள்ளபோது நியமனம் பெறுபவர் களை அசௌகரியப்படுத்தும் வகையில் இவர்களுக்கு உடன்படிக்கைக் கடிதம் வழங்கப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
 - (ii) தகைமைகளை பூர்த்திசெய்துள்ள நியமனப்பெறுனர்களுக்கு நியமனங்களை வழங்காததன் மூலம் இவர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
 - (iii) ஆமெனில், நியமனங்களை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
 - (iv) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

13.

1749/ ' 17

கௌரவ லக்கி ஜயவர்தன,—நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—(4)

- (அ) (i) இன்றளவில் இலங்கையில் பேணிவரப்படுகின்ற வானொலி அலைவரிசைகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி வானொலி அலைவரிசைகளை பேணிவருகின்ற நிறுவனங்கள் யாவை;
- (iii) மேற்படி வானொலி அலைவரிசைகளின் உரிமையாளர்கள் யார் மற்றும் மேற்படி அலைவரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள திகதிகள் வெவ்வேறாக யாவை;
- (iv) இன்றளவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டுவராத வானொலி அலைவரிசைகள் உள்ளனவா;
- (v) ஆமெனில், அந்த அலைவரிசைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) வானொலி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்துகின்ற நிறுவனம் யாது;
- (ii) தற்போது மேற்படி வானொலி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்தல் முறைசார்ந்த வகையில் இடம்பெறுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (iii) சமூகப் பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் ஒருசில வானொலி அலைவரிசைகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்கள் ஒலிபரப்பப்படுவதை தடுப்பதற்காக வானொலி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக முறைசார்ந்த முறையியலொன்றை துரிதமாக தயாரிப்பாரா;
- (iv) ஆமெனில், அது எவ்வாறு;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

14.

1842/ ' 17

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— அரசு தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) முல்லைதீவு மாவட்டத்தில், ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓட்டுத் தொழிற்சாலை செயற்படுவதில்லை என்பதை அறிவாரா;
- (ii) இத்தொழிற்சாலைக்கு 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடு எவ்வளவு;
- (iii) மேற்படி பணத்தொகை யாரினூடாக செலவு செய்யப்பட்டது;
- (iv) மேற்படி ஒதுக்கப்பட்ட பணத் தொகையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்கள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

15.

1874/ ' 17

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டின் திசெம்பர் மாதத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாக்கேணி பாலம் அழிவடைந்ததென்பதையும்;
- (ii) இற்றைவரை இப்பாலம் முழுமையாக மறுசீரமைக்கப்படாது, தற்காலிகமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) நாளாந்தம் பெரும் எண்ணிக்கையான மக்கள் பயன்படுத்துகின்ற இப்பாலத்தை மறுசீரமைக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாது;
- (ii) இற்றைவரை இப்பாலத்தை மறுசீரமைக்காதிருந்தமைக்கான காரணம் யாது;
- (iii) இப்பாலத்தை இயலுமான விரைவில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2018 யூன் 06, புதன்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

838/ ' 16

கௌரவ புத்திக பத்திரண,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு கோட்டை, மருதானை, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை, காலி, ஹிக்கடுவை, திருகோணமலை, குருணாகல் போன்ற அநேகமான புகையிரத நிலையங்களில் மலசல கூடங்கள், சிற்றுண்டிச் சாலைகள் அடங்கலான அடிப்படை வசதிகள் மிகக் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றன என்பதையும்;
- (ii) மேற்படி புகையிரத நிலையங்களில் தரக் குறைவான உணவு பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும்;
- (iii) வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் அதிக அளவில் இப்புகையிரத நிலையங்களை பாவிப்பதனால் இந்நிலைமை நாட்டின் உல்லாசப் பிரயாணத்துறையையும் நேரடியாகப் பாதிக்கின்றது என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) இப்புகையிரத நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- (iii) மேற்படி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நிதி ஏற்பாடுகள் உள்ளனவா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2.

1517/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை விசாரித்தறியும் குழுவுக்காக அரசாங்கத்தினால் ஏற்கப்பட்ட மொத்த செலவு எவ்வளவு;
- (ii) மேற்படி குழு அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை;
- (iii) மேற்படி குழுவுக்கான அங்கத்தவர்களை நியமிக்கையில் கருத்திற்கொண்ட மூலப்பிரமாணங்கள் யாவை;
- (iv) பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள இரண்டாவது அத்தியாயத்தை அவ்வண்ணமே பேணிவருமாறு விதப்புரை செய்துள்ள குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

3.

1738/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு ஏற்புடையதாக, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் தொடர்பாக 2016.10.18 ஆம் திகதிய கணக்காய்வு வினாவொன்று வெளியிடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா;
- (ii) ஆமெனில், அக்கணக்காய்வு வினாவில் பாடசாலை அடிப்படையிலான முகாமைத்துவம் மற்றும் பாடசாலை அடிப்படையிலான ஆசிரியர் அபிவிருத்தி தொடர்பாக தாய்லாந்திலும் பிலிப்பைனிலும் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி செயலம்வகளுக்கு ஏற்புடையதாக, இலக்கம் 2, ஆ, இ, ஈ, உ, ஊ ஆகிய பிரிவுகளிலுள்ள விடயங்கள் மற்றும் 03 ஆம் இலக்க பந்தியிலுள்ள விடயங்களை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;
- (iii) அதன்போது நடைபெற்றுள்ள ஏதேனும் முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1750/ '17

கௌரவ லக்கி ஜயவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) இன்றளவில் இலங்கையில் பேணிவரப்படுகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை யாது;
- (ii) ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையையும் பேணிவருகின்ற நிறுவனம் தனித்தனியாக யாது;
- (iii) ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையினதும் உரிமையாளர்கள் யார் மற்றும் மேற்படி அலைவரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள திகதிகள் வெவ்வேறாக யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டுவராத தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளனவா;
- (ii) ஆமெனில் அந்த அலைவரிசைகள் யாவை;
- (iii) தொலைக்காட்சி அலைவரிசைகள் எவரால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன;
- (iv) மேற்படி ஒழுங்குமுறைப்படுத்தல் முறைப்படி அமுலாக்கப்படுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (v) ஒருசில அலைவரிசைகள் ஊடாக தீயகருத்துடனும் அவமதிப்பு ஏற்படக்கூடிய வகையிலும் மேற்கொள்ளப்படுகின்ற பாரதாரமான சமூகப் பாதிப்பினைத் தடுப்பதற்காக தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான துரிதமான முறைசார்ந்த முறையிலொன்றை தயாரிப்பாரா;
- (vi) ஆமெனில், அது எவ்வாறு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

5.

1814/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) க.பொ.த (உயர் தர) உயிரியல் மற்றும் கணிதப் பாடத்துறைகள் கற்பிக்கப்படுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
- (ii) மேற்படி பாடத் துறைகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை, இன்றளவில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) க.பொ.த (உயர் தர) விஞ்ஞான பாடத்துறைக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6.

1979/ ' 17

கௌரவ அனூர சித்னி ஜயரத்ன,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் திரியாய பிரதேசத்தில் அமைந்துள்ள கிரிஹண்டுசேய புனித ஸ்தலத்துக்குரிய காணிகள் நில அளவை செய்யப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அளவைசெய்யப்பட்டு இனங்காணப்பட்டுள்ள நிலத்தின் மீது அடையாளம் இடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) அளவைசெய்யப்பட்டதன் மூலம் இனங்காணப்பட்டுள்ள புனித ஸ்தலத்திற்குரிய காணியின் அளவு எவ்வளவு என்பதையும்;
- (iv) குறிப்பிட்ட வரைப்படங்களை புத்த சாசன அமைச்சுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணம் என்னவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

7.

1981/ '17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) மகாவலி “சுரக்சிததா” முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயம்ப கால்வாய் கருத்திட்டத்தின் பிரதான கால்வாய் செல்லும் தம்புள்ளை, கலேவல பிரதேச செயலாளர் பிரிவுகளில் 20 கி.மீ. நீளமான கால்வாய்க்கு கீழாக அமைந்துள்ள தற்சமயம் மழைநீரால் மாத்திரம் வளமூட்டப்படும் சிறு குளங்கள், அணைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
- (ii) மேற்படி சிறிய குளங்கள், அணைகள் முறைமை அனைத்தையும் வளமூட்டுவதற்கு வயம்ப கால்வாய் ஊடாக நீர்ப்பாசன நீர் வழங்கப்படுகின்றதா என்பதையும்;
- (iii) இதற்காக தற்சமயம் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்ட குளங்களில் வயம்ப கால்வாய் கருத்திட்டத்தினால் நீர் வழங்கப்படும் மற்றும் நீர் வழங்கப்படாத குளங்களின் பெயர்கள் தனித்தனியே யாவை என்பதையும்;
- (v) பிரதானமான கால்வாய்க்கு கீழாக உள்ள குளங்கள் அணைகளை வளமூட்டாது, வடமேல் மாகாணத்திற்கு நீரை வழங்குதல் தம்புள்ளை, கலேவல விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையாதா என்பதையும்;
- (vi) இதற்குத் தீர்வாக நீர் வழங்கப்படாத குளங்களுக்கு நீரை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்;
- (vii) ஆமெனின், எத்திகதியில் என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

8.

1991/ '17

கௌரவ மயில்வாகனம் திலகராஜா,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்களிலுள்ள பிரதேச சபைகளுக்கு தமது சேவைகளை நிறைவேற்ற முடியாதவாறு பிரதேச சபைச் சட்ட ஏற்பாடுகள் அமைந்துள்ளன என்பதையும்;
- (ii) அவற்றைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும்;
- (iii) இதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி சட்ட ஏற்பாடுகளுக்கான திருத்தங்களின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;
- (ii) அத்திருத்தங்களை மேற்கொள்வதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா என்பதையும்;
- (iii) குறித்த சட்டத் திருத்தங்கள் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2018 யூன் 07, வியாழக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

889/ ' 16

கௌரவ புத்திக பத்திரண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் வாழும் காடி இனத்தவர்கள் பற்றிய மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், மேற்படி மக்கள் வாழும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (iii) குடும்பங்கள் எண்ணிக்கை மற்றும் ஆட்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) இந்த மக்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளதா;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு;
- (iii) மேற்படி மக்களின் கலாச்சார தனித்துவங்கள் மற்றும் பாரம்பரிய மரபுரிமைகளை பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) காடி இன மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் அவர்களது வாழ்வாதார வழிகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா
- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1199/ ' 16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) 1983 ஆண்டளவில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் காணப்பட்ட,
- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;
- எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

3.

1403/ ' 16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2016 வரவு செலவுத்திட்டத்தின் 174 ஆம் முன்மொழிவின் பிரகாரம், தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலதிக நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 2000 மில்லியன் நிதி ஏற்பாடு 2016 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட முறையை தெளிவுபடுத்துவாரா என்பதையும்;
- (ii) மேற்படி முன்மொழிவின் பிரகாரம், நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்ட “மேலதிக நிகழ்ச்சித்திட்டங்கள்” யாவை என்பதையும்;
- (iii) மேற்படி மேலதிக நிகழ்ச்சித்திட்டங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டில்,
- (i) சுற்றாடல் சமநிலைமை பாதுகாத்தல், நிலைபேறான காணி முகாமைத்துவம்;
- (ii) உயிர் வளங்களின் பாதுகாப்பு;
- (iii) சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்தல்;
- (iv) வன வளங்களின் பாதுகாப்பு;
- ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட பணத் தொகைகள் தனித்தனியே யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

4.

1879/ ' 17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதில்ஸ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2015.01.08 ஆம் திகதியிலிருந்து இன்று வரை அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கென வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் யாவை என்பதையும்;
- (ii) ஒவ்வொரு வாகனத்தினதும் வகை மற்றும் விலை யாது என்பதையும்;
- (iii) மேற்படி வாகனங்களுக்கென செலவிடப்பட்ட மொத்த பணத் தொகை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

5.

1997/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) நிதி மோசடி பற்றிய விசாரணைகள் பிரிவுக்கு 2015 தொடக்கம் 2017 யூன் 30 ஆம் திகதி வரை கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வரை,
- (i) விசாரித்து முடிக்கப்பட்ட, விசாரிக்கப்பட்டு வருகின்ற மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) வழக்குத் தொடர அல்லது சட்டத்துறைத் தலைமையதிபதியின் ஆலோசனைக்காக ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) இதுவரை சட்டத்துறைத் தலைமையதிபதியின் ஆலோசனை கிடைக்காத முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (v) தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அரசியல்வாதிகள் தொடர்புபட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

ஒவ்வொரு வருடங்களுக்கமைய வெவ்வேறாக யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (இ) இன்றேல், ஏன்?

6.

2073/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டில் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவின், மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புதுவிளாங்குளம், புட்குளம், குஞ்சுகுளம், மன்னகுளம், கொல்லர் புளியங்குளம் ஆகிய 05 கிராமங்களில் சுமார் 270 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள் என்பதையும்;
- (ii) இக் கிராமங்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளன என்பதையும்;
- (iii) மீள்குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து இதுவரைக்கும் இம் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளின்றி கடும்கிரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;
- (iv) A-9 வீதிக்கு பிரவேசிப்பதற்கான பாதைகள் இல்லாமை மற்றும் கிராமங்களுக்கு ஊடாக அமைந்துள்ள புகையிரதப் பாதைக்கு குறுக்காகச் செல்கின்ற வீதிகளுக்கு பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் இல்லாத காரணத்தினால் இம் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவ் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும் திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

7.

2120/ '17

கௌரவ ஜயந்த சமரவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) 2015.01.09 ஆம் திகதி உள்ளவாறு மற்றும் 2017.06.30 ஆம் திகதி உள்ளவாறு,
- (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை கடற்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி முகாம்களுக்கு இணைக்கப்பட்டு சேவையாற்றிய மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) ஒவ்வொரு முகாமினதும் பெயர், அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இணைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2017.06.30 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,
- (i) அகற்றப்பட்டுள்ள கடற்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) கடற்படை முகாம்களிலிருந்து அகற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (இ) யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கடற்படை முகாம்களையும் இவற்றில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் படைவீரர்களையும் அகற்றி இராணுவத்தை பலவீனப்படுத்துதலானது தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

8.

2126/ '17

கௌரவ ஆனந்த அனாத்கமகே,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) கண்டி மாவட்டத்தின், கங்க இஹல கமநல ஆளுகைப் பிரதேசத்தின், கிரிஉல்ல விஹாரைக்கு உரித்தான ஜம்புகஹமுலதெனிய எனும் வயல் முறையான அனுமதியின்றி நிரப்பப்பட்டு தனியார் வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) இதற்கு போலி ஆவணங்களை தயார் செய்ய அரசு நிதி செலவிடப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) கமத்தொழில் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளருக்கான வீட்டுக்கான பிரவேசப் பாதையாகவே மேற்படி வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (iv) மேற்படி வீதியின் ஆரம்பப் பகுதியும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (v) இந்த இடத்தில் நடைபாதையொன்றேனும் இருக்கவில்லை என்பதையும்; பிரதேச சபைக்கு உரித்தானதல்ல என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) பொது மக்களின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்துகின்ற இவ்வாறான அலுவலர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

9.

2175/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 2014 ஆம் ஆண்டில் பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த மன்சரிவு காரணமாக,
- (i) இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
- (ii) ஊனமுற்றோரின் எண்ணிக்கை எவ்வளவு;
- (iii) பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட மொத்த நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;
- (iv) இறந்த ஒருவருக்காக அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;
- (v) சேதமடைந்த வீடுகளுக்காக செலுத்தப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச நட்டஈட்டுத்தொகை எவ்வளவு;
- (vi) இடம்பெயர்ந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா;
- (vii) இடம்பெயர்ந்த குடும்பமொன்றுக்கு நிரந்தர வீடொன்றினை வழங்கிய மிகவும் கிட்டிய திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

2187/ '17

கௌரவ பிரசன்ன ரணதுங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) ஆசிரியர்களுக்கு புதிய அறிவினை ஊட்டுவதற்கு ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏதுவாக அமையுமென்பதை ஏற்கொள்வாரா என்பதையும்;
- (ii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சினால் வலய மற்றும் விடய மட்டத்தில் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iii) அவ்வாறு ஒழுங்குசெய்யப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை, பாடங்கள் மற்றும் அதற்காக செலவுசெய்யப்பட்ட பணத்தொகை ஆகியன ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்; அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) 2016.06.06 இலுள்ளவாறு மேல் மாகாண மினுவாங்கொடை கல்வி வலயத்தின் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடசாலைக்கமைய எவ்வளவென்பதையும்;
- (ii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக நடத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலவுசெய்யப்பட்ட பணத்தொகை ஆகியன ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும் ;
- (iii) இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை மற்றும் நடைமுறைப்படுத்திய ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை போதுமானதா என்பதையும்;
- (iv) ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்க முடியாது என்பதை அறிவாரா என்பதையும்;
- (v) தேசிய தேவையெனக் கருதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப் படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு இயலுமான வகையில் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுப்பாரா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

11.

2189/ '17

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்ஸா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) கடந்த அமைச்சரவை மாற்றத்தின் படி தற்போதைய அரசாங்கத்தின் மொத்த அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை யாது;
- (ii) இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
- (iii) அமைச்சுக்களின் மேற்பார்வை அலுவல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது;
- (iv) அமைச்சரவை அமைச்சரொருவருக்காக வருடாந்தம் செலவாகும் மொத்தப் பணத் தொகை எவ்வளவு;
- (v) அமைச்சரவை மாற்றத்தின்போது புதிதாக அதிகரிக்கப்பட்ட அமைச்சுக்களுக்கு 2017 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;
- (vi) ஆமெனில், ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

12.

2192/ '17

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— அரச தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) வ/ப மிஹின் லங்கா விமானக் கம்பனியினால் நடாத்தப்பட்டுவந்த விமானப் பயண நிகழ்ச்சித்திட்டங்களை, 2016.10.30 ஆம் திகதி தொடக்கம் ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனி பொறுப்பேற்றுக் கொண்டது என்பதை அறிவாரா;
- (ii) அதற்கு சமாந்தரமாக ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மிஹின் லங்கா ஊழியர்களின் எண்ணிக்கை யாது, இவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;
- (iii) இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படாது சேவை முடிவுறுத்தப்பட்ட மிஹின் லங்கா ஊழியர்களின் எண்ணிக்கை யாது, இவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;
- (iv) சேவை முடிவுறுத்தப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் செலுத்தப்பட்ட நட்ட ஈட்டுத் தொகை வெவ்வேறாக யாது;
- (v) 2016.12.31ஆம் திகதியின் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;
- (vi) 2016.12.31 ஆம் திகதி வரை ஆலோசகர் பதவிகளை வகித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை யாது;
- (vii) மேலே (vi) இல் குறிப்பிடப்பட்டவர்களில் எதிர்வரும் மாதங்களுக்காக சம்பளம் வழங்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை யாது, இவர்களுக்குச் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத்தொகை, சம்பளம் அல்லது கொடுப்பளவு எவ்வளவு;
- (viii) போதியளவு நட்டஈடு கிடைக்காமையால் மேன்முறையீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை யாது;
- (ix) இவர்களுக்கு நிலுவை நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுமா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13.

2194/ '17

கௌரவ விமலவீர திசாநாயக்க,— நிதி மற்றும் வெகுசனஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின்படி மதுபானம் மற்றும் புகை பிடித்தல் காட்சிகளைக்கொண்ட தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் அல்லது விளம்பரப் பிரசாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) ஆமெனில், வெகுசன ஊடக அமைச்சினால் நிருவகிக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில் 2017.02.11 ஆம் திகதி பி.ப. 7.30 க்கும் 8.00 மணிக்கும் இடையில் ஒளிபரப்பப்பட்ட “சுவேத்த கங்தீர்” தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு காட்சியில் ஒரு நடிகை புகை பிடிப்பது தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டது என்பதையும்;
- (ii) குறிப்பாக, ஒரு பெண் புகைப்பிடிக்கின்ற காட்சி ஒளிபரப்பப்படுவதன் காரணமாக இது புகைபிடித்தலுக்கு ஊக்குவிப்பாக அமையலாம் என்பதையும்;
- (iii) பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்ட ஏற்பாடுகள் அரச வெகுசன ஊடக நிறுவனமொன்றினால் மீறப்பட்டுள்ளது என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) இந்த ஒளிபரப்பு தொடர்பாக முறைசார்ந்த விசாரணையொன்றை நடாத்தி இனிமேல் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

14.

2196/ ' 17

கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே,— அரச தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) அரசாங்கத்திற்குச் சொந்தமான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கும் சொந்தமான தோட்டங்களில் சேவையாற்றுகின்ற தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு ஆகியன 2016 ஆம் ஆண்டு இறுதியளவிலும், பல வருடங்களாகவும் மேற்படி ஊழியர்களுக்கு செலுத்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) மேற்படி தோட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் இற்றைவரை இவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணத் தொகைகள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iii) நிதியங்கள் கிடைக்க வேண்டிய சில தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துள்ளனர் என்பதோடு இப்பணத் தொகைகள் இவர்களுக்கு செலுத்தப்படாமையின் மூலம் இவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு பாரிய அநீதி நேர்ந்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iv) இப்பணத் தொகைகளை உடனடியாக தொழிலாளர்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (v) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

15.

2204/ ' 17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) முப்படைக்கு ஆட்களை ஆட்சேர்ப்பு செய்கின்றபோது, பயிலுநர் விண்ணப்பதாரியின் நடத்தை, ஒழுக்கம் மற்றும் கல்வித் தகைமை மிக உயர்வாக இருப்பினும், தந்தைக்கு சட்டவிரோத மதுசார குற்றச்சாட்டு உள்ளமை அல்லது தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களினால் பயிலுநர் விண்ணப்பதாரியின் ஆட்சேர்ப்பு இரத்தாகிவிடும் என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2018 யூன் 08, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

890/ '16

கௌரவ புத்திக பத்திரண,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1997 மே மாதம் 02ஆம் திகதி அப்போதைய சனாதிபதியின் கையொப்பத்துடன், ரத்துகல ஆதிவாசிகளான மக்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் 'ஜயபூமி' காணி உறுதிகள் வழங்கப்பட்டன என்பதையும்;
- (ii) இதுவரையில் இவர்களுக்கு மேற்படி காணிகளின் உரிமை வழங்கப்படவில்லை என்பதையும்;
- (iii) மேற்படி உறுதிகளினால் ஒதுக்கப்பட்ட எல்லைகளைக் கருத்தில் கொள்ளாது, உத்தியோகத்தர்கள் வனப்பிரதேசத்தில் நிலஅளவைகளை மேற்கொண்டு எல்லைகளை அடையாளமிட்டுள்ளார்கள் என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) இந்த மக்களுக்கு 'ஜயபூமி' உறுதிகள் மூலம் வழங்கப்பட்ட காணிகளின் உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி ஆதிவாசி மக்களுக்கு வனங்களைச் சார்ந்ததாக வேட்டையாடுவதற்கும் ஏனைய உணவுகளை தேடிக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) இதற்கான மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iii) ஆமெனில், குறிப்பிட்ட மட்டுப்பாடுகள் யாவை என்பதையும்;
- (iv) குறிப்பிட்ட மட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) (i) மேற்படி ஆதிவாசி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், குறித்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (உ) இன்றேல், ஏன்?

2.

1271/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டில் க.பொ.த. (சா.தரம்) பரீட்சைக்காக மொணறாகல மாவட்டத் திலிருந்து தோற்றியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி மாணவர்களில் க.பொ.த. (சா.தரம்) பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) 2015 ஆம் ஆண்டில் மேற்படி மாவட்டத்திலிருந்து க.பொ.த. (உ.தரம்) பரீட்சைக்காக தோற்றியுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) மேற்படி மாணவர்களில் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பாடநெறியின்படி தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. (சா.தரம்) மற்றும் க.பொ.த. (உ.தரம்) ஆகிய மூன்று பரீட்சைகளில் மொணறாகல மாவட்டத்தின் பெறுபேறுகளை முழுமொத்த தேசிய பெறுபேறுகளுடன் ஒப்பீடுசெய்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

3.

1432/ '16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கிராமியப் பொருளாதாரம் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையில், கோழி வளர்ப்பு தொடர்பான ஒரேயொரு பிரேரணை, 155 ஆம் இலக்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (ii) இப்பிரேரணையின் 2016 ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம் யாது;
- (iii) 1977 தொடக்கம் 2016 வரை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் அளவு மற்றும் அவற்றின் பெறுமதி ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1760/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் கீழ் இன்றளவில் நடைமுறையிலுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்தினதும் பெயர், உத்தேச குறிக்கோள் மற்றும் உள்ளடக்கப்படும் பிரதேசங்கள் பிரதேச செயலகப் பிரிவு வாரியாக, தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) மேற்படி ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட முறையில் யாதென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5.

2109/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) கனர்த்துறை மாவட்டத்தில், மத்துகம கல்வி வலயத்தில் அமைந்துள்ள கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரம் (சாதாரண தரம்) வரை கல்வி பயில்கின்றனர் என்பதையும்;
- (ii) மேற்படி பாடசாலையை “அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்;
- (ii) மேற்படி பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர (உயர் தர) வகுப்புகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனின், குறித்த வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

6.

2203/ ' 17

கௌரவ மஹிந்தானந்த அலுக்கமகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) கண்டி மாவட்டத்தின், பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவின் வெஸ்ட்ஹோல் தோட்டத்தில் அமைந்துள்ள மருத்துவ நிலையம் அரசிற்கு பொறுப்பேற்கப்பட்டு கிராமிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டதென்பதையும்;
- (ii) மேற்படி கிராமிய வைத்தியசாலையின் மூலம் இப்பிரதேசத்தின் 3500 - 4000 குடும்பங்களுக்கு சேவை வழங்கப்பட்டதென்பதையும்;
- (iii) தற்போது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக இவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதென்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) ஆமெனில், இவ்வைத்தியசாலையை மீண்டும் திறந்து பெருந்தோட்ட மக்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

7.

2215/ ' 17

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) கொலன்னாவ கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு கல்வன் தேசிய பாடசாலை, குடா புத்கமுவ ராஜசிங்க வித்தியாலமமாகும் என்பதையும்;
- (ii) தற்போது மேற்படி வித்தியாலம் பௌதீக மற்றும் மனித வளப் பற்றாக்குறை காரணமாக நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பதையும்;
- (iii) மேற்படி தேசிய பாடசாலையில் கல்விசார் பணியாட்டொகுதியில் 26 வெற்றிடங்களும், கல்விசாரா பணியாட்டொகுதியில் 10 வெற்றிடங்களும் காணப்படுகின்றன என்பதையும்;
- (iv) இதன் காரணமாக இக்கல்லூரியின் மாணவர்கள் க.பொ.த. (சாதாரண தரப்) பரீட்சையின் பின்னர் க.பொ.த. (உயர் தரம்) கற்பதற்காக வேறு பாடசாலைகளுக்கு செல்கின்றார்கள் என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்குள்ள திட்டம் யாது என்பதையும்;
- (ii) அதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் திகதி யாது என்பதையும்;
- (iii) 2017 ஆம் ஆண்டில் இந்த வித்தியாலத்தின் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் தனித்தனியே யாது என்பதையும்;
- (iv) மேற்படி நிதி ஏற்பாடுகள் மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் யாது என்பதையும்;
- (v) 2018 ஆம் ஆண்டில் இந்த வித்தியாலத்தின் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக நிதி ஏற்பாடுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vi) ஆமெனில், அந் நிதி ஏற்பாடுகள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

8.

2221/ ' 17

கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) WP GD 4998 ஆம் இலக்க வாகனம் இந்துமத அலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமானது என்பதையும்;
- (ii) 2000 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வாகனம் தற்போது எந்த ஆளின் பொறுப்பில் உள்ளது என்பதையும்;
- (iii) மேற்படி வாகனம் சில காலத்துக்கு முன்னர் சாவகச்சேரி பிரதேசத்தில் அரசியல் செல்வாக்குள்ள ஒருவரின் உபயோகத்தில் இருந்தது என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) ஆமெனில், குறிப்பிட்ட வாகனத்தை மீண்டும் தங்களது அமைச்சின் பிரயோசனத்துக்காகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

9.

2233/ ' 17

கௌரவ டி.வீ. சானக,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் மயப்படுத்துவதற்காக இரண்டு கம்பனிகளிலிருந்து முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
- (ii) ஆமெனில், அக்கம்பனிகளில் ஒரு கம்பனி தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையானதென்பதையும்;
- (iii) அக்கம்பனியை தேர்ந்தெடுக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் அமைச்சரவை பெறுகைக் குழுவும் வழங்கியுள்ள விதப்புரைகள் யாவையென்பதையும்;
- (iv) தேர்ந்தெடுக்கப்பட்ட கம்பனியுடன் கைசாத்திடப்படும் இரண்டு உடன்படிக்கைகளும் யாவையென்பதையும்;
- (v) மேற்படி உடன்படிக்கைகள் மூலமாக தாபிக்கப்படும் இரண்டு கம்பனிகளினதும் பங்குகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதையும்;
- (vi) மேற்படி இரண்டு கம்பனிகளுக்கும் ஒப்படைக்கப்படும் பணிகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (vii) அக்கம்பனிகளுக்கு கிடைக்கும் வருமான வழிகள் யாவையென்பதையும்;
- (viii) தற்போது கடமையுடைய ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- (ix) துறைமுகத்தின் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்படும் கம்பனி யாதென்பதையும்;
- (x) மேற்படி தனியார்மயமாக்கல் மூலமாக அரசாங்கத்திற்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்ற வருமான மூலங்கள் யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

2242/ ' 17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உத்தியோகத்தரதும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

11.

2284/ '17

கௌரவ சனில் ஹந்துன்னெத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2017 ஆம் ஆண்டில், இலங்கை ஆசிரியர் சேவையின் 3(1) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக பரீட்சை நடாத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;
- (ii) தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட இப்பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iii) எனவே, பரீட்சார்த்திகளுக்கு மேற்படி எந்த மொழியிலும் விடையளிக்கக் கூடியதாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iv) ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக சிங்கள மொழியில் விடையளித்த விண்ணப்பதாரிகளுக்கு தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், சிங்கள மொழிமூல வினாத்தாளுக்கும் ஆங்கில மொழியில் விடையளிக்க வேண்டுமென குறித்த பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையில் அல்லது வேறு வகையில் முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
- (vi) ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்காக சிங்கள மொழிமூலம் விடையளித்தல் தகைமையீனமாகுமென முன்னறிவித்தல் கொடுக்கப்படாத நிலையில், சிங்கள மொழிமூலம் விடையளித்த பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்படாததன் மூலம் அநீதி நேர்ந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (vii) ஆமெனில், அதற்காக எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

12.

2336/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2006 – 2015 ஆண்டு காலப்பகுதியில் சனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சிறைக்கைதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) இவர்களின் பெயர் பட்டியலையும் சிறையிலிடப்படுவதற்கு ஏதுவான குற்றங்களையும் குறிப்பிடுவாரா என்பதையும்;
- (iii) அவ்வாறு விடுதலை பெற்றவர்களில் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு, கற்பழிப்பு குற்றச்சாட்டுகளுக்கு மற்றும் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13.

2401/ ' 17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த தினங்களில் நிலவிய கடும் வரட்சி காரணமாக குருநாகல் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) பாதிப்புக்குள்ளான இக்குடும்பங்கள் பற்றி அறிக்கையிடப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் வெவ்வேறாக யாவை;
- (iii) வரட்சி காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

14.

2409/ ' 17

கௌரவ அசோக்க பிரியந்த,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாதம்பேயில் அமைந்துள்ள வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தனிவெல்ல கோயிலுக்கு அருகில் கிளிப்பிட்டிய வாவி என்ற பெயரில் ஒரு வாவி உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவ்வாவியின் நீரைக்கொண்டு பயிரிடப்படும் வயல்களின் அளவு யாதென்பதையும்;
- (iii) அதன் மூலம் நன்மை பெறுகின்ற விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iv) தற்போது குறித்த வாவியில் பல்வேறு நீரியில் தாவரங்கள் வளர்ந்து வாயினானது சீர்குலைந்த நிலைமைக்கு உள்ளாகியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (v) ஆமெனில், குறிப்பிட்ட வாவி யை துரிதமாக மறுசீரமைப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

15.

2456/ ' 17

கௌரவ இஷாக் ரஹுமான்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கெகிராவ நகரத்திலிருந்து தலாவ ஊடாக அநுராதபுரம் வரை செல்கின்ற (தலாவ வீதி) வீதியைப் புனரமைக்கும் பணிகள் தற்போது இப்பலோகம் நகரம் வரை மேற்கொள்ளப்பட்டு பல வருடங்கள் கடந்திருந்தும், அங்கிருந்து தலாவ நகரம் வரையிலான வீதி இதுவரை அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதை அறிவாரா;
- (ii) பெருந்தொகையான வாகனங்கள் செல்கின்ற இவ்வீதியின் அபிவிருத்தி வேலைகள் இவ்வாறு ஸ்தம்பிதமடைவதற்கான காரணங்கள் யாவை;
- (iii) இவ்வீதியின் எஞ்சியுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

2018 யூன் 19, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

1054/ '16

கௌரவ புத்திக பத்திரண,—நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) உண்ணாட்டரசினைத் திணைக்களத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக கொழும்புக்கு வருகைதருகின்ற அத்திணைக்களத்தின் ஊழியர்களுக்கு முறையான தங்குமிட வசதிகள் வழங்கப்படுவதில்லை என்பதையும்;
- (ii) அச்சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு செலுத்தப்படுகின்ற ஏனைய கொடுப்பனவுகளும் போதியதாக இல்லையென்பதையும்;
- (iii) இதன் காரணமாக மேற்படி உத்தியோகத்தர்கள் சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனரென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்கையில் மேற்படி உத்தியோகத்தர்களுக்கு கொழும்பில் வதிவிட வசதிகள் வழங்கப்படுகின்ற இடங்கள் யாவை;
- (ii) இந்த இடங்கள் தொடர்பாக உத்தியோகத்தர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவா;
- (iii) ஆமெனில் அந்த முறைப்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) இந்த உத்தியோகத்தர்களுக்கு பொருத்தமான வதிவிடங்களை வழங்க நடவடிக்கை எடுப்பாரா;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு;
- (iii) இவ்வுத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிக் கொடுப்பனவுகள், போக்குவரத்துக் கொடுப்பனவுகள் மற்றும் வேறு கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பாரா;
- (iv) ஆமெனில், அது எப்போதிருந்து;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) இன்றேல், என்?

2.

1272/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) முதலாவது எல்.ஈ.ஈ.ஈ. பயங்கரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அத்தாக்குதல் நடைபெற்ற இடம் யாதென்பதையும்;
- (iii) அந்த தாக்குதல் யார் மீது மேற்கொள்ளப்பட்டதென்பதையும்;
- (iv) இதனால் இழக்கப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) எல்.ஈ.ஈ.ஈ. பயங்கரவாதிகளினால் முதலாவதாக சிவில் பிரசைகளை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் யாதென்பதையும்;
- (ii) அத்தாக்குதல் எத்திகதியில் நடாத்தப்பட்டதென்பதையும்;
- (iii) தாக்குதல் நடைபெற்ற இடம் யாதென்பதையும்;
- (iv) இதனால் இழக்கப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளினால் முதலாவதாக மத்தலமொன்று மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாதென்பதையும்;
- (ii) அத்தாக்குதல் நடாத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (iii) தாக்குதல் நடைபெற்ற இடம் யாதென்பதையும்;
- (iv) இதனால் இழக்கப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) மேற்படி அனைத்தையும் பற்றிய முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (உ) இன்றேல், ஏன்?

3.

1433/ ' 16

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டப் பிரேரணை இலக்கம் 154 இற்கமைய, ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு உரிமப்பத்திரங்களை வழங்கும் முறையியலொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) அந்தப் பிரேரணையின் படி 2016 ஆம் ஆண்டில் உரிமப் பத்திரங்களைப் பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- (iii) அத்தகைய உரிமைப்பத்திரம் பெற்ற ஒருவரினால் குறைந்த பட்சம் மீனவர்கள் 100 பேரை அந்தக் காரியத்தில் ஈடுபடுத்தும் நிபந்தனை நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது அவதானிக்கப்பட்டதா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

4.

1761/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இன்றளவில் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் கலைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவற்றின் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற ஆட்கள் யார் என்பதையும்;
- (ii) இவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;
- (iii) உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகன ஒதுக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iv) இன்றளவில் உள்ளூராட்சி நிறுவனங்கள் பிரதிநிதிகளின்றி இயங்குவதால், மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (v) ஆமெனில், வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;
- (vi) சட்ட விரோதமாக வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பின், அது தொடர்பாக அமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5.

2212/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 600 மாணவர்களுக்கு தங்கியிருந்து தமது கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்பதையும்;
- (ii) எனினும், மாணவர் விடுதி சுமார் 25 வருடங்களாக மறுசீரமைக்கப்படாமையின் காரணமாக சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;
- (iii) இதன் காரணத்தினால் ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்று ரூபா பத்தாயிரம் ஊக்குவிப்புக் கொடுப்பனவுடன் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு, வெளிவாரியான தங்குமிடங்களுக்கு பெருமளவு பணத்தொகையை செலவிட வேண்டி ஏற்படுவதன் மூலம் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி மாணவர்களின் வசதியைக் கருதி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விடுதியை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (ii) ஆமெனில், இம்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6.

2243/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) விளையாட்டுத்துறை அமைச்சரின் பிரத்தியேக பதவியணிக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உத்தியோகத்தரதும் பெயர், பதவி, ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் வகை, பதிவிலக்கம் மற்றும் அவ்விதம் ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது யார் என்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

7.

2337/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடற்படை லெப்டினன்ட் திரு. வை.கே. ராஜபக்சேவுக்கு (NRX 2431) எதிராக கடற்படையினரால் உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எக்காலப்பகுதியில் என்பதையும்;
- (iii) இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் யாவையென்பதையும்;
- (iv) அக்குற்றச்சாட்டுக்களின் காரணமாக இவர் கடற்படைச் சேவையிலிருந்து நீக்கப்பட்டாரா; அல்லது சேவை இடை நிறுத்தத்தம் செய்யப்பட்டாரா என்பதையும்;
- (v) சேவையிலிருந்து நீக்கப்பட்ட அல்லது சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

8.

2410/ '17

கௌரவ அசோக்க பிரியந்த, — கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) அப்பாடசாலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (iii) அம்மாவட்டத்தில் தற்போதுள்ள மௌலவி ஆசியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iv) மௌலவி ஆசியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

9.

2433/ '17

கௌரவ டி.வீ. சானக, — துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு, — (3)

- (அ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார்மயப்படுத்தும் உடன்படிக்கையின் மூலம் வழங்கப்படுகின்ற காணிகளின் அளவு மற்றும் அவை வழங்கப்படுகின்ற அடிப்படை யாது என்பதையும்;
- (ii) மேற்படி உடன்படிக்கையின் மூலம் தொழிற்பாட்டு முனையத்திற்காக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு குத்தகை வாடகை அறவிடப்படுமா என்பதையும்;
- (iii) மேற்படி துறைமுகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களின் நிர்மாணிப்பு உரிமை உடன்படிக்கை செய்துகொண்டுள்ள இரண்டு கம்பனிகளில் ஒன்றுக்கு வழங்கப்படுமா என்பதையும்;
- (iv) ஆமெனில், வழங்கப்படுகின்ற அடிப்படை யாது என்பதையும்;
- (v) அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்தின் போது நிர்மாணிக்கப்பட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தீவு இவ்விரண்டு கம்பனிகளில் ஒன்றுக்கு வழங்கப்படுமா என்பதையும்;
- (vi) ஆமெனில், வழங்கப்படுகின்ற அடிப்படை யாது என்பதையும்;
- (vii) இதற்காக உள்நாட்டு அல்லது சர்வதேச கம்பனியொன்றிலிருந்து விலைமதிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (viii) இன்றேல், அப்பெறுமதி தீர்மானிக்கப்பட்ட அடிப்படை யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

10.

2470/ '17

கௌரவ ஹேஷான் விதானகே, — கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) கேகாலை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலும் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (iii) கேகாலை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள தேசிய பாடசாலைகளை முன்னேற்றுவதற்கும் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

11.

2483/ '17

கௌரவ இஷாக் ரஹுமான்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) அநுராதபுரம் மாவட்டத்தில் வாழ்கின்ற,

- (i) பலர் வருடத்தில் அதிக காலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களாவர் என்பதையும்;
- (ii) விவசாயத்துக்கான நீரைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயக் கிணறுகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும்;
- (iii) மேற்படி விவசாயக் கிணறுகள் நீண்ட காலமாக மறுசீரமைக்கப்படாததன் காரணமாக சிதைவடையும் நிலையை அல்லது நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி விவசாயக் கிணறுகளை மறுசீரமைப்பதற்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

12.

2494/ '17

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) (i) 2016 ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

(ii) 2016 ஆம் ஆண்டில் புகையிலை மற்றும் சிகரட் உற்பத்தி மீது விதிக்கப்பட்ட வரியின் மூலம் ஈட்டிக்கொண்ட வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

(iii) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், மேற்படி (i) மற்றும் (ii) இன் வருமானம் முறையே ரூபாய் மில்லியன்களில் எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) 2016 ஆம் ஆண்டு மோல்ட் மதுசார உற்பத்தி எத்தனை லீற்றர்கள் என்பதையும்;

(ii) 2016 ஆம் ஆண்டுக்காக மதுசார உற்பத்தியை புதிதாக ஆரம்பிப்பதற்கு கம்பனிகளுக்கு புதிய உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அவ்வாறான உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அக்கம்பனிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மதுவரிச் சட்டத்தின் கீழ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தத்துவமுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும் அதற்கான அதிகார தத்துவம் யாருக்கு உள்ளதென்பதையும்;

(ii) கைப்பற்றப்படுகின்ற சட்டவிரோதமான மதுபானம் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு யாருக்கு அதிகார தத்துவம் உள்ளதென்பதையும்;

(iii) அவர்களின் கடமைப்பொறுப்பு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

13.

2520/ '17

கௌரவ ரீ. ராஜ்ஜித்த சொய்சா,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் கறுவா செய்கைபண்ணப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு எவ்வளவு;
(ii) இலங்கையின் வருடாந்த கறுவா உற்பத்தி எத்தனை மெட்ரிக் தொன்கள்;
(iii) உலக கறுவா தேவையில் இலங்கை எத்தனை சதவீதத்தை உற்பத்தி செய்கின்றது;
(iv) கறுவா ஏற்றுமதியில் இருந்து கிடைக்கின்ற வருடாந்த வருமானம் எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை புதிதாக செய்கைபண்ணப்பட்டுள்ள கறுவாச் செய்கையின் ஏக்கரளவு ஒவ்வொரு வருடவாரியாக எவ்வளவு;
(ii) கறுவா விளைநிலங்களின் அளவு படிப்படியாக குறைவடைந்துள்ளதா;
(iii) அவ்விதமாக விளைநிலங்களின் அளவு குறைவடைந்திருப்பின் அதில் தாக்கமேற்படுத்திய காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

14.

2522/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2017.11.30 ஆம் திகதி வரை ஐக்கிய அமெரிக்க டொலருக்கு ஒப்பீட்டளவில் இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கப் பெறுமதி யாதென்பதையும்;
(ii) மேற்குறித்த காலப் பகுதியில் ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாக அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் சுமை அதிகரித்துள்ள அளவு எத்தனை ரூபா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

15.

2534/ '17

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள தீவுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு தீவிலுமுள்ள மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அத்தீவுகளில் மின் கட்டணப் பட்டியல்களை அறவிடுவதன் விளைத்திறன் யாதென்பதையும்;
(iv) மேற்படி தீவுகளுக்கு டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக சூரிய மின்வலு அல்லது காற்று மின்வலுவை பயன்படுத்தக்கூடிய இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி வலுசக்தியை பயன்படுத்துகின்ற தீவுகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தல்

* 1.

நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்,— இலங்கையில் துரிதமாக அதிகரித்து வருகின்ற குற்றங்களைத் தடுத்தல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்த்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு,—

இலங்கையில் அதிகரித்து வருகின்ற குற்றங்களை தடுத்தல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்த்தல் என்பன இந்நாட்டு மக்களின் முதன்மையான தேவையாக மாறியுள்ளதாலும்,

அது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி தீர்வு காண்பதற்கான பொறுப்பு இப் பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாலும்,

பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தகுந்த விதப்புரைகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பாராளுமன்ற தெரிகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது:—

- (அ) கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களின் இயல்பு, அவ்வாறு குற்றங்கள் இடம்பெறுவதற்கு ஏதுவாயமைந்த விடயங்கள், குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும்/அல்லது திருத்தங்கள்,
 - (ஆ) குடியியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்க்கும் பொருட்டு பின்பற்ற வேண்டிய பொருத்தமான நடைமுறைகள் மற்றும் புதிதாக விதிக்கப்பட வேண்டிய மற்றும்/அல்லது திருத்தங்களுக்குட்பட்ட வேண்டிய சட்ட விதிகள் யாவை என்பதை விதந்துரைத்தல், மற்றும்
 - (இ) மேற்படி விடயங்களுக்கு இடைநேர்விளைவான மற்றும் குறித்த சந்தர்ப்பங்களின் போது அவசியமானதெனவும் பொருத்தமானதெனவும் குழு கருதுகின்றதும் குழுவினால் பரிசீலனை செய்யப்படுகின்ற விடயங்களுக்கு தாக்கம் செலுத்துகின்றதுமான வேறு விடயங்கள்,
2. (அ) மேற்படி குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரால் பெயர்குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும், மற்றும்
 - (ஆ) பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 95 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், குழு இருபத்தொரு (21) உறுப்பினர்களை விஞ்சாத எண்ணிக்கையை கொண்டிருத்தல் வேண்டும்.
 3. அக்குழுவானது,
 - (அ) அதன் கூட்ட நடப்பெண்ணை தீர்மானிப்பதற்கு;
 - (ஆ) ஆட்கள், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை வரவழைப்பதற்கு, பாராளுமன்றத்தின் அல்லது அத்தகைய குழு முன்னிலையில் தோன்றுமாறு எந்தவொரு ஆளுக்கும் கட்டளையிடுவதற்கு, அத்தகைய ஆட்கள் வசம் அல்லது கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற ஏதேனும் கடிதம், புத்தகம், அறிக்கை அல்லது ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கட்டளையிடுவதற்கு;

- (இ) சாட்சியாளர்களை வாய்மொழி மூல விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் உண்மைத்தன்மையினை விசாரித்தறிவதற்கு அல்லது வேறு விதத்தில் உறுதி செய்து கொள்வதற்கு, குழுவின தவிசாளர் அல்லது குறித்த பணிக்காக விசேடமாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆளொருவரால் உறுதிப்பிரமாணம்/ சத்தியப்பிரமாணம் பெறப்பட்ட சாட்சியாளர்களை விசாரிப்பதற்கு;
- (ஈ) குழுவுக்கு உதவி புரிவதற்கென ஏற்புடைய துறைகளின் வல்லுநர்களினதும் நிபுணர்களினதும் சேவைகளைப் பெறுவதற்கு; மற்றும்
- (உ) காலத்துக்குக் காலம் இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு, அத்துடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டும் தொடர்ந்து கூட்டங்களை நடாத்திச் செல்வதற்கு;

தத்துவமுடையதாதல் வேண்டும்.

4. குழுவானது, தனது முதலாவது கூட்டம் நடத்தப்பட்ட திகதியிலிருந்து ஆறு (06) மாத காலத்தினுள் அல்லது பாராளுமன்றத்தினால் தொடர்ந்தும் வழங்கப்படும் வேறு எந்தவொரு காலகட்டத்தினுள்ளும் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

2.

பா. 166/ ' 15

கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ காமினி லொக்குகே
 கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
 கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே
 கௌரவ செஹான் சேமசிங்க
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ நாமல் ராஜபக்ச
 கௌரவ கெஹெலிய ரம்புக்வேல்ல
 கௌரவ மனுஷ் நாணாயக்கார
 கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
 கௌரவ ஜயந்த சமரவீர
 கௌரவ டி.வீ. சானக
 கௌரவ தினும் அமுணுகம
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
 கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா
 கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரன
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ பியல் நிசாந்த த சில்வா
 கௌரவ லொஹான் ரத்வத்தே
 கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ எஸ். பிரேமரத்ன
 கௌரவ டலஸ் அழகப்பெரும

கௌரவ சந்திரசிறி கஜதீர
 கௌரவ தாரக்க பாலசூரிய
 கௌரவ எஸ்.எம். சந்திரசேன
 கௌரவ சமல் ராஜபசஷ
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ சனத் நிசாந்த பெரேரா
 கௌரவ வீரகுமார திசாநாயக்க
 கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ
 கௌரவ கனக ஹேரத்
 கௌரவ தேனுக விதானகமகே
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ ரோஹித அபேகுணவர்தன
 கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
 கௌரவ சாலிந்த திசாநாயக்க
 கௌரவ சீ.பீ. ரத்நாயக்க

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையின்மை,— அரசியலமைப்பின் 148 வது உறுப்புரைக்கிணங்க, பாராளுமன்றமானது பகிரங்க நிதிகளின் மீது பூரண கட்டுப்பாடு உடையதாகவிருத்தல் வேண்டுமென்பதனாலும்;

அரசு நிதி முகாமைத்துவத்தின் பிரதானமான கருவியாக அமைவது வருடாந்த வரவு செலவுத் திட்டமாகுமென்பதனாலும்;

ஒதுக்கீட்டுச் சட்டமென்ற வகையில் இந்த உயர்ச்சபைக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற வரவு செலவுத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிப் பெறுமதிகளை மிகவும் விபரமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், உச்ச அளவிலான நம்பிக்கையை பாதுகாக்கும் வகையிலும், உண்மையாகவும் சமர்ப்பிக்கவேண்டியது நிதியமைச்சரின் பிரதானமான கடமையும் பொறுப்புமாகுமென்பதனாலும்;

நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்துகின்ற மோசடியான தவறாக எடுத்துக்காட்டுகின்ற வரவு செலவுத் திட்டமொன்றை இத்தடவை (2016) இந்த உயர்ச்சபைக்குச் சமர்ப்பித்துள்ளதனாலும்;

2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவம் (பொறுப்புக்கள்) சட்டத்தின் 13 ஆம் வாசகத்தின்படி நிதி அமைச்சரால் இவ்வயர்ச்சபைக்கு 2015 ஏப்பிரல் 20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின் 85 ஆம் பக்கத்தில் “சாதாரண கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளுக்கான முழுமொத்த முதலீடு ரூபா 164 பில்லியனாக இருப்பதுடன், இது 2013 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ரூபா 157 பில்லியன் முதலீட்டை விட ரூபா 7 பில்லியன் அதிகரிப்பாகும்” என்பதனாலும்;

“சாதாரண கல்விக்காக 2014 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட அரசு முதலீடு ரூபா 117 பில்லியனாக இருப்பதுடன், இது 2013 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ரூபா 108 பில்லியன் முதலீட்டை விட 8% அதிகரிப்பாகும்” என்பதனாலும்;

2016 வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் ii ஆம் தொகுதியில் 218 மற்றும் 219 ஆம் பக்கங்களின்படி 2015 ஆம் ஆண்டில் சாதாரண கல்விக்கான மூலதனச் செலவினம் ரூபா 17.8 பில்லியனில் இருந்து 2016 ஆம் ஆண்டில் ரூபா 18.3 பில்லியன் வரை சுமார் ரூபா 0.5 பில்லியனால் மிகச் சிறிதளவு அதிகரித்துள்ளதனாலும்;

இலங்கை வரவு செலவுத்திட்ட வரலாற்றில் அசாதாரணமான மற்றும் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 2016 ஆம் ஆண்டில் சாதாரண கல்விக்கான மீண்டுவரும் செலவினம் 278% ஆல் (2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபா 44 பில்லியனிலிருந்து ரூபா 167 பில்லியன் வரை ரூபா 123 பில்லியனால்) ரொக்கக் வேகத்தில் அசாதாரணமான விதத்தில் அதிகரித்துள்ளதனாலும்;

இவ்வாறு அசாதாரணமான மற்றும் வியத்தகு விதத்தில் மீண்டுவரும் செலவினம் அதிகரிப்பதற்கு, சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் எந்தவொரு வரவுசெலவுத் திட்டத்திலும் குறிப்பிடப்படாதிருந்த “அரசாங்க முதலீடுகளை பேணிவருவதற்கான செலவு - காணி மற்றும் கட்டிடங்கள்” என ரூபா 121,352 மில்லியன் அல்லது ரூபா 121 பில்லியன் கணக்குக் குறிப்பொன்று காணப்படுகின்றமையே பிரதான காரணமாவதனாலும்;

இது மீண்டுவரும் செலவினமாக காட்டப்பட்டுள்ள போதிலும் உண்மையிலேயே 2016 ஆம் ஆண்டில் செலவிடப்படும் பணத் தொகையல்ல என்பதனாலும்;

2016 ஆம் ஆண்டில் கல்விக்காக செலவிடப்படாத ரூபா 1210 கோடிக்கும் அதிகமான பணத் தொகை மீண்டுவரும் செலவாக குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு போலியான விதத்தில் “பெரிதாகக் காட்டப்பட்டு” இவ்வயரிய சபைக்கு பொய்யான தகவல்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பித்துள்ளதன் மூலம் சபையின் நம்பிக்கையை முற்றாக இழந்துள்ளதனாலும்;

தொடர்ந்தும் நிதி அமைச்சர் அப்பதவியில் பணியாற்றுகின்ற இயலுமை பற்றிய நம்பிக்கையை இழந்துள்ளாரென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

3.

பா. 196/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ அ. அரவிந்த் குமார்
 கௌரவ ரவீந்திர சமரவீர
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ ஹரின் பர்னாந்து
 கௌரவ ஜே.சீ. அலவத்துவல
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ எட்வட் குணசேகர
 கௌரவ அசோக்க பிரியந்த

கௌரவ மயில்வாகனம் திலகராஜா,— உமாஓயா பலநோக்கு அபிவிருத்திச் செயற்திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை செய்வதற்கான பாராளுமன்றத் தெரிவு,—

மலைநாட்டின் கிழக்குப் பள்ளத்தாக்கில் உள்ள உமா ஓயா மகாவலி கங்கையின் ஒரு பெரிய கிளையாறு என்பதனாலும்;

மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தைத் திட்டமிடும் கட்டத்தின் போது உமா ஓயாவின் நீர் வளங்களை பலநோக்கு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கு பயன்படுத்துவதற்கும் அதன் நீரை கிரிந்தி ஓயாவிற்கு திசைதிருப்புவதற்கும் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதனாலும்;

குறித்த முன்மொழிவுகள் 2007 ஆம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதனாலும் மற்றும் 2007 நவம்பர் 27 ஆந் திகதி உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கானதொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் முன்னாள் பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினாலும் ஈரானின் எரிசக்தி அமைச்சரினாலும் கைசாத்திடப்பட்டுள்ளதனாலும்;

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மற்றும் ஈரான் ஆகிய இரண்டு அரசாங்கங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தக்காரரான பராப் (Farab company) கம்பனிக்கு கிடைக்கக்கூடிய சாத்தியவள ஆய்வை இற்றைப்படுத்துவதற்கும் கருத்திட்டத்தின் பௌதீக ரீதியான நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவும் அத்துடன் “நிதியளிப்பாளர்” என்ற வகையில் ஈரானிய ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியுடன் (EDBI) பொருத்தமான ஏற்பாடுகளை செய்துகொள்வதற்கும் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் (GIRI) அரசாங்கம் அதிகாரம் அளித்துள்ளதாலும்;

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர், உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தின் அமுலாக்கத்துக்கானதொரு ஒப்பந்த உடன்படிக்கை 2008 ஏப்பிரல் 28 ஆந் திகதி இலங்கை நீர்ப்பாசன மற்றும் நீரகவள முகாமைத்துவ அமைச்சுக்கும் ஈரானின் பராப் எனர்ஜி என்ட் வோட்டர் புராஜக்ட்ஸ் என்ற கம்பனிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ளதனாலும்;

ஒப்பந்த உடன்படிக்கையின் கீழ் பின்வரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன:

- (அ) ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது தரப்புக்களால் இணங்கப்பட்டவாறாக குறித்த நிபந்தனைகளை திருத்துதல்
- (ஆ) ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது தரப்புக்களால் இணங்கப்பட்டவாறாக தொழில்நுட்ப விதந்துரைப்புகள்/ தொழில்வழங்குனர் தேவைப்பாடுகளைத் திருத்துதல்
- (இ) கருத்திட்டத்தின் முழு ஒப்பந்த விலை மற்றும் கொடுப்பனவு முறையியலைத் தீர்மானிப்பதற்காக அமைச்சரவை அமைச்சர்களுக்கு சிபாரிசுகளைச் செய்வதற்கும் மற்றும் விலை மற்றும் கொடுப்பனவு முறையியல் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக ஒரு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவொன்றைத் (Cabinet Appointed Negotiation Committee) தாபித்தல்.

2008.12.08 திகதியிடப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் சிபாரிசு செய்யப்பட்ட பின்வரும் நடவடிக்கைகளுக்கு 2008 டிசம்பர் 18 அன்று அமைச்சரவை அமைச்சர்களின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாலும்;

- (i) பேச்சுவார்த்தைக்குப் பின்னர் CANC இனால் சிபாரிசு செய்யப்பட்டவாறாக 514,059,198 ஐக்கிய அமெரிக்க டொலர் ஒப்பந்த விலையையும், கொடுப்பனவு முறையையும் ஏற்றுக்கொள்வதற்கும்;
- (ii) ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமானத்தை 529,059,198 ஐ.அமெ.டொலர்களாகச் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டவாறு அமெரிக்க டொலர் 15,000,000 யினை ஒரு அவசர மாற்று ஏற்பாட்டுத் தொகையாக உள்ளடக்குவதற்கும்;
- (iii) விபரமான சாத்தியவள ஆய்வைத் தொடர்ந்து வேலையின் வீச்சில் குறைப்பின் நிமித்தமாக ஏதாவது மீதி இருக்குமாயின் அந்த மீதிகள் அமைச்சரவைப் பத்திரத்தில் சிபாரிசு செய்யப்பட்ட பின்வரும் விடயங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும்;

(அ) ஓட்டத்திசைமுக அபிவிருத்தி (நீர்ப்பாசன) வேலை;

(ஆ) மேல் நீரேந்தல் பிரதேசத்தின் பாதுகாப்பு;

(இ) கருத்திட்டத்தின் நிமித்தமாக இடம்பெயர்ந்த ஆட்களை மீள்குடியேற்றல்;

(ஈ) சுற்றாடல் ஆய்வு;

(உ) நகர அபிவிருத்தி

- (iv) அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவுக்கும் CANC மற்றும் 'பராப்' (Farab) கம்பனிக்கும் இடையில் செய்யப்பட்ட மேற்படி ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு 'பராப்' கம்பனி என்பவற்றுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கான அனுபந்தம் இல.1 இல் கைச்சாத்திடுவதற்கும்;

இதன் பிரகாரம் 2009 பெப்ரவரி 22 அப்போதைய நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மற்றும் “பரப்” கம்பனியினால் ஒப்பந்தத்திற்கான அனுபந்தம் இல. 1 கைச்சாத்திடப்பட்டது.

2009 பெப்ரவரி 22 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அனுபந்தம் இல.1 ஆனது ஏனையவற்றுடன் 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பௌதீக அவசர மாற்று ஏற்பாட்டை உள்ளடக்கி கருத்திட்ட கிரயத்தை 529,059,198 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக மீளமைத்து ஒப்பந்த பெறுமானத்தை 514 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக்கியது.

வெவ்வேறு முகவர்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவொன்றும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையினை மதிப்பீடு செய்துள்ளமையாலும்;

- (அ) மொணறாகல மாவட்டத்தில் 4500 ஹெக்டெயர் புதிய காணிகளுக்கும் 1500 ஹெக்டெயர் ஏற்கனவேயுள்ள விவசாயக் காணிகளுக்கும் பாசனத்திற்காக நீர் வழங்கல்.
- (ஆ) மொணறாகல மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 மெட்ரிக் கன மீட்டர் குடிநீர் மற்றும் கைத்தொழில் நீர்த்தேவைப்பாடுகளை வழங்கல்.
- (இ) 120 மெகாவாற்றுக்கள் பொருத்தப்பட்ட கொள்ளவைக் கொண்ட நிலக்கீழ் மின்வலு நிலையத்தின் மூலம் தேசிய மின்சாரத் தொகுதிக்கு வருடாந்தம் மணித்தியாலம் ஒன்றுக்கு 231 மெகா வாற்று மின் சக்தியினைப் பிறப்பித்தலும் வழங்கலும்.
- (ஈ) டைரபா நீர்த்தேக்கத்திலிருந்து பண்டாரவளை நீர் விநியோகத் திட்டத்திற்கும் புகல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து அட்டம்பிட்டிய நீர் விநியோகத் திட்டத்திற்கும் குடாஓயா நீர்த்தேக்கத்திலிருந்து ஹம்பகமுவ பிரதேசத்திற்கும் குடிநீர்த் தேவைகளுக்காக தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபைக்கு நீர் வழங்கல்.

இற்றைவரை உள்ளவாறாக பணியின் சுமார் 40 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாலும்;

இதன் பின்னர் 2014 திசம்பரில் பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுகளில் மகுல்எல்ல வெஹெரகலதென்ன, உடபெருவ, பம்பரகம மற்றும் ஹீல்ஓய பிரதேசங்களில் வீட்டுக் கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைதல், இயற்கை நீரூற்றுக்கள் வற்றிப்போதல் மற்றும் வீடுகளின் சுவர்களிலும் தரைகளிலும் மேலும் நிலங்களில் வெடிப்புகள் காணப்படுதல் பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளதாலும்;

பின்னர், 2017 ஏப்ரலில் எரனவில மற்றும் அத்தலப்பிட்டிய கிராம சேவையாளர் பிரிவிலும் பின்னர் தந்திரிய கிராம சேவையாளர் பிரிவிலும் இதே விளைவுகள் பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளதாலும்;

இந்த மாற்றங்களின் அடிப்படையில் நோக்குகையில், பின்வருவனவற்றைத் தீர்மானிப்பதற்காக இந்தக் கருத்திட்டத்தின் அமுல்படுத்தல் மற்றும் அதன் தாக்கத்தை மீள மதிப்பீடு செய்வது அவசியமாகியுள்ளதாலும்;

- (அ) கருத்திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் உரிய, பூரண சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா
- (ஆ) கருத்திட்டத்திற்காக உரிய, யதார்த்தபூர்வமான செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதா
- (இ) கருத்திட்டத்தினை அமுல்படுத்தும் போது யதார்த்தமற்ற செலவுமிகை ஏற்பட்டுள்ளதா
- (ஈ) பூரணமான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதா?

அத்துடன்,

- (அ) மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைகளைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருந்த ஆட்களையும்;
- (ஆ) கூறப்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுவதில் இந்த ஆள் அல்லது ஆட்கள் கவனமின்றி இருந்துள்ளனரா என்பதையும்;
- (இ) எவரேனும் ஆள் அல்லது ஆட்கள் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதில் ஏதேனும் மோசடி அல்லது குற்றச் செயல்களை மேற்கொண்டமையினால் குற்றவாளிகளாக்கப்பட்டனரா மற்றும் அவ்வாறாயின் அந்த ஆட்கள் யார் என்பதையும்;
- (ஈ) கருத்திட்டத்தின் பாதகமான விளைவுகளுக்கு எவரேனும் ஆள் அல்லது ஆட்கள் அல்லது நிறுவனங்கள் பொறுப்பாக்கப்பட வேண்டுமா என்பதையும் அவ்வாறாயின் அந்த ஆட்கள் யார் என்பதையும்;
- (உ) இக்கருத்திட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட வேண்டியுள்ளதா என்பதையும்;

நிர்ணயிப்பதற்கும்.

- (ஊ) தமது விசாரணைகளுக்குப் பொருத்தமானதெனத் தெரிகுமு கருதும் வேறேதேனும் விடயத்தை ஆராய்வதற்கும் அறிக்கையிடுவதற்கும்;

பாராளுமன்ற தெரிகுமுவொன்று நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

2. (அ) குழு மற்றும் அதன் தவிசாளர் சபாநாயகரினால் நியமிக்கப்படுதல் வேண்டும்;
- (ஆ) பாராளுமன்ற நிலையியற் கட்டளை 95 இன் ஏற்பாடுகளால் தடைபெறாது, உறுப்பினர்களின் எண்ணிக்கை இருபத்தொன்றை (21) விஞ்சுதலாகாது.

3. குழுவானது:

- (அ) அதன் கூட்ட நடப்பெண்ணை நிர்ணயிப்பதற்கும்;
- (ஆ) ஆட்களை வரவழைப்பதற்கும் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளைக் கோருவதற்கு பாராளுமன்றத்தின் முன் அல்லது குறித்த குழுவின் முன் தோன்றி தனது உடைமையில் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் கடிதங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு எந்தவொரு ஆளுக்கும் பணிப்பு விடுப்பதற்கும்;
- (இ) குழுவின் தலைவர் அல்லது உரிய நோக்கத்திற்காக குறித்துரைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் சாட்சிகாரர்களை வாய்மூலம் விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கும் அல்லது வேறு விதத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்கும் சத்தியம் அல்லது உறுதியுரையின் மீது சாட்சியங்களை விசாரிப்பதற்கும்;
- (ஈ) குழுவுக்கு உதவி வழங்குவதற்காக தொடர்புடைய துறைகளில் விசேட மற்றும் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்; மற்றும்
- (உ) பாராளுமன்றத்தின் ஏதும் ஒத்திவைப்பினால் தடைபெறாது காலத்திற்குக் காலம் இடைக்கால அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும்;

தத்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டுமாக.

4. குழு அதன் முதலாவது அமர்வுத் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அல்லது பாராளுமன்றத்தால் வழங்கப்படக்கூடிய அத்தகைய வேறு அல்லது மேலதிக காலப்பகுதிக்குள் அதன் அறிக்கையை தயாரித்தல் வேண்டும்.

4.

பா. 198/ '17

கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ டலஸ் அழகப்பெரும
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ காமினி லொக்குகே
 கௌரவ விமல் வீரவங்ச
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே
 கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
 கௌரவ பியங்கர ஜயர்தன
 கௌரவ சீ.பீ. ரத்நாயக்க
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
 கௌரவ செஹான் சேமசிங்க
 கௌரவ நாமல் ராஜபக்சு
 கௌரவ பியல் நிசாந்த த சில்வா
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ
 கௌரவ எஸ்.எம். சந்திரசேன
 கௌரவ கனக ஹேரத்
 கௌரவ தாரக்க பாலசூரிய
 கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
 கௌரவ எஸ். பிரேமரத்தன
 கௌரவ ஜயந்த சமரவீர
 கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
 கௌரவ விதுற விக்கிரமநாயக்க
 கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம
 கௌரவ சாலிந்த திசாநாயக்க
 கௌரவ வீரகுமார திசாநாயக்க
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ சமல் ராஜபக்சு
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கெஹெலிய ரம்புக்வேல்ல

கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்தன மீதான நம்பிக்கையின்மை,— பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்தனவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றிய புலனாய்வுகளில் பங்கேற்காமல் நீதியை நிலைநாட்டும் வாய்ப்பினை முடக்கியுள்ளதனாலும்;

அவர் மேற்படி புலனாய்வுகளை எதிர்கொண்டு தனது நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதற்குப் பதிலாக மேற்கூறிய புலனாய்வுகளை தவிர்ந்துக் கொண்டமை காரணமாக மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு அவர் தவறாளியென்பதற்கான பலத்த சமூக அபிப்பிராயம் வளர்ந்துள்ளதனாலும்;

இலங்கையின் மருத்துவக் கல்வியை வணிக நோக்கங்களை முதன்மையாகக் கொண்ட வர்த்தக சமுதாயத்திற்கு பலிகொடுப்பதற்காக அரசு அதிகாரத்தை தான்தோன்றித்தனமாக பயன்படுத்தி இலங்கையின் மருத்துவக் கல்வியில் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளதனாலும்;

நெவில் பர்னாந்து வைத்தியசாலையை அரசாங்கத்துக்கு சுவீகரித்ததாக அமைச்சரவையையும் ஒட்டுமொத்த தேசத்தையும் தவறாக வழிநடத்தி மேற்படி பிரத்தியேக உரித்துவம்கொண்ட வைத்தியசாலையை பொதுப்பணத்தில் பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டு பொதுப்பணத்தை முறைகேடாக பாவித்துள்ளதனாலும்;

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த CA/Writ 187/2016 ஆம் இலக்க வழக்கில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரென்ற வகையில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டிய விடயங்களை முன்வைக்காமலும் சட்டத்துறை தலைமை அதிபதி ஊடாக சயிட்டம் நிறுவனத்திற்கு பக்கச்சார்புடையதாக விடயங்களை எடுத்துரைத்ததாலும் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பதவியின் அதிகாரத்தை முறையற்றவகையில் பிரயோகித்துள்ளதனாலும்;

இலங்கை மருத்துவப் பேரவையால் தயாரிக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநியமங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுவதை வேண்டுமென்றே தவிர்த்ததன் மூலமாக இலங்கையின் மருத்துவக் கல்வியின் தரம் பற்றிய பாரிய நெருக்கடியொன்றை உருவாக்கியமையாலும்;

டெங்கு பெருவாரியாகப் பரவுகின்ற நோய்நிலைமை ஏற்பட்டவிடத்து அதற்கு துரித தீர்வினை வழங்கத் தவறியதன் மூலமும் அரசாங்க வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்படுவதை மறுத்ததன் மூலமும் மக்களின் உயிர்வாழ்வதற்கான ஒரே உரிமையை பாரிய இடர்நேர்வுக்கு இலக்காக்கியமையினாலும்;

மார்பகப் புற்றுநோய்க்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவுசெய்ய அரசு மருந்தகக் கூட்டுத்தாபனத்தால் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்ட வேளையில் புற்றுநோய் சம்பந்தமான நிபுணத்துவ மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டதும், கொள்வனவு செய்வதற்கு முன்னர் பாவனையில் நிலவவேண்டிய குறைந்தபட்ச வருடங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்திராததுமான மருந்தினை முன்வைத்த, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்னவினால் மேற்படி கூட்டுத்தாபனத்தின் செயற்படு பணிப்பாளர் பதவிக்காக நியமிக்கப்பட்ட திரு. ரூமி மொஹாமட் என்பவரின் உறவுமுறை சகோதரரான திரு. டில்ஷாட் இக்ரம் மொஹாமட் என்பருக்கு சொந்தமான அண்மையில் பதிவுசெய்யப்பட்ட பாமெஸ் தனியார் கம்பெனியிடமிருந்து கொள்வனவு செய்விக்க செயலாற்றிமையின் மூலம் ரூபா 986 மில்லியன் பெறுமதியான ஓளடதங்களை மேற்படி கம்பெனியிடமிருந்து கொள்வனவு செய்தமையால் இலங்கை அரசாங்கத்திற்கு நிதிநீதியான நடட்டத்தை ஏற்படுத்தி உள்ளதனாலும்;

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் மீதான நம்பிக்கை முற்றாகவே கிடையாதென்பதால் தொடர்ந்தும் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் அப்பதவியில் செயலாற்றுவதற்கான இயலுமை பற்றிய நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகின்றது.

5.

பா. 212/ '17

கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ சமல் ராஜபக்ச
 கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
 கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா
 கௌரவ ரொசான் ரணசிங்க
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ தினும் அமுணுகம
 கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன

கௌரவ சிசிர ஜயகொடி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை,— உள்ளூராட்சி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளித்து, குறித்த ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளபோதும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உள்ளூரதிகார சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தவறியுள்ளதன் மூலம் இலங்கையின் சனநாயகத்திற்கு கடும் பாதிப்பொன்றை ஏற்படுத்தியுள்ளமையினாலும்;

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா மீதான நம்பிக்கை முழுமையாக இல்லாதுள்ளமையினாலும் தொடர்ந்தும் அப்பதவியின் பணிகளைச் செய்வதற்கான இயலுமை தொடர்பில் நம்பிக்கையின்மை காணப்படுவதாக இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகமாக.

6.

பா. 215/ '18

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ சந்திம கமகே
 கௌரவ அசோக்க பிரியந்த
 கௌரவ வேலு குமார்

கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன,— சிறீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமானச் சேவைக் கம்பனிகளில் பாரிய நடட்டமேற்படுவதற்குக் காரணமாகிய, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பெறுகை நடைமுறைகளை வேண்டுமென்றே மீறியமை தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் அந்த முறைகேடான செயல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பதையும் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு,—

- (அ) 2012ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து ஐந்து வருட காலப்பகுதியில் சிறிலங்கன் மற்றும் மிஷின் லங்கா விமானச்சேவை நிறுவனங்களுக்கு உரிமை மூலதனத்தில் 520.0 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் முதலீடு;
- (ஆ) 2012 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து மேலே சொல்லப்பட்ட நிதியை தேசிய வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் கீழ் ஒதுக்குதல்; மற்றும்
- (இ) உள்நாட்டு / வெளிநாட்டு வங்கிகளிலிருந்து அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து குறுகிய காலக் கடன் வசதியை பெறுவதற்காக 270 மில்லியன் அமெரிக்க டொலர் இறைமை உத்தரவாதத்தை உடனடியாக வழங்குவதற்கு திறைசேரிக்கு அதிகாரமளித்தல்

ஆகியவற்றை 2011, ஜூலை 27 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானம் ஏனைய பல விடயங்களுடன் அங்கீகரித்துள்ளமையினாலும்;

மேற்படி அங்கீகாரத்தைத் தொடர்ந்து, சிறிலங்கன் விமானச் சேவை அதனால் தயாரிக்கப்பட்ட வியாபாரத் திட்டத்திற்கு அமைவாக 2012 ஆம் ஆண்டில் விமானங்களின் தொகுதியினைப் புதுப்பிக்கும் செயன்முறையை முன்னெடுத்திருந்தமையினாலும்;

எயார்பஸ், போயிங், ரோல்ஸ்ரோய்ஸ் மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் ஆகியவற்றின் உற்பத்தியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் Trent 700 இயந்திரங்களுடனான ஆறு (06) A 330 – 300 விமானங்களையும் Trent XWB இயந்திரங்களுடனான நான்கு (04) A 350-900 விமானங்களையும் கொள்வனவு செய்யத் தீர்மானம் மேற்கொண்டுள்ளமையினாலும்;

2017 இல் வழங்குவதற்கு குத்தகை அடிப்படையில் மேலதிகமாக மூன்று (03) A 350-900 விமானங்களைப் பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுத்துள்ளமையினாலும்;

பதிலீட்டுச் செயற்பாட்டிற்காக அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதன் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும்;

பின்னர் A 350-900 விமானத்தை 2020 இல் வழங்குவதற்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள எயார்பஸ் மற்றும் ரோல்ஸ்ரோய்சுடன் 2013 மார்ச் 31 இற்கு முன்னர் சிறிலங்கன் விமானச் சேவை புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுள்ளதாலும்;

2013 ஏப்ரல் மாதம் திறைசேரியின் செயலாளர், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், சிறிலங்கன் விமானச் சேவையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் திறைசேரி அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தலைமை வகித்த திறைசேரியின் செயலாளர் சிறிலங்கன் விமானச் சேவை வரையறுக்கப்பட்ட பொறுப்பினைக் கொண்ட ஒரு பொதுக் கம்பனி என்பதனால், அது சபை அங்கீகரித்த வியாபாரத் திட்டத்திற்கு அமைவாக அதன் வியாபாரத்தினை நடத்துமாறு தேவைப்படுத்தப்படுகின்றது என கருத்து வெளியிட்டதாலும்;

இதனைத் தொடர்ந்து, 2013 ஜூன் மாதத்தில் A 350 விமானம் தொடர்பான கொள்வனவு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து A 350-900 விமானத்தைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கன் விமானச் சேவை எயார்பஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாலும்;

2015 இற்கு அப்பால் விமானங்களின் தேவை மற்றும் திட்டமிடப்பட்ட புதிய பாதைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, மற்றுமொரு A 350-900 விமானத்தைப் பெற்றுக்கொள்ள 2014 செப்டம்பரில் சிறிலங்கன் விமானச் சேவை தீர்மானித்திருந்ததால் சிறிலங்கன் விமானச் சேவை விமானங்களின் தொகுதியில் A 350-900 விமானங்களின் மொத்த எண்ணிக்கை எட்டாக (08) அதிகரித்திருந்ததாலும்;

இந்த விமானத்தைக் குத்தகைக்குப் பெறுவதற்காக விமானங்களைக் குத்தகைக்கு வழங்குவோரின் முன்மொழிவுகளைக் கோரியதன் மூலம் சிறிலங்கன் விமானச் சேவை ஒரு தெரிவுச் செயன்முறையை நடத்தி இறுதியிலே இந்த விமானத்தைக் குத்தகைக்குப் பெறுவதற்கு AetCap நிறுவனம் தெரிவு செய்யப்பட்டிருந்ததாலும்;

A 350-900 விமானம் 17 மணித்தியாலங்கள் வரை பறக்கக்கூடியது என்பதால் உலகிலேயே நீண்ட தூரம் செல்லக்கூடிய விமானமாக உள்ளதாலும்;

சிறிலங்கன் விமானச் சேவை செலுத்தியுள்ள கொள்வனவுத் தொகையும் குத்தகைத் தொகையும் நடப்புச் சந்தைப் பெறுமதிகளை விடக் கணிசமான அளவு அதிகமாக உள்ளதாலும்;

இந்த விமானங்களில் எவற்றையும் இலங்கையில் இலாபகரமாக இயக்க முடியாது எனத் தெரியவந்துள்ளதாலும்;

மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவையின் அப்போதிருந்த முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் விளைவாக விமானசேவைக்கும் நாட்டிற்கும் பாரியளவிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாலும்;

பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்கு பாராளுமன்றத் தெரிசூழுவொன்றை நியமிக்கப்பட வேண்டுமென இச்சபை தீர்மானிக்கின்றது:—

- (அ) அப்போதிருந்த முகாமைத்துவம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெறுகைச் செயன்முறையை முற்றிலும் புறக்கணித்து செயற்பட்டுள்ளதா என்பதையும்;
- (ஆ) மேலே தரப்பட்டுள்ளவாறான விமானக் கொள்வனவு காணப்பட்ட சந்தை நிலைமைகளுக்கமைவாக முறையாகப் பரிசீலிக்கப்படாத ஒரு தீர்மானமா என்பதையும்;
- (இ) அப்போதிருந்த முகாமைத்துவத்தின் செயற்பாடுகள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பதையும் அவ்வாறாயின் அத்தொகைகளையும்;
- (ஈ) இந்த இழப்புகளுக்கு எவரேனும் ஆள் அல்லது ஆட்கள் பொறுப்பாக்கப்பட முடியுமா என்பதையும்;
- (உ) எவரேனும் ஆள் அல்லது ஆட்கள் அல்லது நிறுவனங்கள் இந்தக் கொடுக்கல் வாங்கல்களிலிருந்து ஏதேனும் சட்டவிரோத கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனரா என்பதையும், அவ்வாறாயின் அவர்கள் யார் என்பதையும்;
- (ஊ) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெறுகைச் செயன்முறையை வேண்டுமென்றே மீறியமை மற்றும் சட்டவிரோத கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டமைக்காக குற்றவாளிகளாகக் காணப்படும் எவரேனும் ஆள் அல்லது ஆட்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும்; மற்றும்
- (எ) தமது விசாரணைகளுக்குப் பொருத்தமானதென குழு கருதும் வேறு ஏதேனும் விடயத்தையும்;

ஆராய்வதற்கும் அறிக்கையிடுவதற்கும் பாராளுமன்றத் தெரிசூழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இச்சபை தீர்மானிக்கின்றது.

2. (அ) குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரால் பெயர் குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்.
- (ஆ) பாராளுமன்ற நிலையியற் கட்டளை 95 இன் ஏற்பாடுகளால் தடைபெறாது, இருபத்தொன்றை (21) விஞ்சாத உறுப்பினர்களைக் குழு கொண்டிருத்தல் வேண்டும்.
3. குழுவானது,
 - (அ) அதன் கூட்ட நடப்பெண்ணை நிர்ணயிப்பதற்கும்;
 - (ஆ) ஆட்களை வரவழைப்பதற்கும் பத்திரங்களையும் பதிவுகளையும் கோருவதற்கும், பாராளுமன்றத்தின் முன் அல்லது அத்தகைய குழுவின முன் தோன்றி அத்தகைய ஆளின் உடைமையில் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் பத்திரம், புத்தகம், பதிவு அல்லது ஆவணத்தைச் சமர்ப்பிக்குமாறு எவரேனும் ஆளுக்குக் கட்டளை பிறப்பிப்பதற்கும்;

- (இ) சாட்சிகளை வாய்மூலம் விசாரித்து உண்மையை உறுதிப்படுத்துவதற்கு அல்லது வேறு விதத்தில் நிச்சயப்படுத்திக்கொள்வதற்கும் குழுவின் தலைவர் அல்லது விசேடமாக அந்நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் சத்தியம் அல்லது உறுதியுரையின் மீது சாட்சியங்களை விசாரிப்பதற்கும்;
- (ஈ) குழுவுக்கு உதவி வழங்குவதற்காக தொடர்புடைய துறைகளின் வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்; மற்றும்
- (உ) பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒத்திவைப்பினால் தடைபெறாது காலத்திற்குக் காலம் இடைக்கால அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் கூட்டங்களை நடத்துவதற்கும்;

தத்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

4. குழு அதன் முதலாவது அமர்வுத் திகதியிலிருந்து ஆறு மாத (06) காலத்திற்குள் அல்லது பாராளுமன்றத்தால் வழங்கப்படக்கூடிய அத்தகைய வேறு அல்லது மேலதிக காலப்பகுதிக்குள் அதன் அறிக்கையைத் தயாரித்தல் வேண்டும்.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.
